

baya

# பையா



P'RAYA  
87 RUE DE COLOMBES  
92600 ASNIERES SUR -  
SEINE ; FRANCE

## இந்த இதழில்.....

**சிறுகதைகள்.**

- \* புதிய பரம்பரை ..... - எஸ்.எம்.கோபாலரத்தினம்.
- இந்தியாவிலிருந்து.....
- \* ஏன் ? ..... - நரேஞ்.
- இலங்கையிலிருந்து.....
- \* நீலக்காத்தாடிகள். ..... - நாகதிலகண்.
- சுவினிலிருந்து .....
- \* எனக்கொரு..... - அஜித்குமார்.
- பாரிஸிலிருந்து .....

**கவிதைகள்.**

- \* காக்கை நாய்ச்சவாரி ..... - சோலைக்கிளி.
- அன்னியப்புனை. ..... - தம்பா.
- \* எவிலும் இளகுமனம் தமிழிற்கு.. ..... - கி.பி.அரவிந்தன்.
- \* வதையின் மொழி. ..... - சிவானந்தன்.
- \* விழித்திருப்பு. ..... - துமிழில் : மணி.
- \* தெளாங்கும்பாடு கவிதைகள். ..... - வாசதேவன்.

- \* ஒரு அறிமுகம் : RENE MAGRITTE ஓவியங்கள். ..... - சென்டேஷன்.
- \* மகாகவியின் அகவிகை : கதையுங் கவிதையும். .... - சி.சிவசேகரம்.
- \* கண்டதும் கேட்டதும் ..... - செளமி.
- \* தம்பிறீ எங்கே? ..... - எம்.அரியநாயகம்.
- \* பக்ரிவு ..... - கி.பி. அன்.
- \* குழந்தைகளுக்கான திரைப்படங்கள் ..... - தொகுப்பு : ஆர்.வசந்தகுமார்.
- \* சின்னச்சின்ன ० ० ० ० ..... - அசர்ரி.
- \* 'ஒசோன்' வாயுப்படையில் சிதைவு. ..... - சென்டேஷன்.

கணனி பதிப்பு : வனிதா.

: சுலக்வதினி.

ஓவியங்கள் : சாம்சன்.

வடிவமைப்பு : புவனன்.

நன்றி.

முன்அட்டைப்படம் : MARXISM TODAY

பின்அட்டைப்படம் : IRCAM

தெரியத்தெரிய

தெரியாமை தெரியும்.

- கி. ராய்நாராயணன்.

வெளியடு:

கலை இலக்கிய வாசகர் வட்டம்.

பரிஸ்.

# காவாண்டிதபு

தாவாண்டிதபு

1992

தெ - பங்குனி



ஒசை 3  
ஒலி 1

இதழ் 9

ஆசிரியர் குழு




தொடர்புகளுக்கு:

'OSAI',  
C/O S.THIRUCHELVAM,  
20, RUE DE LA FOLIE MERICOURT,  
75011 PARIS,  
FRANCE.

ஓரு யானையின் முதுகின் மேல்  
ஏலாரனின் பிணம்  
அந்தக் கைதட்டலை நிறுத்து  
அந்தக் கைதட்டலை நிறுத்து  
கைதட்டுதல் நாசமாய்ப்போக !  
அந்தப் பெயருக்கு  
ஓரே..ஓரு..கண்ணீர்த் துளியை  
வழங்கப் போவது யார்?

• பராக்ரம கொடிதுவக்கு



முடிவற்று நீணும் நம்தேசத்தின் அவலங்கள் !

அவலங்கள் காரணமாய் வெளியேறியோரும், நம்மை அடியொற்றி வெளியேற்றத்துடிப்போருமாக, எண்ணிக்கை பெருக தாய்நி லம் ஏக்கத்தைச்சுமக்கிறது.

பெற்றதாயினைப் பரிதவிக்கவிட்டவர்கள்போல, வெளியேறிய நாழும் - எமது சமூகமும், சிதறி....அணிகுலைந்து....எட்டுத்திக்கும் எறிபட்டநிலையில், காலங்கள் உருள்கின்றன.

நாடோடிகளாய்ச்சிலரும், நாடுகளில் கலந்துவிடும்துடிப்பினில் சிலரும், எல்லாம்மறந்த மிதப்பினில் பலருமாக நாங்கள் !

துபித்து விட்டோமா ?

இல்லை. உண்மை பயமறுத்துகிறது. அடுத்த சந்ததிபற்றிய கேள்வி மிரட்டுகிறது. வரலாறோ, ' ஏ சமூகமே நீ தற்கொலை செய்து கொள்ளப்போகின்றாயா ?' பதில் சொல்! சொல்!! எனத்துரத்துகிறது. பதில் சொல்லியே ஆகவேண்டும்.

வெட்டி வீழ்த்தப்பட்ட மராயினும் வேர்களில் நம்பிக்கையுண்டு. அவை உரமானவையோ கையினில் இருக்கும் 'ஆயுதம்' தற்கொலைக்கானதல்ல. தற்காத்துக்கொள்ளவே. . சோர்வோ விரக்தியோ தேவையற்றது.

'குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டம்' வேண்டாம். விரிந்த தளத்திற்கு எம்மைப்பக்குவப்படுத்திக்கொள்வோம்.

வரண்ட மனங்கள் வளமாக கலைஇலக்கியத்தளங்கள் விரியட்டும் !

நேசம் நெருங்கிய அணுகுமுறைகள் திசையெங்கும்தெறிக்கட்டும் !

ஆசிரியர்க்குமு

## நம்மில் ஒருவன் பராக்ரம கொடிதுவக்கு

நிறுத்து  
நிறுத்து  
அந்தச் சண்டையை நிறுத்து

ஏலாரா மன்னா  
அந்த யானையை விட்டுக் கீழே இறங்கு  
மன்னன் துட்டகமுனுவே  
ஏலாரனுக்கு ஒரு நாற்காலியைக் கொடு.

O

இதோ இங்கே அவள்  
ரப்பர் பால் வெட்டும் கூட்டத்துடன்  
ரப்பர் மரங்களைச் சுற்றிச் சுற்றிச் செல்கிறாள்  
அம்மா பால் கறக்கப் போயிருக்கிறாள்  
சரசுவதி  
அவளது முறுவலிக்கும் உதடுகள்  
ஏலாரனின் புன்னைக்கு ஒளியூட்டும்

தேயிலைப் புதர்களுக்குக் கீழே  
கைகளில் வலியெடுக்க  
காற்று விசிறியிடிக்கும் மழையில் நனைந்தவாறு  
வியர்வை முத்துக்களின் கீழ்  
அவளது வெண்கலக் கண்கள் மிளிர  
மெளனமாய்க் காத்துக் கொண்டிருக்கிறாள்  
அவளது நாசித் துவாரத்தில்  
மின்னும் மூக்குத்தி  
நித்யகலா  
ஏலாரனின் சகோதரி  
சரசுவதி நித்யகலா

O

நாம் மெனிக்கங்கை நதியினிலே  
 ஒன்றாய்க் குளித்தோம்  
 சிறிபாதத்திலோ நாம்  
 ஒன்றாய் வழிபட்டோம்  
 நாம் பள்ளிக்கூடத்திலோ  
 ஒன்றாக இருந்தோம்  
 தோசைக் கடையில் நாம்  
 ஒன்றாக வண்ட சாப்பிட்டோம்  
 கதிர்காமத்தில்  
 எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த சோமதேவிக்கு  
 சிவவிங்கம் தன் முகவரியைக் கொடுத்தான்.

ஏலாரன் துட்டகமுனு சண்டை!  
 துட்டகமுனுவுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி

ஓரு யானையின் முதுகின் மேல் ஏலாரனின் பினாம்  
 அந்தக் கைதட்டலை நிறுத்து  
 அந்தக் கைதட்டலை நிறுத்து  
 அந்தக் கைதட்டலை நிறுத்து  
 கைதட்டுதல் நாசமாய்ப் போக!  
 அந்தப் பெயருக்கு  
 ஒரே...ஓரு..கண்ணிர்த் துளியை  
 வழங்கப் போவது யார்?

அன்று இறந்தவன்  
 நம்மில் ஓருவன்...!  
 நமது ரத்தபந்தங்களில்  
 ஒருவன்...!

பழங்காலத்தில் இலங்கையிலிருந்த ஏலாரன் என்ற தமிழ் மன்னானுக்கும் துட்டகமுனு என்ற சிங்கள மன்னனுக்கும் நடந்த போரில் ஏலாரன் கொல்லப் பட்டான். இந்தப் போர் இரு மன்னர்களுக்கிடையே நடந்த போரேயன்றி இன அடிப்படையில் நடந்ததல்ல. ஏலாரன் பெளத்த சமயத்தை மதித்தது போலவே துட்டகமுனு சைவ நெறியை மதித்தவன். சிங்கள இனவெறியைப் பறப்பியவர் கடை பிற்காலத்தில் அப்போரை இனங்களுக்கிடையே நடந்த போராகத் திரித்துக் கூறலாயினர்.

பராக்ரம கொடிதுவக்கு (parakrama Kodithuwakkup) சமகால சிங்களக் சமகாலச்சிங்களக்கவிழுர்களில் மிகச்சிறந்தவராகக்கருதப்படுகிறவர். சிங்களப்ப ஸ்பாட்டுமரடிலுள்ள பிற்போக்குத்தனமான கூறுகளை விமர்சிப்பவர்.

நன்றி: மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிஞர்கள்

- |                           |              |
|---------------------------|--------------|
| அடுத்த இதழில்.....        |              |
| வேதநையான வேஷக்கை          | - அ. குமரன். |
| ஓரு விவாதத்தை நோக்கி..... |              |
| சிலுவை                    | - கறுத்தான். |
| கொலை விசாரணை              | - புவனன்.    |

## ‘வெருட்டுகிறது ‘ஒசோன்’



நாம் வாழும் பூகோளம் அழிந்துவிடுமா ?  
அச்சம் பலமடைகிறது. துடிக்கழிக்க முடியாதது  
என்கின்றனர் விஞ்ஞானிகள்.  
விண்கோள்கள் அனைத்தையும் வெற்றி கொள்  
ஙும் மனிதமுயற்சிக்கு ஒரு சவால் !  
மனிதன் தன் சொந்தவதிலிட்டதையே இழக்கும்  
அபாயம் !

அசரிரி.

. பதினான்கு ஜோராப்பிய நாடு களைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் அமெரிக்க, ஜப்பானிய, நியூசிலாந்து விஞ்ஞானிகளும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் கடந்த ஐங்காலி 31ல் அறிவிக்கப்பட்டுள்ளது.

. வட தூருவத்தின் மேலான ஒசோன் வாயுப்படையானது, பதினைந்து வீதம் சிதைவற்று அழிந்து விட்டது மாத்திரமன்றி, வரப் போகும் சுசந்த கால ஆரம்பத்தில் முப்பது தொடக்கம் நாற்பது வீதம் வரையில் மேலும் பலவீனமுற்று சிதைவறும் என்றும் இவ்விஞ்ஞான ஆய்வுக்கும் கருத்து வெளியிட்டுள்ளது. உயிர் வாழ்வதற்கு அவசியமான பிராண வாயு எனப்படும்

(O2) இரண்டு ஒட்சிசன் அணுக்க வினாவான மூலக்கூறுகளைக் கொண்டது.

. அதே போல் ஒசோன் வாயு வானது மூன்று ஒட்சிசன் அணுக்க வினாவான மூலக் கூறுகளைக் கொண்டது. ஒட்சிசன் மனித வாழு வுக்கு பயன்படுவது போன்று, ஒசோன் தூயியனில் இருந்து வெளிப்படும் உயிரின வாழுவுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அதி ஊதாக்கதிர்களை உறிஞ்சுவதன் மூலம் மனிதருக்கும் பிற உயிரினங்களுக்கும் துண்டுகின்றது.

. பூமிப்பந்தின் கவச உறையாக, உயிரின பாதுகாப்பு வளையமாக 3 மில்லி மீற்றர் தடிப்பையுடையதாக இவ் ஒசோன் வாயுப்படலம் விளங்கின்றது.

ஓசோன் வாயுப்படல சிதைவுக்கு, குளிர்சாதன பெப்டிகளிலும், வெப்பநிலை சீராக்கல் சாதனங்களிலும், மற்றும் எலக்ட்ரோனிக் தொழிலிலும் முக்கிய பதார்த்தமாய் பயன்படும் CFC L3 என்னும் இரசாயனமே முக்கிய காரணியென இனாம் காணப்பட்டுள்ளது.

வருடம் ஒன்றிற்கு 8 லில்ட்சம் தொன் CFC என்ற இவ் இரசாயனத்தை தொழிற்சாலை வெளியேற்றுவதனால் சுற்றாடல் தூழல் பழுதடைகின்றன.

முன்று குளோரியம் அனுக்களையும் ஒரு காபன் அனுவையும் ஒரு புளோரிய அனுவையும் மூலக்கூறாகக் கொண்ட CFC ஆனது சிற்தாயும் மெதுவாயும் நகர்ந்து பூமியை கவசமிட்டிருக்கும் சயர் வளிமண்டலத்துள் நுழையும் போது, அதி ஊதாக் கதிரினால் CFC யின் அனுக்கட்டமைப்பு அழிக்கப் பட்டு குளோரியம் அனுக்களை தன்னியல்பு நிலைக்கு தள்ளிவிடுகின்றது.

தன்னியல்பான இக்குளோரிய அனுவோ ஓசோன் வாயுவின் கட்டமைப்பு சம்நிலையை பாதிப்பதன் மூலம் சிதைவறுவதற்கு காரணமாகின்றது. CFC யில் இருந்து தொடர்ச்சியாக தன்னியல்பை பெறும் குளோரின் அனுக்கள் இரசாயன மாற்றங்களால் ஓசோன் படலத்தின் அழிவை தீவிரப்படுத்துகின்றன.

தனி ஒரு குளோரியம் அனுவானது தூரியிலில் இருந்து வெளி வரும் அதிஊதாக் கதிரின் முன் விளையில் ஒரு லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவை மட்டுமல்லது கடந்த வருடம் பிலிப்பைன்ஸ் நாட்டில் வெடித்துப் பீறிய பினாருபோ (Mount Pinatubo) எரிமலையானது பல லட்சம் தொன் கணக்கான தூசுப் படலத்தை வளி மண்டலத்துள்

விசிறியதன் மூலம் வளிமண்டலத் திலுள்ள நெதர்சன் ஒட்சைகூடுதல் இரசாயன மாற்று வழிவத்திற்கு உள்ளாக்கியது. இந்நெதர்சன் ஒட்சைகூடுகள் குளோரின் அனுக்களின் தீவிரத்தன்மையை மட்டுப் படுத்த வல்தாகும். இதனால் ஓசோன் வாயுப் படலத்தின் சிதைவறும் வாய்ப்புகள் தீவிரம் பெற்றன.

இவ்வகையில் பூமிபந்தின் வடதுருவப் பகுதியில் பலவளை மெடந்து வரும் ஓசோன் படலத்தி னால் பாதிப்படையும் நாடுகளாக அமெரிக்கா, கனடா, ஜரோப்பா, ரூசியா ஆகிய நாடுகள் அமைகின்றது. வடதுருவமானது ஆர்டிக் வலயமென அழைக்கப் படும் பனி உறைந்த பிரதேசமாகும்.

ஓசோன் கவசத் தடுப்பின்றி வளிமண்டலத்துள் நுழையும் தூரியன் வெளிப்படுத்தும் அதிசாதாக கதிரினால் புவியில் மேற்பறப்பு தூாக்கப் பட்டு துருவப் பனிகள் உருசி, கடல் மட்டம் சயங்குது, பல பகுதிகள் நீருள் அமிழ்வதோடு இயற்கையின் சமநிலை மோசமாய்ப் பாதிப்படையும். அத்துடன் கான்சர் போன்ற நோய்கள் அதிகரிக்கவும் வாய்ப்பாகின்றன.

பிரமாண்டமான கைத்தொழில் துறையில் CFC யை பயன்படுத்துவதும், நவீன விஞ்ஞான தொழில் துறை வெளியேற்றும் இரசாயனக் கழிவுகளும், அனுஆயுத பெருக்கமும், அனுப்பரிசோதனை வெடிப்புகளும் வெளியேற்றும் நச்ச வாயுக் களுமே மனித குலத்தை அழிப்பதற்கு கங்கணம் கட்டி நிற்கின்றன.

உலகை ஏப்பமிடத் துடித்த ஜரோப்பிய அமெரிக்க நாடுகளே இந்நாச விளைவுகளுக்கு முழுப் பொறுப்பாளிகளாவர். இரண்டாம் உலக யுத்தத்தில் யப்பான் மது வீசப் பட்ட அனுகுண்டினால் இன்றைக்கும் புல்பூண்டும் முளைக்காத ஹிரோசிமா, நாகசாஹி இரசாயன அழிவின் சாட்சியங்கள். இப்போது ஓசோன் வாயுப் படலத் தில் சிதைவு.

## சிறுகதை

நீலக்காத்தாடிகள்

நாகத்திலகன்.

அவர்களது உடல் முழுவதும் வியர் வையில் பிச் பிச் என்று இருந்தது. ஒருவித வெப்பத்தை அந்தக்கட்டிடத்தின் தடிச்ச குவர்களும் சீமெந்திலான கூரைகளும் தள்ளிக்கொண்டிருந்தன.

முகாமின் மறுமுளையில் பிலிப் பையா- ஊரில் சம்மாட்டி - முகா மிற்கு வந்து ஒருகிழமையிலேயே சொந்தக் காற்றாடி வேண்டிப் பூட்டிக்கொண்டார்.

மாரிமுத்துக்கிழவி அழுது வீரிடும் பேரக்குழந்தையைக் கொண்டு சென்று தானும் அந்த காற்றின் அரவணைப்பை பெற்ற எண்ணம் கக்மாகவே இருந்தது.

"ஆனால் எந்தநாளும் சரிப்பட்டுவ ராத விடயம் இது. அவங்களுக்கு புடிக்குமோ என்ற ஒரு பயமும் மனதை நிறைத்திருந்தது.

வியர்வையும் அவிச்சலும் மாரி முத்து கிழவிக்கு மட்டுமல்ல அந்த முகாமின் வெப்பக் கொடுமையை

சமாளிப்பதற்கு இரவில் கூட முகா மின் வெளிப்பகுதியில் உறங்குவதும் பகலில் அங்கிருக்கும் மரநிழல்களில் போய்க் கிடைப்பதும் அவர்களின் வழக்கமாகிவிட்டது.

வெளியில் இருந்து அக்கட்டிடத்திற் குள் நுழைந்துவிட்டாலோ ஒருவித வெப்பநிலையை உணரலாம். சொற்ப நேரத்தில் உடுப்புகள் எல்லாம் நனையும் அளவிற்கு வியர்த்துவிடும்.

"இது தானியங்களைப் போடத்தான் ஓரிரு யன்னல்களைக் கூட உயரத் தில் வைத்து கட்டியிருக்கிறான். இதுக்குள் எங்களை போட்டிருக்கிறானே.." பலரின் மனம் வெறுப்புடனும் குமைந்து கொள்ளும். வார்த்தையாகவும் வெளிப்படும்.

"அட என்னடா கொஞ்ச நேரம் கூட இருக்கமுடியாது என்ன அவிச்சல் அவியுது..." என்று சொல்லும் நாட்கள் தான் கழிந்து கொண்டிருந்தன. சிவகங்கை கலெக்டர் அலுவலகத் திலிருந்து உதவிமாவட்ட ஆணையாளர் என வெள்ளை மையால் எழுதப்பட்ட சாம்பல் நிற ஜிப் வண்டி உறுமிக்கொண்டு முகாமினுள் வந்து நின்றது. முற்றத்துதிட்டத் துழுதி பழந்து கரைந்து காற் றோடு கலந்தது.

அந்த வண்டியிலிருந்து நன்றாக உடுத்தி அழகாக காட்சி தந்த பெண் உதவிக்கலெக்டர் இறங்கி னாள். இன்னும் வேட்டி, நீளகாற் சட்டை அணிந்த நாளைந்து ஆண்களும் இறங்குகின்றனர்.

கூட்ட ஒழுங்குகளை பார்வையிடும் தோரணையில் கலெக்டர்களும் வந்தவர்களும் பேசிக் கொள்கின்றனர்.

விசேட அதிகாரிதானோ என்று எண்ணியலர் நிலைமையைப் புரிந்து கொண்டனர். சிறுக்களின் கூட்டம் ஒன்று ஜிப்பைச் சுற்றிக் கொண்டது.

கலெக்டர் ஆட்கள் முகாமில் உட்பகுதிக்குச் செல்கின்றனர். அங்கு கலெக்டர் பெண் முகாமை கற்றி பார்வையிடுகிறாள். தனக்கு முன்

தோன்றிய அதி மக்களோடும் பேச்தொடங்கினாள்.

சற்று பெரிய கூட்டம் சேர்ந்து விட்டது விளையாடிச்சுத்தம் போட்டுக் கொண்டிருந்த சிறுகளும் நெருங்கி வேடிக்கை பார்த்தன.

"ஏன்மா உங்களுக்கு எல்லா சாமான்களும் கொடுத்தாங்களா..?" குவிந்து நிற்கும் மக்கள் மத்தியில் பெண்கள் அதிகம் நின்ற பக்கம் பார்த்து கலெக்டர் பெண் கேட்டாள். உடுப்பு, சட்டி பாய் இப்படிச் சில பொருட்களையும் குறிப்பிட்டுக் கொண்டாள்.

பக்கத்தில் நின்ற கீழ்மட்ட ஊழியர்கள் அகதிகள் என்னதான் சொல் விவிடுவார்களோ என பரிதாபமாக பார்த்துக் கொண்டு நின்றனர்.

அந்த கலெக்டர் பெண் அடிக்கடித்தனது கடிகாரத்தை பார்த்துக் கொண்டாள்.

மாரிமுத்துக்கிழவியின் மனம் காற்றாடி பற்றி கேட்டுப் பார்ப்பமோ என எழுந்தது. அந்த கூட்டத்தில் சொல்ல ஒரு மாதிரியாகவும் இருந்தது.

"சரியுங்க, அதிகாரி அவங்கெல்லாம் வாற நேரமாக்க அவங்கவிட்ட எல்லாமே பேசிடுங்க.." சொல்லிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானபோது தான்

விஜயனின் வாயில் இருந்து சுத்தம் சற்று தடுமாறி வெளிப்பட்டது.

"மேடம் இஞ்ச பாருங்க.." தனது சட்டையை இரண்டு பக்கமும் பிடித்துக் குலுக்கிக் கொண்ட அவன் தொடர்ந்தான். "இதுக்குள்ள எப்பவும் வியர்த்துக் கொண்டே இருக்குது ஒரு நாலைந்து பொய் 'பேன்' பூட்டிற்றா இருக்கலாம்..." கோரிக்கையொன்றை சொல்லிய திருப்பதியில் அமைதியானான்.

கலெக்டர் பெண் சிரித்தாள் வியர்வை துளிகள் நெற்றியடியில் படர்ந்து இருந்தது. எல்லோரும் பதிலை எதாபார்த்தனர்.

மாரிமுத்து கிழவியும் அமைதியாக காதைக் கொடுத்தாள் எதுவுமே தெளிவாகவில்லை ஆனால் ஏதோ பேசப்படுவது கேட்டது.

"இப்ப மழைவெயில் கொஞ்சம் ரோம்பவும் தான் ஏறிக்கும் அத னால் வேர்க்கும் அதற்கு உங்களுக்கு ஏசியா போட்டு தந்திருவாங்க..." சற்றுச் சினமாகவே சொன்னாள்.

உதவி கலெக்டரை சுற்றியிருந்த கூட்டம் வழிவிட்டது. படிகளில் இறங்கினாள். வந்தவர்களும் இறங்கினார்கள். சிறிது நேரத்தில் ஜீப்வண்டி பூழுதி கிளப்பிப் பறந்தது.

பத்து பதினெண்டு நிமிடங்கள் கடந்திருக்கும். சிவகங்கை தாலுகா அலுவலகத்தின் வருவாய்த்துறையேன் வெள்ளை மையால் ஏழுதப் பட்ட சாம்பல் நிற ஜீப்வண்டி சற்று வேகமாக வந்து முகாமினுள் பிரவேசித்தது.

நாலைந்து பேர் இறங்கினர். இவர்கள் வருவாய்த்துறையின் கீழ்மட்ட ஊழியர்கள். அதில் வீராமத்து அதி காரி, தலையாயி போன்றவர்களோடு இன்னும் சிலரும் காணப் பட்டனர்.

ஜீப்வண்டியின் பின்பக்கமும் இருந்து சிறிய மேசையொன்றும் அதன் விரிப்பும் நீலநிறக் காற்றாடிகள் ஐந்தும் இறக்கப்பட்டன.

அங்கு ஒரு கூட்டத்திற்கான ஒழுங்கிறகாக மண்டபம் போன்ற அந்த முகாமின் ஒரு மூலையில் ஒரு குடும்பத்தின் சாமான்கள் ஒதுக்கப்பட்டு மேசை போடப்பட்டது. நாலைந்து கதிரைகள் சுற்றி வைக்கப்பட்டன.

நீலநிற காற்றாடிகள் மேசையில் ஒன்றும் முகாமினுள் ஆங்காங்கே சுற்றிவர மின் இணைப்போடு பொருத்தப்படுகின்றன.

நீலநிற காற்றாடியின் சிறகுகள் சூழல் தொடங்கின. வெள்ளைநிற கம்பிகள் சிறகுகளை பாதுகாத்துப் பள்ளத்துக் கொண்டிருக்க அந்த மேசைக்காற்றாடிகள் திரும்பி திரும் பிச் சூல்வது அழகாகத் தென்பட்டது.

முகாமின் சிறுகள் மொய்த்துக் கொண்டு காற்றின் அரவணைப் பில் லயித்தனர்.

மாரிமுத்துக்கிழவியின் இடத்திற்கு முன்பும் ஒரு காற்றாடி வியர்வையில் அவிந்து வீரிடும் பேரக்கு

முந்தை கொடுப்புக்குள் சிரித்து காலாட்டிக் கையசெத்தது. குழந்தையின் தாயின் முகத்திலும் சந்தோசம், சக்கள் தூரா விலகிப்போயின.

மாரிமுத்துக்கிழவியின் மனதில் ஆண்டவனை நினைத்து நன்றியும் மகிழ்ச்சியும் வார்த்தையாக வெளிப்பட்டது.

"வாற அந்தப் பெரியாளிட்ட நான் இதையும் சொல்லத்தான் புள்ள இருந்தனான். ஆண்டவனே மனம் இரவங்கிற்றார் பாத்தியா.."

மருமகாள் ராணி சுற்று புரண்டு படுத்து சிரித்துக்கொண்டாள்.

முகாமின் உள்ளும் வெளியும் இது பற்றியே பேச்சு மத்தியான சாப்பாடு நிறைவாகிக் கொண்டிருக்க சிலர் மரநிழல்களில் சேரத் தொடங்கினர்.

அங்கு தொடர்பில்லாமல் பலவிடயங்கள் பேசப்பட்டது.

காற்றாடிக்கு வழிட சுயத அந்த கலெக்டர் பெண்ணை நல்லவள் என்ற பாராட்டு. "கலெக்டர் பொம் பிளை சினந்து சொன்னவ போல் இல்லை. உடனேயே ஒழுங்கு செய் திற்றா பாத்தீங்களா..." விஜயன் என் சொன்னபோது பக்கத்தில் இன்னுமொருவன் இப்படிச் சொன்னான். "பெரிய அதிகாரி வாற்தால் தான் இது கிடைக்கிறுக்கு இல்லாட்டிக்குக் கிடைக்குமா.." அவன் சொன்னதைத்தான் பலர் சரியை நடத்தலையாட்டினர்.

விசேட அதிகாரியின் வரவு பற்றி பலர் பேசிக்கொண்டனர். சாப்பாடு முடிந்ததும் பாயை சுருட்டி மரநிழ லின்கு ஓடிவரும் பலர் காற்றாடி யின் பக்கத்தில் இன்று நிம்மதியாகத் தூங்கினர்.

மதியம் என இருந்த அதிகாரியின் வரவு முன்றுமணியை நெருங்கும் போதுதான் தெருவில் தெரிந்தது. ஒரு வெள்ளை நிற கார் அரச கொடியை பொன்டில் பறக்க விட்டு அடக்கமான வேகத்துவான் வந்து கொண்டிருந்தது. பின்னால் தாலுகா அலுவலக ஜூப்வண்டியும் வந்துகொண்டிருந்தது. மெதுவாக

முகாமின் பிரதான கேற்றின் ஊடாகத் திரும்பி முகாமின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டது. ஜீபில் இருந்தும் காரில் இருந்தும்பலர் இறங்கினர். பொலிசார் கூடிவிட்ட அகதிகளை விலக்கிக்கொண்டு சலுாட் அடித்து மரியாதை செய்தனர்.

காரில் இருந்து இறங்கிய ஒருவர் தூயமையான வெள்ளையுடையில் காணப்பட்டார். வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். ஏனையவர்கள் அவருடைய பணிவுடன் நிடந்து கொண்ட விதம் அவர்தான் நிசேட அதிகாரியேன் அங்கு கூடி நின்றவர் களுக்கெல்லாம் அறிமுகம் பண்ணியது.

அவர் பணிவுடன் முகாமினுள் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு தாறுமாறாக இழுக்கப்பட்டிருக்கும் கொடிக்கயிருக்களை சூய்த்தி சிலர் பிடித்துக்கொள்ள அதிகாரி முகாமை சுற்றி பார்வை யிடுகிறார். அவர் செல்லும் நாலுபக் கழும் நீலநிறக்காற்றாடிகள் வர வேற்றன.

அந்த அதிகாரி மேசையை நெருங்கும் போது நீலநிறக்காற்றாடியின் காற்றில் சட்டை அசைந்து கொள்கிறது.

மேசையின் நடுக்கதிரையில் அவர் அமர்ந்து கொள்கிறார். அருகில் இன்னும் சிலரும் அமர்ந்து கொள்கின்றனர்.

முகாம் மக்கள் மேசையின் முன் னால் குவிந்து கொண்டனர். அதிகாரியின் பேச்சிற்கு வசதியாக மக்கள் தரையில் அமர்த்தப்பட்டனர்.

விசேட அதிகாரி எழுந்து கொண்டார். அகதி மக்கள் அமைதியாயினர். அவர் பேசத்தொடங்கினார்.

வழுமையான பாணியில் வணக்கம் சொல்லிய அவர் "நான் இன்று உங்களை பார்ப்பதில் சந்தோசமடை விரேன். உங்களுக்காக நாம் பல வசதிகளை செய்ய உள்ளோம். எல்லாம் படிப்படியாக உங்களை வந்தடையும். தற்போதைய உங்கள் பிரச்சனையை யாரும் என்முன் சொல்லலாம். இப்படி சில வார்த்த

தெகளை மட்டும் பேசிய அவர் நாற் காலியில் அமர்ந்து கொள்கிறார்.

அவர் நன்கு வியர்த்து காணப்படார். கைக்குட்டையால் அழுத்தித் துடைத்துக்கொண்டபோது வியர் வையின் அகோரத்தில் அவஸ்தைப் படுவது தெரிந்தது.

அருகில் நின் கிராமத்து தலையாயி என்ன நினைத்தாரோ தெரியவில்லை முகத்தை திருப்பிக் கொள்வதைப்போல் திரும்பிப் பார்த்து காற்றை வீசிக்கொண்டிருக்கும் காற்றாடியின் பட்டினை அமுக்கி அதிகாரிக்கு நேராக காற்றைவிட சரி செய்தார்.

மக்கள் கூட்டத்தில் இருந்து சிலர் தமக்கு தரும் நிவாரணத்தை அதிகரித்துத்தரும்படியும் மேலும் குழாய்க்கிணறு சிலவற்றை ஏற்படுத்தித் தரும்படியும், முக்கியமாகத்த மக்கு ஏதும் கூவிவேலைகளைப் பெறுவது தரும்படியும் கோரிக்கை விடுத்தார்.

அனைத்திற்கும் தாம் உடன் ஆவள செய்வதாக சொன்ன அவர் தன் வேநாடு எடுத்து வந்த மனை ஜென்னை அடுப்புக்களை ஒவ்வொரு அகதியாக வரும்படி அழைத்து வழங்கிக்கொண்டிருந்தார். அவரோடு வந்திருந்த புகைப்படக்காரர் போட்டோ எடுக்க தயாரானதும் போலிக்காக என்றாலும் அகதிகளைப் பார்த்து புனரைகை செய்த அவர் இப்போது கமராப்பக்கமே முகத்தை திருப்பிக் கொண்டார். கைமட்டும் மண்ணை ஸ்னை அடுப்பை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தது.

மாரிமுத்துக்கிழவிக்கு வியர்த்துக் கொட்டும் அகோரம் தாங்க வில்லை நீலநிற காற்றாடிக்கு அருகில் எழுந்தது சென்றுவிட்டாள். வியர்த்து நைவநிதிருந்த உடலில் காற்றுப்பட இதமாக இருந்தது.

இருபது நிமிட கூட்ட ஆரவாரம் ஓய்ந்தது அதிகாரியின் கார் முகாமைவிட்டு சென்றது. பின்னால் வருவாய்த்துறையின் ஜிப்வண்டியும் பறந்தது.

ஐந்து காற்றாடிகள் கவர் ஓரங்களில் பொருத்தப்பட்டிருந்தாலும் முகாமின் மண்டபம் போன்ற பகு

தியில் காற்று தொட்டுக் கூட பார்க் கவில்லை பலர் நன்கு வியர்த்துக் காணப்பட்டனர். ஒன்றாக குவிந்த மக்கள் கூட்டமும் கலைந்து சென்றது.

கூட்ட ஆரவாரம் ஓய்ந்து ஒரு மணித்தியாலம் இருக்கும் மெண்டும் வருவாய்த்துறையின் ஜிப்வண்டி உறுமிக்கொண்டு முகாமினுள் வந்து நின்றது.

அந்த வண்டியில் ஒருசிலர் இறங்கினார்கள். அவர்கள் சற்று வேகமாக முகாமை நோக்கி நடந்து சென்றனர்.

அங்கு கூட்டத்திற்கென போடப்பட்டிருந்த மேசையின் விரிப்பை மடித்தனர். நீலநிறக்காற்றாடியின் மின் இணைப்பை துண்டித்தனர். அழகாக சுழன்றுகொண்டிருந்த அது தூண்டிலில்பட்டு துடித்து அடங்கும் மினைப்போல சட்டத்து நின்றது.

மாரிமுத்துக்கிழவிக்கு எதுவுமே புரியவில்லை. மனம் ஏதோ நினைத்தது. முகாமினுள் இருக்கும் பலர் வேகமாக மூன்றாவது காற்றாடியின் மின் இணைப்பை துண்டித்து வயர்களை சுற்றிக்கொண்டிருந்தனர். சிறுக்கள் கழற்றி வயர்கள் பொருத்தப்பட்டிருக்கும் நீலநிறகாற்றாடிகளை பரிதாபமாக பார்த்துக்கொண்டு நின்றனர். இன்னும் சில சிறுக்கள், அவர்கள் காற்றாடியை பிடிங்கி எடுப்பதை ஓடி யோடிச்சென்று வேடிக்கை பார்த்தனர்.

கடைசியாக மாரிமுத்துக்கிழவியின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

நீலநிறக்காற்றாடிகள் போட்ட காற்றின் இரைச்சல் ஓய்ந்தது. மெல்லிய காற்றின் தழுவலில் காலையாட்டிக் கையசைத்த மாரிமுத்துக்கிழவியின் பேரப்பிள்ளை தீமரென்று அரண் டீவிட அவள் தூக்கி நெஞ்சோடு அரவணைத்துக் கொண்டாள்.

தாலுகா அலுவலகத்தின் ஜிப் வண்டி முகாமைக் கடக்கும் சத்தும் மட்டும் 'கடகட' வெளக் கேட்டுக் கொண்டிருந்தது.

\*

# வதைமொழி

- க.ப.அரவந்தன்.

தாங்கிக் கொள்வீரோ  
உயிரின் வாலையை.

காற்றை உண்ணும்  
முச்சரவமின்றி  
எதிரி வரவேங்கி  
விழியில் இலக்காடும்.  
கண்ணிமைப் பொழுதில்  
மரணம் தொங்கும்.  
அதனாலென்ன....  
அது  
இருத்தலின் மகத்துவம்.

உள்ளதூச் சொல்லென  
நகக் கண்ணிடை  
குண்டுசிகள்.....  
எனக்குத் தெரியாதென....  
பாலுறுப்பு வினாணென வலிக்கும்.  
யின்மினி பூச்சிதறும்  
குதிக்கால் நரம்பில்  
கந்தகத் தீப்பற்றும்.  
தூ...! இதென்ன வாலை  
உணர்வுகள் உயிர்க்கும்  
கனவுகள் வளரும்.

இரும்புக் கம்பிகள்  
முகத்தின் குறுக்காய்.  
தூழும் கவருள்  
பார்வை முறியும்.  
கண்ணாம்பு  
பூச்சுதிர்வில்  
என்னென்ன சித்திரங்கள்.  
இருளடைவினுள்ளும்  
வண்ணத்துப் பூச்சிகள்.  
சிறகசைத்து சிறகசைத்து  
ஊரும் பாடலில்  
என்னுயிர்க் கானம்.  
சிறையென்ன? வதையென்ன?

மடிந்தவர்கள் பாக்கியவான்கள்.  
மடியாதவர் அந்தியமாய்...

ஆன்மா கரைந்து  
ஆளுமை சிதைந்து  
வெழுத்து, விகாரித்து  
உயிர் தூம்பி, உயிரின் வேர் தூம்பி  
அம்மா.... அம்மா....  
சிதை இது.....வதை இது.....

முகமுறிஞ்சி பெருத்தவாளின்  
பாதங்களில் தெண்டனிட்டு,  
இறைஞ்சிப் பெற்ற  
முகத்திரை  
முண்டத்திற்கு மொட்டாக்கு,  
இதிலென்ன குதுகலிப்பு  
சவலையாய் நாமானதற்கா?

ஆகா.....ஆகா....  
அகதிகள் நாமென்றே.....

## ஒரு அறிமுகம் : RENE MAGRITTE ஓவியங்கள்.



- வாசதேவன்.

1898 ம் ஆண்டு நவம்பர் 21ம் திகதி தையல் துறையில் ஈடுபட்டிருந்த சாதாரண குடும்பமொன்றில், பெலஜியத்திலுள்ள லெசின்ஸ் கிராமத்தில் பிற்காலத்தில் பிரபல ஓவியரான René Magritte பிறந்தார். 1912ல் தாயாரின் தற்கொலைக்குப் பின், பராமரிப்புப் பெண்களினால் வளர்க்கப்பட்ட René ஓன் ஆர்வங்கள் ஆரம்ப கால கட்டத்தில் தெய்வீக வழிபாட்டில் திசைத்திரும்பியிருந்தன. ஒருநாள் சிறுமியோத்தியுடன் கடலை ஓன்றில் உலாவும் போது அங்கே நின்று ஓவியம் வரைபவன் ஒருவனைச் சந்தித்த போது முதன்முறையாக ஓவியத்தைப் பற்றிய ஒரு புத்துணர்வு பெற்று அத்துறையில் ஈடுபட வேண்டும் என்ற இலக்கை ஏற்றுக் கொள்கிறார். 1915ல் தனது முதல் ஓவியத்தை முழுமையாக முடிக்கும் René க்கு பல ஓவியர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கின்றது. 1922ல் திருமண வாழ்வில் ஈடுபடும் இவ்வோவாயிர் வாழ்க்கையை ஒட்டுவதற்காக விளம்பர ஓவியம் வரைவதற்கு ஒரு தனியார் நிறுவனம் ஓன்றில் வேலைக்கமரும் அதேவேளையில், ஓவியம் பற்றிய புத்தகங்களையும் எழுதினார்.

விரைவிலேயே ஓவியத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய Renéன், ஓவியக் கணகாட்சிகள் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் நடைபெற்று ஓவிய உலகின் முதன்மை நட்சத்திரங்களில் ஒன்றாக René Magritte பிரகாசிக்க ஆரம்பித்தார்.

தனியாக ஓவிய உலகில் மட்டுமன்றி, இலக்கிய உலகிலும் நெருக்கமான தொடர்பு கொண்ட இவ்வோவாயா 15 ஆகஸ்ட் 67ல் மரணத்தைத் தழுவிக் கொண்டார்.


அண்மையில் பாரிசில் இவரது ஓவியக் கணகாட்சி நடைபெற்றது.

. ஒரு உருவகத்தைச் சொல்லால் மாற்றிடு செய்யலாம். ஒரு சொல்லை ஒரு உருவகத்தால் மாற்றிடு செய்யலாம். ஒரு பொருளைக் குறிப்பிட ஒரு பெயரை உபயோகித்து, இச்சொல்லை விட இப்பொருளுக்குச் சிறந்த பெயர் இருக்க முடியாது என்று எண்ணும் போடலிலும், அப் பெயர் பொருளைக் குப் பொருத்தமற்றிருக்கலாம். சில பொருட்களுக்குப் பெயரே தேவையற்றிருக்கலாம். சிலவேளைகளில் ஒரு பொருளின் பெயர் அப் பொருளின் வடிவத்தை நேரடியாகத் தாங்கி நிற்கலாம்.

. நிஜம் தனது உருவகத்தை அல்லது வடிவத்தைச் சந்திக்கின்றது. அது தனது பெயரைச் சந்திக்கின்றது. ஒரு பொருளின் பெயரும் அதன் வடிவமும் சந்திக்கின்றன.

. ஒரு பொருளின் நிஜம், உருவகம், பெயர் என்ற முப்பரிமாணத் தில் ஏதாவதோன்றை அகற்றுவதன் மூலம் மாண்யத் தரிசனம் படைக்கும் வல்லமை Magritteன் ஓவியங்களின் இடைவிடாத தனித்தன்மையாகத் தோன்றுகின்றது. "இது ஒரு சுங்கான் அல்ல" என்ற ஓவியம் இதற்கு ஓர் சடினையற்ற எடுத்துக்கொட்டாகும்.

. "முகமூடியகன்ற பிரபஞ்சம்" என்ற ஓவியமோ பார்ப்பதற்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் ஓவியனின் தீவிர முயற்சி. பார்ப்பவனின்



பார்வையானது அவன் பார்க்கும் வடிவத்திற்குரிய பொருளின் தூட்சம் உண்மையைத் தேடியலை வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும் அற்புதமானவோர் ஆணித்தரத்தை இவ்வோலியம் அடைகாதது நிற்கின்றதுபசந்தரை, பாழைந்தலீடு, தூர்த்து மலைச்சாரல், விழிகளைச் சுற்றே உயர்த்திப் பார்த்தால் நீலவானம், வெண்முகில், புதிய வடிவம். புறநிலையான புது நோக்கில் பிறந்து வரும் புதிய தத்துவங்கள். Magritte ன் ஓவியங்களுக்கு விளக்கமளிப்பதென்பது, ஒருவகையில், அபாரமான ஆபத்தானவொன்றாகும். ஏனெனில் Magritte ன் ஓவியங்கள் மொழியின் தோல்வியால் தோன்றியவை. அப் படியென்றால் எவ்வாறு அவற்றை மொழியிடாக விதந்துரைக்க முடியும்?.... பார்த்து விட்டேன் என்று, பார்த்ததை மீண்டும் பார்க்க முனைகளையில் பார்த்தது எப்போதுமே பார்த்திராததாக பரிணமிக்கின்றது.

. "அலெக்ஸாண்டரின் வேலைகள்" என்ற ஓவியம் ஆயிரமாயிரம் விளக்கங்களுக்கு அநுமதியளிக்கின்றது. வெட்டப் பட்ட மரத்தின் அடிப்பாகம் (பக்:4) தனது வேரால் கோடரியை இறுகப் பிடித்து வைத்திருக்கின்றது. கய ஆழிப்பின் இரகசியமாயா? பழிவாங்கச் சூழ்நிலைக்கும் அப்பாவன் அலறலா? கோடரிகளதியான போது மரத்தை வெட்டியது யார் என்ற கேள்விக்குறியா? இது இதுதான் என்று வரையறுக்க முடியாத அவலம். ஆனால் மனித மொழிகளைத் தாண்டி மனத்துக்கு மனம் மர்மத்தைத் தூதுவிடும் இவ்வோலியம், இவ்வடிவம் தியானத்தின் பால் உற்றுஞார வேண்டிய ஒன்றாகவே தோன்றுகின்றது.

. எதிர்காலம் பார்வைப் புலத்தை இழந்து வந்து நிகழ்காலத்தில் நிறுத்தும் இரண்டு ஓவியங்களான "தெரிந்த பார்வை" யும் "தெரிவறும் நெருக்கம்" மும் பார்வைக்கு இருக்கக் கூடிய கால நிபந்தனையற்ற தன்மையை விளக்கி நிற்கின்றன. கண்டிற்குள் பறவைக்குப் பதிலாக முட-

டெயைக் காட்டும் ஓவியம் தனியே காலனிபந்தனையற்ற பார்வையை மட்டும் காட்டாது, உருவத்தின் பின் னால் ஒளிந்திருக்கும் பிறப்பின் இரகசியத்தையும் சித்தரிக்கின்றது. இதே வகையான சித்தரிப்பையே "தெரிவும் நெருக்கம்" ம் உருவாக்குகின்றது. மேசையிலுள்ள முட்டையைப் பார்த்து அதனிலி ருந்து உருவாகப் போகும் பறவையை வரையும் ஓவியன் வடிவத் திற்குப் பின்னால் உள்ள வாழ்க்கையைப் படம் பிடிக்கின்றான்.

இலையை மரமாக்கி, இலை நரம்புகளைக் கிளைகளாக்கி, மரத்துள் இலையைக் காட்டி, இலைக்குள் மரத்தைக் காட்டி, பகுதிக்குள் முழுமை முக்காடு போட்டுக் கொண்டிருப்பதைக் காட்டுவது, Magritteக்கே ஹரித்தான் நிரந்தர ஜாலவித்தை. சிந்தனையை அதன் சிறையிலிருந்து விடுவிப்பதும், சிந்தனா நிரந்தனைகளை நிறங்களால் நிரந்தரமாக மாற்றுவதும், பார்நைப் புலத்தில் அகப்படும் அனைத்தையும் பரிசோதனைக்குட்படுத்தி வரைந்து, தூரிகையால் துலக்கி, உள்ளுணர்வு மாற்றுகிறவின் புறப் பாய்ச்சல்களை முடுக்கி விடுவதும் இவ்வோவியான் தனித் தன்மையாக அமைகின்றது.



இருத்தலுக்கும் இல்லாமைக்கும் இடையில் எழும் போலி இடைவெளிக்கு வடிவம் கொடுக்கும் கணப்பொழுதுப் போராட்டத்

தைக் கையும் மெய்யுமாக பிடித்து நிறுத்தும் "புலத்தின் தீற்பட்பு" என்ற ஓவியமோ கண்ணாடியொன்று தன் ஜாடு புகவிட்ட காட்சியைத் தானுடைந்த போதிலும் தேக்க எண்ணும் முயற்சியைக் காட்டுகின்றது. காட்சியைக் காண்பவன் மூலம் படைக்கும் நூனுக்கம். இடம், காலம், இல்லாமை இருந்ததின் தொடர்புகளைப் புலப்படுத்தும் துல்லிய நூனுக்கங்கள். மேலோட்டமான பார்வையைத் துண்டிக்கும் அதேவேளையில் ஆழமான, கூரமையான பார்வையை இன்னோர் பரிமாணத்திற்குள் இட்டுச் செல்லும் தீவிரம் செறிந்த ஓவியம்.



அனைத்திற்கும் எதிர்வாதம் உண்டு. எதிர் வாதம் என்பது எவ்வளவு வேடிக்கையானதோ அவ்வளவுக்கு விளையாட்டானதும் கூட. இலகுவான ஆய்வு. இலகுவான நியாயம். இலகுவான ஆணாலும் இறுக்கமான ஓவியம். விரிகுடை மேல் ஒரு கிளாஸ் தண்ணீர். குடையில் இருப்பது பெரும்புயல், வெளளப் பெருக்கு. கிளாஸில் இருப்பது தாகம், குட்டிர். தண்ணீர் தண்ணில் கமந்து நிற்கும் தவிர்க்க முடியாத எதிர்வாதம். அனுவில் இருந்து அண்ட சராசரங்களிலெல்லாம் அடர்ந்து கிடக்கும் எதிர்வாதத்தை சாதாரண இருண்டு பொருட்களின் அசாதாரணக் கேர்க்கையால் விளக்குகின்றது இவ்வோவியம்.

## கண்டதும் கேட்டதும்

கண்டது 11

பிரெரஞ்சத் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் ஸ்ரீவங்கா அடிக்கடி பார்வைக்கு வந்து போகின்றது. இலங்கை, இலங்கை மக்களின் கலை கலாச்சாரம் என்று ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள், அமைதி நிலவு வது போலான தோற்றம் விமர்சனத்துக்குரியன.

இவை ஒரு புறமிருக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியினைப் பார்த்த நண்பனோருவன் இவ்வாறு விசனப் பட்டுக் கொண்டான்.

".....எட., என்றா...இவ்வளவு கலைத்துவமிக்க! அழகிய நாட்டை, அந்திய தேசத்திலிருந்து அந்திய மொழிக்கூடாக அரைகுறையாக அறிந்து ரசிக்கும் நிலைமை...! இது யார் செய்த குற்றம்?"

"உயிரையும் பணையம் வைத்து ஆண் பெண் சின்னங்கு சிறுக்கள் வேறுபாடின்றி, உடல் வருந்த உழைக்கும் அந்த ஜீவன் கள்! அந்த அப்பாவி முகங்கள்! இவைகளையாவும் எதிரிகள் என எளக்குவது வெரித்துக் கொண்டேன்?"

நெஞ்சை வருடும் கேள்விகள் நண்பனின் இதயத் தைத் துளைத்தன.

கண்டது 12

பிராண்சில், அன்மைக்காலத்தில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கைத் தமிழர்களில் அநேகருக்கு எது வித விசாரணையுமின்றி அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் பின்னணி மர்மமாக இருப்பினும் அநேக இலங்கைத் தமிழர்கள் 'நிரந்தர' விசா வசதி பெற்றுக் கொண்டது ஒரு விதத் தில் மகிழ்ச்சியான செய்திதான்.

ஆனாலும் ஒரு தமிழன்பார் தனது மனக்குடைசலை இவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டார். "...இந்தக் காட்ஜீ கூப்பன் காட்குடுக்கிற மாரியல்லே குடுத்துத் துலைக்கிறான்கள்...ச்சீ..காட்டின்ற மதிப்பே இல்லா மல் போக்கு.."

சுயநலப் புத்தி, அதுக்கும் அங்கால இன்னொரு நாட்டில் அகதி யா இருக்கிறதில் ஒரு மதிப்பு-அதுக்கொரு அந்தஸ்து..!" கேட்டுக் கொண்டிருந்த நண்பர் எங்கு போய் முட்டுவதென்று தெரியாது அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.

- சௌமி.

## கேட்டது 13

ஜோராப்பிய நாடுகளில் இயந்திரங்களுடன் தொழில் புரிபவர்கள் தமது உறுப்புகள் ஒவ்வொன்றிற் குமே காப்பறுதி செய்து கொள்வது வழக்கம். வேலை செய்யும் போது கை, கால் விரல்கள் துண்டிக்கப்பட்டால் எதிர்காலம் கருதி இக்காப்பு ருதிசெய்வது கட்டாயமாகிறது. அன்னமையில் நண்பரோராவரின் விரலையும் இயந்திரம் கடித்துக் குதறியது. மரண அவஸ்தை, விரல் இல்லை. நண்பரும் காப்புறுதி செய்து வைத்திருந்தத

## கண்டது 14

பரிஸ் விதிகள், மெத்ரோக்களிலுள் வைன் கேஸ் களின் தொகை வரவர அதிகரித்துக் கொண்டே வருகின்றது. வைன் போத்தல்கள்... அழுக்குப் படிந்த உடுப்புகள், பிண்ணது போன கேசரம்... யாருக்கும் தொந்தரவு செய்யாத கூபாவும். குடிப்பது, அந்த இடத்திலேயே படுப்பது, சிறுநீர் கழிப்பது கூட அநேகவேளாகளில் அழிவேதான். பிரெஞ்சு அரசாங்கம் நாடு அசுத் தமடைதல் பற்றிக் கவலை கொண்டாலும் இவர்கள் பற்றி ஒரு கௌரவமான அக்கறை கொள்வதைக் கவனிக்க முடிகிறது. இரண்டாம் உலகயுதத்தில் மக்களில் பிள்ளைகளை இழுந்து புத்தி கவாதினமற்ற நிலையில் இருப்பவர்களே இவர்களில் அநேகா எனவும் அறியமுடிகிறது. ஒவ்வொரு இரவும் குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில் வாண்கள் மூலம் உணவுப் பொதிகள் கொண்டு வரப்பட்டு இவர்களுக்குப் பரிமாறப்படுகிறது. வாரத்தில் ஒருமுறையாவது நகர காவலர்கள் இவர்களைப் பிழைத்து, சிலவேளாகளில் கஷ்டப்பட்டுப் பிடித்து இழுத்து சுத்தப்படுத்தி

ஓல் ஒரு தொகைப் பணம் கிடைத்தது.

தனது தேவைக்குச் சிறு தொகை பணத்தை எடுத்துக் கொண்ட நண்பர் மிகுதியை நாட்டிலிருக்கும் தன் மனவிலகு அனுப்பி வைக்க, மனவியிடமிருந்து இப்படிக் கண்டிப்பான் பதில் வந்தது."....இன்சீட்டு திருத்திக் குறையில் கிடக்கிறது தெரியாதே! இனிமேல் இப்படிச்சாவது காச வந்தால் முழுவதையும் அபிப்பியே அனுப்பி வைக்கப் போடுகோ."

கத்தமான ஆடைகள் அணிவித்து விடுகின்றனர்.

இவ்வகையான வைன் கேஸ் களாக தமிழ் இளைஞர்கள் சிலரும் மாறியிருப்பது அதிகச்சியான உணவும். வாழ்கை நெருக்கடி அல்லது வேறோதாவது காரணங்களி னால் பாதிக்கப்பட்டு இப்படி ஆசியிருக்கிறார்கள். பிரபல யாழ் கல் லூாரியோன்றின் கிரிக்கட் துறையிலும் பிரகாசித்த இளைஞர்களுடும் இவர்களில் ஒருவன்.

ஓர் இரவு மெத்ரோ ஒடிக் கொண்டிருக்கிறது. அந்த இளைஞரும் நின்றபடியே பயணித்துக் கொண்டிருக்கிறான். அதே ஆடைகள், இருந்தாலும் மோசமாக இல்லை. அருகில் நின்ற வெள்ளை மனித ஐக்கு அரியண்டமாக இருந்திருக்க வேண்டும். ஏதேதோ பேச இளைஞர் அப்பாவிப் பார்வையொன்றையொன்றை மேல் ஏறிந்தான். தமிழ் மக்களின் அப்பாவிப் பார்வைக்கு இங்கு அர்த்தங்கள் தான் வேறோ? இருக்கலாம். திரும்பவும் இளைஞர் எறிந்த அப்பாவிப் பார்வையால் ஆத்திரம் கடைந்த வெள்ளையன் முஷ்டியை மட்கி ஒரு இடி இடிக்க இளைஞர் மெத்ரோ மூலமொரம் கிடந்தான்.

## கேட்டது 15

ஏழ வயது மட்டுமே நிரம்பிய தமிழ்ச் சிறுவன். பிரெஞ்சு ஆரம்ப பாடசாலையொன்றில் பயின்று கொண்டிருக்கிறான். வகுப்பில் பயின்றும் பல்நாட்டு நண்பர்களுள் இவனைக் கவர்ந்த இறுக்கமான நண்பன் ஒரு வியட்னாமியச் சிறு வன்தான்.

அடிக்கடி அச்சிறுவன் பற்றித் தாடுடன் கதைத்துக் கொள்வான். ஒரு நாள் தனது அமியைவிட்டை கூட்டி வரப்போறன்

என்று தாயிடம் கேட்டு விட்டு மாலை பாடசாலை முடிந்ததும் கூட்டி வந்தான்.

வீடு வந்ததும் "அம்மா அவனுக்குச் சாப்பாடு குடுங்கோ குடுங்கோ" என்று ஒரே கரைச்சல். விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர்கள் பாரிஸ் தமிழ்மூர்கள். சாப்பாடு

கொடுப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் நேரம் பிளையான நேரம். இருந்தாலும் மகளின் வற்புறுத்த லுக்காகச் சாப்பாடு கொடுக்க அந்தச் சிறுவனும் சந்தோஷத்துடன் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் விளையாடிய பின் பிரிந்தான்.

தன் நண்பனை அனுப்பி விட்டுத் திரும்பிய மகளை அன்பும் பாரிவும் பெருமையும் ஒருங்குசேரக் கட்டி அணைக்கத் தயாரான தாயை நோக்கிய சிறுவன் "அம்மா! அவன் பாவுமம்மா! அவன்ற அப்பாவும் அம்மாவும் சண்டை பிடிச்சுக் கொண்டு பிரிஞ்சிறுக்கினம். இவன் அம்மாவோடா..."

தாயால் கதைக்க முடியவில்லை. மகளை இறுக அணைத்துக் கொண்டாள்.

நாளென்றுக்குப்பல ஆயிரக்கணக்கில் மக்கள் பட்டினியால் இறந்துகொண்டிருக்கையிலும்.....



## சிறுகதை

...வீட்டுக்குள் கால்வைத்ததுமே விராந்தையில்கிடந்தசாய்மனை க்க திரையை இழுத்துப்போட்டு 'முருகா' என்றுசாய்ந்தார் முத்தையர்.

...அவரின்குரல் அந்தமுருகனுக்குக் கேட்டதோ இல்லையோ, அடுக்க ஸைக்குள்ளிருந்த அவர்மனைவி பார் வதிக்குத்தெளிவாகவே கேட்டது.

...குசிலுக்குள்ளிருந்தபடியே விராந்தையை எட்டிப்பார்த்த பார்வதிக்கு சால்வையால் முத்தையர் துடைத்துக் குகெள்வதுடன் கவலையின் கவடு களையும் துடைத்துக்கொள்ள எத் தனிப்பது போற்றோன்றியது... "இந்தவெயிலுக்குள்ள ஒவ்வொருநாளும் 'டியுட்டி' மாதிரித்தபாற்கந்தோருக் குப்போய் அலையவேண்டுமே ! தபால்வந்ததால் வீட்டுக்கு வரும் தானே !" என்றுபார்வதி குரல்கொடுக்கவும்

..."எங்கெட நாட்டிலதான் மாமிதபாற்கந்தோர், இங்கெ 'போஸ்ட் ஆபிஸ்' என்று மருமகன் இடைமறித்துத்திருத்தம் சொன்னான்.

..."ஓமோம் போஸ்ட் ஆபிஸ் என்றால் தான் தமிழ்நாட்டிலதமிழ்! என்று எரிச்சலுடன் கிண்டலாகச்சொன்ன பார்வதி "எங்கள் பிள்ளைகளுக்குத்தான்பொய்ப்பா, தாய்தப்பனுக்குக்கூடித்தம் போடவோ, கவனிக்கவோ, மனமுமில்லை நேரமும் இல்லாமல் கிடக்குது" என்றுவயிற்றெரிச்சலைக்கொடினாள்.

..."போஸ்ட் ஆபிஸ் 'என்று தமிழ்நாட்டுத்தமிழ்பற்றி மனைவிவிண்டல் செய்தது அந்தக்களைப்பிலும் முத்தையின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது. அவர் தொடர்ந்து மக்களைப்பற்றிக்கூறிய வார்த்தைகள் அவரின் நெடுமுச்சில் புன்னகையைக்கரைத்தது.

..."ஐயாவும் இப்படித்தான் அந்தநாளில் எனது கடிதத்தையும் பணத்தையும் எதிர்பார்த்துத்தபாற்கந்தோருக்கு வெய்யிலிலும் மழையிலும்

## புதிய பரம்பரை

எஸ்எம்ஜி



அவைந்துதிரிந்து மனம் நோந்திருப்பார்" முத்தையர் மீண்டும் நெடுமூச் செறிந்தார்.

...இவனை நம்பி நாங்கள் தனியாக வீடு எடுத்திருக்காமல், அகதிக ஜோடு அகதிகளாக முகாம்களுக்கே போயிருக்கலாம்" என்று மீண்டும் த ஏது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பார்வதி, "குடிக்கிறதுக்கு ஏதும் தரட்டோ" என்று கவனவளைக் கேட்டார்.

...எதுவும் வேண்டாம் என்று கையா வேலேயே சௌகரக காட்டிய முத்தையர் மீண்டும் சால்வையால் முத்தையும் நெஞ்சையும் துடைத்துக் கொண்டார்.

...நெஞ்சுக்குள் வேசிற நெருப்புத் தான் வெளியில் ஆவியாக வியர் வையைக் கொட்டுகிறதோ?

...முத்தையர் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. இலங்கை அரசுபடைகளின் தாக்குதல்கள் விமானங்க் குண்டுவீச்சு, மேலில்துடுதெல்லுடுதி என்று பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல அடுத்து தாங்களும் பாதிக்கப் படலாம் என்று அஞ்சியவர்களும், பட்டாளம் வந்தால் வளர்ந்த பிள்ளைகளை என்ன செய்வார்களோஎன்று பயந்தவர்களும் அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்தனர்.

...முத்தையரின் மூத்தமகளும் மரும களும் பார்ப்பதற்கு நல்ல தோற்று முள்ள இளவட்டங்கள். இவர்களிருவரையும் வீட்டில் வைத்துக் கொண்டிருப்பதே நெருப்பை மடியில் கட்டிக் கொண்டிருப்பதைப் போலவத்தான் என்று அடிக்கடி பார்வதி சொல்லிக் கொண்டிருப்பாள்.

...அகதிகளோடு அகதிகளாக நாங்களும் இந்தியா போனால் கோயில் குளங்களையும் பார்த்துக் கொண்டு துணிமணிகளும் வாங்கிக் கொண்டு இரண்டு மூன்று மாதங்களில் திரும்பிவிடலாம் என்ற நப்பாசையும் பார்வதிக்கு ஏற்பட்டது. ...திட்டென் ஒருநாள் யாழ்ந்தரம் மீது இலங்கை விமானப் படைகள் கண் முடித்தனமாக குண்டுகள் வீசித் தாக்

- எஸ்.எம்.கோபாலரத்தினம்.

நம் காலத்தின் பெருமை மிக்க பத்திரிகையாளர். பத்திரிகைப் பணி யில் நாற்பதாண்டுகால அனுபவங்களினால் பழுத்தவர்.

பத்திரிகையாளர்க்கான கூர்மதியும் துணிச்சலும் சுறுசுறுப்பும் இன்றைக்கும் அவரிடத்தே குன்ற வில்லை.

கடந்த வாரம் எனக்கெழுதிய கடிதத்தில் பத்திரிகை யொன்றில் பணியாற்ற விரும்புவதாயும், முயற்சிப்பதாயும் குறிப்பிட்டிருந்தார்.

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. இரண்டு கண்களும் பார்வை குண்றிய நிலையில் தமிழ்நாடு சென்று அறுவை சிகிச்சை செய்த தனால் "ஒட்டுக் கண்ணனாகவும்" உடல்நலம் குன்றியவராகவும் உள்ள நிலையிலும்

இந்த பத்திரிகையாளனின் தாகம் தணியவில்லையே.

எஸ்.எம்.தி. எனவும் "கோடு"எனவும் அங்புடன் அமைக்கப்படும் எஸ்.எம்.கோபாலரெத்தினம் அவர்கள் "பத்திரிகையாளன் போராளியைப் போன்றவன்."என அடிக்கடி சுறுவதுண்டு.

தன் பத்திரிகை வாழ்வையும் அப்படி யேதான் அமைத்துக் கொண்டார்.

தான் சார்ந்த சமுகத்தின் நெருக்கடிகளிலும், துயரங்களிலும் பங்கேற்றார். எதிர் கொண்டார்.

ஆணித்தரமான அரசியல் தலையங்கள்கள், அரசியல்கட்டுரைகள், அச்சமின்றி செய்திகளை வெளியிடுதல், ஆயியவற்றினால் துணிச்சலமிக்க பத்திரிகையாளர்.

பெயர்பெற்ற இவரது பத்திரிகைத் துறை பங்களிப்புப் பற்றி "முறிந்த பணைமரம்" நூல் (பக்டி92) (broken Palmyra) மிக உயர்வாகப்படிவு செய்துள்ளது.

வின் முத்தையர்வீட்டுக் முன்பக்கத் தெருவில் கண்ணாதிட்டி வீதியில் இரண்டு வீடுகள் சேதமடைந்ததும் பின்புறத்தில் நாவலர் வீதியில் அரசடிச் சந்தியில் மூன்று வீடுகள் சேதமடைந்ததுண் மூவர் உயிரிழந்ததும் முத்தையரையும் வள்ளத்தில் அக்கரை

போய்ச் சேர்ந்தாலென்ன என்று சிந்திக்க வைத்தது. ஒரே சமயத்தில் எட்டு விமானப்படை விமானங்களும் தெறவிகளும் போய்ச் சேர்ந்தது. வானத்தில் தோன்றி குண்டுமாரி பொழிந்த போது "பிள்ளைகளையெல்லாம் பலிகொடுக்கத்தான் இந்தப்பாவி மனுசன் வீட்டைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கப் போறார்"என்று பார்வதி இரைந்தாள்.

...இதன் பின்னர் முத்தையர் எடுத்த முயற்சியினால் நால்வர் கொண்ட முத்தையர் குடும்பம் தொன்றுவாராம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அதிகாலை இராமேஸ் வரத்தில் உயிரிருக்கையில் பிடித்துக் கொண்டு வந்திருங்கியது.

...இராமேஸ்வரத்தில் கிடைத்த அன்பான வரவேற்பில், குண்டுக் கந்தம் துப்பாக்கிக்கூட்டுச் சத்தங்களையெல்லாம் மறந்து நிம்மதியாகப் பெருமுச்செறிந்தது. ...அகதிமுகாமுக்குப் போகிற்களா? என்று இராமேஸ்வரத்தில் அதிகாரிகள் கேட்ட பொழுது "இல்லை என்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் போய்த்தனியாகத் தங்கியிருக்கப் போகிறோம்" என்று முத்த மகனே பதில் சொன்னான்.

..."அகதி முகாம்களில் பலகுழுக்களையும் செர்ந்த பலதும் இருக்கும். வீண்கற்டு"என்று பார்வதி சொன்னதை முத்தையரும் ஏற்றுக் கொண்டார். ...முத்த மகனின் யோசனையின்படி திருச்செந்துாரில் அவன் நண்பர்கள் மூலம் வீடுவாடகைக்கு எடுத்து குடியமர்ந்த போது

1953ல் வீரகேசரியில் படி திருத்து ஏராக (proof reader) பணியாற்ற தொடங்கி அப்பத்திரிகையிலேயே உதவி ஆசிரியருமானார்.

1960ல் நிகழ்ந்த வேலை நிறுத்தத் தினசரிகள் வர்கேசரியை விட்டு வெளியேறி ஈழநாடு பத்திரிகையில் செய்தியாளராய் இரண்டுக்கொண்டார்.

இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் நாலு தினசரிகள் வெளிவருகின்ற தெற்றால் அதன் மூன்னோடியாழ நாடு என்றே துணிந்து கூறலாம்.

கொழும்புக்கு வெளியே இருந்து வெற்றிகரமாக ஒருதீசரியை வெளிக்கொண்டமுடியும் என நிருபித்து ஈழநாடு.

பண்டாரநாயக்காவின் தனிச்சிங்க எச்சட் அழுவும், 58ம் ஆண்டு இனக்கலவரமும், ஏற்படுத்திய விளைவுகள் பல.

சமுநாடு தினசரியும் சிரித்திரின் இதழும் அவ்விளைபொருட்களில் சில எனலாம்.

மதிப்புக்குரிய கலை இலக்கிய விமர்சகரும் அறிஞருமான

ர.ஜே.கண்கரட்னா அவர்கள் தனது மத்து கட்டுரைத் தொகுப்பினை தனிச்சிங்கள் சட்டத்திற்கே சமர்ப்பணம் செய்திருந்தார்.

1995ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சமுநாடு, வாரப்பத்திரிகையாய் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியது. தினசரியாக வெளிக்கொணரும் நோக்குடன் அமரர் கே.சி.தங்கராசா அவர்களால் நிறுவப்பட்ட சமுநாடு

1981ம் ஆண்டு பெப்பரியில் இருந்து தினசரியாகியது. 1962ம் ஆண்டு சத்தியாக்கிரகம் சமுநாடு இதழை யாழ்க்குடா மக்களிடையே நிலைபெறச் செய்-

பார்வதியும் முத்தையரும் செந்திலா  
ன்டவலுக்கு நன்றி  
தெரிவித்துக்கொண்டனர்.

...ஜேர்மனியிலுள்ள மகஜிடன் முத்தையர் தொலைபேசியில்  
தொடர்பு கொண்ட போது "நீங்கள் உயிர் தப்பி தமிழ்  
நாட்டுக்கு வந்து சேர்ந்தது" பற்றிஅவன் மகிழ்ச்சி  
தெரிவித்தான்." உயிருள்ளவரை உங்களைக் கவனிப்பேன்."

என்று கடிதமெழுதினான். பணமும் அனுப்பினான்.

...பத்துமாதங்கள் தானே அம்மா என்னையீர்நில் குமந்தாள் என்று நினைத்தானோ என்னவோ பத்து மாதங்களின் பின்

இன்று வரை அவனிடமிருந்து முத்தையருக்கு பணமும் இல்லை

...முத்தையர் வீட்டில் அடுப்புப்பு கையுடன் வயிறும் நெஞ்சும் புகைந்தொண்டிருக்கின்றன.

...“சார், உங்களுக்கு நாளை கடிதம் வரும். இன்று இல்லை” என்று தபால்சேவகர் ஆறுதல் சொல்லுகிற அளவுக்கு திருக்கெந்துவார் தபால் ஊழியர்கள் முத்தையருக்கு நன்குபழக்கமாகி விட்டனர்.

...இன்றும் முத்தையர் தபாற்க் கந்தோலிலிருந்து ஏராற்றத்துடன் களைத்துப் போய் திரும்பி வந்த போது

தான் ஏன் விண் அலைவான் என்று பார்வதி நம்பிக்கையிழந்த நிலையில் கூறினான்.

...“இவனுக்குப் பிறகு ஜேர்மனிக்குப் போன அம்பிகாபதியின் மகன் என்னமாதிரிக் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்திட்டான். சாப்பாட்டுக்கே கஸ்ரப் பட்டதுகள் இப்ப எத்தனை வடுகள் ஊரிலே வாங்கியிருக்கினம். அந்தச் சுப்பையாவின் மக்களான் ஒருவன் வெளிநாட்டுக்குப் போய்

இப்ப சுப்பையாவின் நாலு பிள்ளை களும் வெளிநாடுகளில்...

...இன்னும் பட்டியல் நீண்டு போகும் என்பதையுணர்ந்த முத்தையர் மெதுவாக அடுக்களைப்பக்கம்

தது. என்பதும் குறிப்பிடத் தக்கது. சத்தியாக்கிரகம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதால் உடனுக்குடனான செய்திகளை சிறப்புப்பதிப்புகளாய் (special Edition) வெளியிட்டு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றதுடன் கொழும்பு பத்திரிகை விற்பனையை முறியடித்தது. யாழ்ப்பாணக் கச்சேரிச் சத்தியாக்கிரகத்தில் சடுபட்ட வர்கள் யாழ்ப்பாண பஸ்நிலையம் வரும் போது கச்சேரியில் என்ன நடந்தது என்பது பற்றி சமநாடு எழுதியிருப்பதை கண்டு வியப்புடன் வாங்கிப் படித்தார்கள். என எஸ்.எம்.ஜி.

அவர்கள் நினைவு கூருவதுண்டு. சமநாடு பத்திரிகையில் செய்தியாசி ரியராய் இணைந்து கொண்ட எஸ்.எம்.கோபாலரத்தி எம் அவர்கள் பின்னர் அதன் ஆசியராகவும் இருபதாண்டு காலம் தன் உழைப்பை வழங்கியதன் மூலம் சமநாடு தான் கோடு, கோடுதான் சமநாடு எனவும் சிறப்பிக்கப்பட்டவர்.

உடல்நலக்குறைவு காரணமாய் 1981 ல் சமநாடுபணியிலிருந்து ஓய்வு பெற்ற எஸ்.எம்.ஜி.யால் பத்திரிகைத் துறையிலிருந்து விலகிச்செல்லமுடியவில்லை.

1982 ல் ‘காலைக்கதீர்’ என்னும் வார தெஹின் ஆசிரியராணார். ஆறுதெழுகனுக்கு மேல் வெளியிடமுடியாமல் பொருளாதாரச்சு மையினால் இதழ் நிறுத்தப்பட்டது. பின்னர், 1985 ல் சாப்பாபா ஆடவடைசிங் சார்பில் வெளிவந்த ‘செய்திக்கதீர்’ பத்திரிகையின் ஆசிரியராணார். சமந்தில் புதியமுறையில் வெளிவந்த சுஞ்சிகை என இதனைக் கூறலாம். இவ்வேளையிலேயே

திரும்பி கையைத்தூக் கிப்

"போதும்"என்று செனகை காட்டி னார்.  
... "ஜூயாவுக்கு நான் செய்த அநியாயம்  
தான் எனக்கும் இப்படி நேர்ந்திருக்  
கிறதோ" முத்தையரின் மனம் ஆத்  
மசோதனையிலி  
றங்கியது.

... "அம்மா நோயாளியாகப் படுக்கை  
யில் நிடந்த பொழுது  
நான்தானே அந்தச் சின்னவையதிலும்  
மலம், சலம் எடுத்து  
பத்தியம் வைச்கக் கொடுத்துக் கவ  
னித்தேன். ஜூயா கூட  
அம்மாவை பரியாரியிடம் கொண்டு  
போய்வாங்கிக் கொடுப்பது மட்டும்  
தானே..."

முத்தையரின் மனம் சமாதானம்  
தேடி அலைந்தது!

... "அம்மா செத்தப் பிறகு ஜூயா இன்  
ணொரு பெண்பிள்ளையைக்  
கொண்டு வந்தார். தீட்செரென் ஒரு  
நாள் இரவு ஜூயா கிறுதி  
வந்து விழுந்தார். பரியாரியிடம்  
போய் அந்த இரவில்  
நான் போய்ச் சொல்ல அவர் "வெ  
றி" முறியிறதுக்கு மருந்து  
கொடுக்க ஜூயாவுக்குப் பாரிசுவாத  
மாக்கிவிட்டது. ஜூயா  
கூட்டி வந்த பெண் பிளையும் மூன்று  
நாளில் ஓடிவிட்டாள்.

நான்தானே அவருக்கும் மலம் சலம்  
எடுத்து பத்தியம் கொடுத்து  
இலை குழை தேடி அவிச்கக் குளிப்  
பாட்டி என்னைய் தேய்ச்சு  
மருந்து கொடுத்து எல்லாம் கவனித்  
தேன்."

... அம்மா உயிருடன் இருந்தபோதே  
விட்டை விட்டு ஓடிப்போன

அண்ணன் அதுக்குப் பிறகு அம்மா  
செத்ததுக்குக் கூடவரவில்லையே."

... அறிவுவராமல் சிறுகுழந்தையாக  
இருந்தபோது தாய்

தகப்பனுக்கு என்னுடைய கடமை  
களை ஒழுங்காக்கத்தான்

செய்திருக்கிறன். அறிவு தெரிந்த  
பின்தான் நான் அறிவோடு

நடந்துகொள்ளவில்லை!

... "இந்தப் பெடியன்களைப் பெத்த  
துக்கு இன்னுமரண்டு  
பெட்டையளைப்பெத்தாலாவது நிம்  
மதியாக இருந்திருக்கலாம்" பார்வதி

சமுரூசு தினசரியின் ஆசிரியராக  
வும் பொறுப்பேற்றார். இவரது பத்  
தீரிகைப் பணியில் இக்காலகட்டமே மிகமுக்  
சியமானது.

இலங்கை இராணுவம் யாழ்நூல்  
கத்தை எரித்து அவமானத்தைத்  
தேடிக்கொண்டது போல், அமைதி  
காக்க வந்த இந்திய இராணுவம்  
பத்திரிகை நிறுவனங்களுக்கு குண்டு  
வைத்து தகர்த்த

தன் மூலம் தன் "பஞ்சலீ பெரு  
மைகளை" காத்துக் கொண்டது.

1987ம் ஆண்டு ஒக்ரோபர் பத்தாம்  
தித்தி சமுரூசு அச்சகப்  
பகுதி குண்டு வைத்துத் தகர்க்கப்  
பட்ட போதும், இந்திய  
இராணுவ ஆக்கிரமிப்புகுட்பட்ட  
யாழ்பாணத்துக்குள் இருந்து  
தலைமறைவு தினசரியாக சமுரூசு  
பத்திரிகையை எஸ்.எம்.ஜி  
வெளிக்கொண்டந்தார். பத்திரிகை  
யாளனின் வாழ்வின் பேறு  
சாதனை மிகக் முயற்சி என்றே  
இதனைக் குறிப்பிடலாம்.

1987ம் ஆண்டு நவம்பர் 25ல் இந்திய  
அமைதிப்படையினரால்  
கைது செய்யப்பட்டதன் பின்னான்  
இரண்டு மாத சிறை அஜபுவத்தை  
சமுமண்ணில் இந்தியச் சிறை என  
எழுதினார்.

இதனைச் சென்னையில் இருந்து  
வெளிவரும் ஜீனியர் விகடன்  
வாராகிதம் ஆறுமாதம் தொடராக  
வெளியிட்டது.

இவர் கைது செய்யப்பட்டிருந்த  
வேளையில் பெரும்பாலான  
கொழும்பு இதழ்கள் வாய்மூடி  
மௌனியாய் தம்பத்திரிகா  
தர்மத்தைக் காத்துக் கொண்டன  
என்பதும் குறிப்பிடத்  
தக்கது.

இந்திய இராணுவம் வெளியேறுவ  
தற்கு முன்னேயே 1990ம் ஆண்டு  
பெப்ரவரியில் சமுநாதம் இதழின்  
ஆசிரியரானார். தனது

மேள்ளம்களைந்து மீண்டும் குரல் கொடுத்தாள்.

... "மெய்தான் பெண்பிள்ளைகள் எப்பிடியாவது ஒருநேரக்கஞ்சியாவது ஜாத்துங்கள் இப்போன்னாலும் அவள் முத்தவள் எங்களிரண்டுபே ரையும் வைச்சுக்கவனிப்பாள்.

மருமகனும் நல்ல குணசாலி. பேரப் பிள்ளைவரும் நல்ல விருப்பம். என் றாலும் கட்டிக்கொடுத்ததிடத்தில் போய் எப்படி...." முத்தையரின் மனம் இப்படிச் சொல்லிக்கொண்டது.

... "ஐயாவும் ஒருபெண்பிள்ளையை யாவது பெற்றிருந்தால் அநாதையாய்ப் போய்ச் சேர்ந்திருக்க மாட்டார்." முத்தையரின் நெஞ்சம் அழுதது.

... மீண்டும் பார்வதியின் குரல் ஒவித் தது. "இவன் முத்தவன் சரியாயிருந் திருந்தால் ஏன் எங்களுக்கு இந்தக் கவுடம்.

பாடுபட்டு பணத்தைச் செலவழித்து அவனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட இயங்கி எண்டு எங்கேயோ போய் அஸைந்து கடைசியில் இந்தப் பெட்டையைக் கொண்டு வந்ததுதான் கண்ட மிச்சம்."

... "அண்ணலும் இப்படித்தான் ஐயா யாருடையக் காலைக் கையைப் பிடித்து உத்தியோகம் வாங்கிக் கொடுக்க வேறு யாருடனோ சேர்ந்து திரிந்து மறியல் கார்டாகி ஒரு சிங்களப்பெட்டையை பிடித்ததுதான் மிச்சம். ம..இதுவும்

எங்கள் பாம்பரையோ?" முத்தையரி டமிருந்து மீண்டும் ஒரு பெருமுச்சு!

... "பிள்ளைகளைப் பெத்து நோய் நொடி இல்லாமல் வளர்த்து ஆளாக்கி விட அதுகள் இப்படித் தாய் தகப்பனைப் பற்றிச் சிந்திக்காமலிருக்குதுகளே" என்று மீண்டும் பார்வதி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டாள்.

... "சின்னவயசினை ஒருநாள் நள்ளி ரவில் எனக்குத் திடையேன் வயிற்றுவலி ஏற்பட்டு நான் படாத பாடு பட்ட போது என்னைத்

உடல்நிலை காரணமாய் அப்பத்தி ரிகையின் பணியில் தொடர முடியாது போன்போதும் இந்திய இராஜ்யங்கம் வெளியேறிய போது அவர் எழுதியதான் "சலோ சலோ டில்லி சலோ" என்றும் ஆசிரியத் தலையங்கம் மக்களின் எண்ண வெளிப் பாடாய் அனையந்திருந்தது. இப்பெல்லாம் எழுதும் போது என்கை நடுந்துகிறது. எனக் கவலையுறும் எஸ்.எம்.தி, அவர்கள் தனது பழைய காலங்களை, அனுபவங்களை மீட்டெடுத்துத் தொகுக்கும் பணியிலும் சுடுபட்டிருக்கிறார். விரைவில் வாசகர் களுடனும் பகிர்ந்து கொள்வார். கொ -கி.பி.அரவிந்தன்.

தூாக்கிதோளில் போட்டுக் கொண்டு பக்கத்திலே தர்மாஸ் பத்திரி என்ற அரசினர் வைத்திய சாலைக்கும் செல்லாமல் நாலைந்து மைல் தூரத்திலுள்ள இராசையாப் பாரியாரிடம் ஐயா கொண்டு போனார். இப்படி ஒருத் டைவதானா? அவருக்கு கைக்கள் ஒட்டத் தெரியாது. கார் அல்லது குதிரை வண்டி தான் பிடிக்க வேண்டும். அம்மா வைப் பாரியாரிடம் கூட்டிக் கொண்டு போவதற்கு இளையவனின் குதிரைவண்டி பிடிப்பார். என்னைத் தோளில் சுமந்துகொண்டு தான் போவார். அண்ணனையும் அப்பிடித்தான். "மீண்டும் முத்தைய ருக்கு சிறுவயது நினைவுகள்.

.... "தனது தகப்பனையும் பிற்காலத் தில் தான் கவனிக்காததுபற்றிஜூயா வும் ஒருநாள் கவலைப்பட்டு சொன்னவர்."

.... "எல்லோருக்கும் காலம் கடந்து தான் புத்தி தெளிகிறதாக்கும். இப்போதுதான் எனக்கும் புத்தியில் தெளிவு ஏற்படுகிறது. இனி என்ன பயன்?



.... "வாழ்க்கையில் சீருவயதுமுதல் பல சோதனைகளையும் வேதனை

களையும் அனுபவித்த நான் பிற்காலத்திலாவது பிள்ளைகளால் நிம்மதிபெறலாமென்று கணவு கண்டேன். ஜியாவைப்போல் என்னைப்போல் என் பிள்ளைகளும் பிற்காலத்தில் கவலைப்பட்டுக் கண்ணீர் விடக்கூடாது."

முத்தையர் மனதுக்குள் இப்படி உறுதி செய்து கொண்டார்.

.... "யோசிச்ச யோசிச்ச என்னத் தெக்கண்டது. வியாதிகளைத் தேடினது போதும். எழும்பி வாருங்கோ சாபிட" என்று பார்வதி விடுத்த அழைப்பு முத்தையரை தட்டி எழுப் பியது.

.... "புதிய பரம்பரை உருவாக வேண்டும். என்று வாய்விட்டுச் சொல்லியபடியே முத்தையர்எழுந்தார்.

வார்த்தி முதலாய்  
வெளியால் தூட்டது  
முனை....  
முக்கிய்...  
மலைமும் கழிந்து,  
யோனி சிழிந்து  
குருதி வழிந்து....

தியவெளவு நிகழ்வும்  
நடந்து முடிந்தது.

தாதி ஒருந்தி  
கேட்கி சொன்னாள்  
"கூப்பிரசவம்"

நாலும் எனது பங்களிப்புக்காய்,  
தினிப்புப் பெட்டியுடன்  
நன்பதைத் தேடி....  
கேட்டான்.  
சொன்னேன் "கூப்பிரசவம்"

நன்பனும் சொன்னான்  
"எனது ஓந்து குழந்தைகளும்  
கூப்பிரசவம் நான்".

என்ன கக்கம்! என்ன கக்கம்!  
ஆதா  
அப்பன் ஆகுதல் என்ன கக்கம்!!

·ரஜின்குமார்.

## அறிமுகம்.

**கிருபதாம் நூற்றாண்டின் சமுத்துப் புறநாலூரை**

(23 கவிஞரத்துக்களின் தொகுப்பு)

எழுதுயவர் : ரஜீன்குமார்

வெளியீடு :

SUSSINDRAN N. Straube  
Brunsbüttler Damm 21  
1000 Berlin 20

## ஓ தம்பி நீ எங்கே ?

○ - எம்.அரியநாயகம்.

திரும்பிப் பார்க்கிறேன்! 81ல் பாரிஸ் மண்ணில் கால் பதித்த நான், சொந்த மண்ணில் விட்டு வந்த பணி, என் உள்ளேயிருந்து கொழுந்துவிட்டு எரிய, இறந்தகால ஆக்கத்தில் உறைந்து நிகழ்கால ஏக்கத்தைக் கடந்து, எதிர் கால ஆக்கத்தைக் கொண்டுவரும் நோக்கிற் செயற்பட விரும்பியதன் விளைவாய் எழில் கலை இலக்கிய சஞ்சிகை பாரிசில் தவழ்ந்தது.

அதன் இரண்டு பிரதிகளையும் பார்த்துவிட்ட நீ, தொலைபேசி இல்லாத காரணத்தால் பலமுறை என்னைத் தேடியே வந்தாய்.

ஒர் சனிக்கிழமை பகல் 2 மணி சொல்லிவிட்டுச் சென்றபடி குறித்த நேரத்தில் நீ.

"வணக்கம்! அண்ணை நீங்கள் தான் எழில்....."

பதினெட்டுப் பத்தொன்பது வய தினைப் பளிச்சிட்டுக் காட்டிய உன் முகத்தில் இனம்புரியாத ஒரு கோக்களை. கண்களிலோ ஒளிப் பிரவாகம்.

"நான் தான் தம்பி வாங்கோ, இருங்கோ..."

சில நிமிடங்கள்....ககநலன்கள், பாரிஸ் வாழ்க்கை...

"அண்ணை! இதை ஒருக்காப் பாருங்கோ.."

முழுத்தாள்கள் அளவிலான நூறு பக்கங்கள் கொண்ட ஒரு கொப்பி! உன் எண்ணங்கள், ஏக்கங்கள் கருத்துக் குவியலாய்....

பக்கங்களைப் புரட்டிப் புரட்டிப் படித்துப் பார்க்கிறேன்.

முத்துக் குவியலாய் அவை பிரகாசிக்க என் கண்கள் பளிக்கின்றன.

"தம்பி! இந்தக் கவிதைகள்....."

"நான் தான் அண்ணை எழுதினது, நான் அனுபவிச்ச நேரில் கண்ட, கேட்ட துயரங்களையெல் லாம் கவிதைகள் போல வடிச்சிருக்கிறன். இதில் ஒன்றிரண்டையாவது உங்கள் எழிலில்....அச்சில பார்க்க வும் ஆசையாயிருக்கு...."

என் நெஞ்சம் விம்மிப் புடைத்தது. கண்கள் கசிந்ததை நீ அறிந்திராய்! அந்த உன் ஆதங்கம், ஒருபெட்பாளியின் உள்ளுணர்வை வெளிச்சம் போட்டுக் காட்ட என்முன் நீ பிரகாசித்து நின்றாய்.

உனக்கு எப்படி நான் ஆறுதல் சொல்வது என்றும் புரியவில்லை. உண்மையையும் மறைக்க முடியவில்லை. நான் மெளனமானேன்.

"அண்ணை என்ன யோசிக்கிறீங்கள்."

"இல்லைத் தம்பி... மூன்றாவது எழில் வருமா? வராது என்று தான்...!"

"ஏன்.. உன் தொனியில் பெரிய ஏமாற்றம்.

"தம்பி! எழில் இரண்டு பிரதிகளையும் பார்த்திருப்பீர். யாழ். பூபாரவதி அச்சகத்தில் தான் அவற்றைப் பதிப்பித்து இங்கு வரவழைத்தேன். யாழ் கலவரத்தில் அந்த அச்சகமும்..."

நான் முடிக்கவில்லை. விபரத்தைப் புரிந்து கொண்ட நீ, மிகுந்த ஏமாற்

நத்தோடும் அனுதாபத்தோடும் என்னைப் பார்த்தாய்.

"பிரவாயில்லைத் தமியி, இன்று உன் வைச் சந்தித்ததோடு என மனதில் ஏற்பட்ட சோர்வு, களைப்பு எல்லாம் நீங்கிவிட்டது.

மானிட விதியலுக்காய் மகத்தான் இலக்கியங்களைப் படைக்க விரும்பும் உன் போன்ற இளைஞர்களுக்காய் தொடரும் எனது பணி, ஒரு ஊன்றுகோலாய் அமையும். அதற்குச் சிலமாதங்கள் அவகாசம் தரவேண்டும்..."

நீ விடைப்பெற்றுச் சென்றுவிட்டாய். உனக்குக் கொடுத்த வாக்குறுதி என்னைத் தூங்காமையின் வெளிப்

பாடுதான் ஜூரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்.

இதுவரை நான்கு நூல்கள் வெளி வந்து விட்டன. இருப்பினும் அதன் மூலக்கல்லான உன்னை இன்று வரை காணவில்லை.

இலக்கியக் கூட்டங்கள் பாரிலில் பட்டிதொட்டி எங்கும் உன்னைத் தேடுகின்றேன். நடைபாதைகளில் கானும் ஒவ்வொரு முகங்களும் பலவேளைகளில் நீயாகவே..! நெருங்கிய பின் திரும்புகின்றேன் ரமாற்றத்தோடு.

என் அகத்தினில் பதிந்து விட்ட உன் களை பொருந்திய முகம் மெல்ல மெல்ல மறைகிறது. ஆனாலும் உன்னை நான் தேடுகின்றேன்.....

#

## அறிமுகம்



தொடர்புகளுக்கு..  
 'RAJANI' PUBLICATIONS  
 11, RUE RODIER  
 75009 PARIS.

மரணமும் துப்பாக்கியும்  
சேர்ந்தே நிரியும்  
தெருவோரத்து விடொன்றில்  
ஸுக்கவிடவும் அஞ்சிய  
இரவின் நிசப்தத்தோடு நான்.

தூக்கத்தில் புலம்பும்  
வயதான அம்மா  
சலனமற்று உறங்கிய தங்கை  
புத்திரபாசத்தில்  
மௌனமாய் அழுதபடி அப்பா.

மனிதம் உறங்கிப்போன  
ஒரு தேசத்தில்  
விழித்தபடி  
மரணத்தின் நிழலோடு  
யுத்தம்செய்ய  
நம்பிக்கையைத்தேடுகிறேன்.

தெருவோரத்தில் வாகன இரைச்சல்  
சிலுவேளை அவர்கள் ?  
பயத்தின் விழிம்புக்குள் நான் !  
வாகனம் போனது.  
வேப்பமரம் அசைந்து  
ஒரு பறவை சிறகடித்து அலறிற்று.  
மறுபடி நிசப்தம்.  
நிலவைக்கடந்து முகில்கள் போயின்.

விமானம் வட்டமிட்டது.  
வீட்டில் யாருமில்லை  
பங்கருக்குள் புகலிடம்.  
நான் மட்டும் படுக்கையில் புரண்டேன்.  
மரணம்....!  
எப்போதாவது அது வரலாம்.  
ஆனால்  
அவர்கள் வராமல் !  
அர்த்தங்களோடு !

துப்பாக்கிபற்றி  
அவர்கள் பேசியபோது  
நானும் பேசினேன்.  
துப்பாக்கியோடு  
அவர்கள் அலைந்தபோது  
நான்  
இன்னொன்றை யோசித்துக்கொண்டிருந்தேன்.  
மக்களை !

இன்னும்  
நான் உறங்கவில்லை.



- சிவானந்தன்.

\* விழித்திருப்பு.

## சின்னச்சின்னை ००००



### ஒலிம்பிக்

பிரான்க்கு இவ்வாண்டு உற்சாகமான தொடக்கம் தான். குளிர் கால ஓலிம்பிக் விளையாட்டுக்கள் (Winter Olympic) இம்முறை பெற்றவரியில் பிரான்சில் Albertville யில் இடம் பெற்றன. பிரான்சில் மூன்றாவது தடவையாம் இவ்விளையாட்டுகள் நடைபெறுவின்றன.

நவீனப்படுத்தப்பட்டதான் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கிரீஸின் (Greece) ஏதென்ஸ் நகரத் தில் 1896ம் ஆண்டில் நடைபெற்றதில் இருந்து கணிக்கப் படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையாக இடம் பெறும் ஹலகப் பெரும் இவ்விளையாட்டு பந்தயம் புராதன கிரேக்கத்தில் இடம் பெற்ற டடல் வல்லுநர் போட்டிகளின் தொடர்ச்சியாகும்.

ஒலிம்பிக் விளையாட்டுகள் 1924 ம் ஆண்டில் இருந்து இரண்டாம் பிரிக்கப் பட்டன. குளிர் வலயத்திற்கான

தொகுப்பு: ஆர்.தேவகுமார்

விளையாட்டுகள் என அடையாளம் காணப்பட்டன. குளிர் கால ஓலிம்பிக் தனியே அவ்வசதிகள் அமையப் பெற்ற இடங்களில் நடைபெறத் தொடங்கின.

முதல் குளிர்கால ஒலிம்பிக்கும் 1924ல் பிரான்சில் தான் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். வழைமையான ஒலிம்பிக் போட்டிகள் ஸ்பெயினில் Barcelona ஏப்பிரிலில் தொடங்க உள்ளன. உலகெங்குமான தேசங்களில் இருந்து ஆண் பெண் இருபாலாரும் இணைந்ததான் இவ் ஒலிம்பிக் போட்டியில் 1912ம் ஆண்டிலிருந்து தான் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இழுங்கு முறையாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையாக ஒலிம்பிக் நடைபெற்ற போதும் இரண்டு உலக யுத்தங்களின் போது இவ் வொழுங்கு குலைந்து போனது.



பிரெஞ்சுப் பெண்மணி  
எலிலைபெத்.

பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்கள் பலர் நான் அறிந்தாலுக்குக் கூடத் தமிழை அறிந்திருக்க வில்லை என்கிறார் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் 30 மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் நிருமதி எலிலைபெத் உதயனன் இலங்கையர் என அறிய முடிகிறது.

கபமங்களா இதமுக்கு அளித்த பேட்டியோன்றில் மேலும் குறிப்பிடும் இவர் "பிரான்ஸ் காரர்களுக்கு இந்தியாவைப் பற்றித் தெரிந்ததெல்லாம் சொற்பம் தான். அதே போல பிரான்ஸ் பற்றியும் இங்கே பல தவறான அபிப்பிராயம் இருக்கிறது. பிரான்ஸ் பெண்கள் எல்லாம் எந்த நேரமும் எல்லோருடையும் உடலுறவு கொள்வதாக இங்கு ஒரு கற்பனை நிலவுகிறது. இங்கே யுள்ள ஒழுக்கம், குடும்பபாசம் எல்லாம் அங்கும் உண்டு" என்கிறார்.

தேவாரம் பற்றிய ஆராச்சி நூலை பிரெஞ்சு மொழியில் எழுதும் இவர் சாகித்திய அகடமி பரிசு பெற்ற சீ.ராஜ நாராயணனின் 'கோபல்ஸ் புரம்' நூலையும் பிரெஞ்சுக்கு மொழி பெயர்க்கிறார்.

ஏல்லை, தி.ஜூனன்கி ராமனின் 'அக்பர் சாஸ்திரி' என்ற கணதயை பிரெஞ்சுக்கு மொழி பெயர்த்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

### J.F.K.



ஆசிரியத் தலையங்கம் எழுத வேண்டிய பத்திரிகை ஆசிரியர்கள் சினிமா விமர்சனம் எழுதும் நிர்ப்பாத தத்தை J.F.K. ஏற்படுத்தியுள்ளது என கிண்டலூடன் குறிப்பிடுகின்றார் ஒரு சினிமா விமர்சகர். J.F.K. 1963 ல் கூட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியான (John Fitzgerald Kennedy) ஜோன்

எவ் கெனடி பற்றிய திரைப்படமாகும்.

அவ்வேளையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இக் கொலை நிகழ்ச்சியை, J.F.K. திரைப்படம் மூலம் இயக்குநர் Oliver Stone உலகின் விவாத அரங்கிற்கு முன் தள்ளியுள்ளார். ஜனாதிபதி கெனடியை யார் கொலை செய்திருக்கக் கூடும் என்பதே இப்படத்தின் மையக் கருவாகும்.

ஒஸ்வால்ட் (Lee Harvey Oswald) தான் கொலைகாரன் என்பது வெளியரங்கமாயினும், யாருக்காய் இக் கொலையை செய்தான்?, அதன் பின்னணி எது என்பது அப்போதிருந்தே துலங்காத மர்மம் தான்.

இப்படத்தில் இயக்குநர் மர்மமுடிச்சை அவிழ்த்து அடையாளம் காட்ட முற்படுகின்றார்.

இயக்குநர் முன்வைக்கும் சான்றா தாரங்களும், தர்க்க விளாக்களும் அமெரிக்காவை ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது என்பதை பத்திரிகைகள் வெளிப்படுத்துகின்றன.

'வரலாற்றை திரிக்கின்றார்' என எதிர்ப்பாளர்கள் இயக்குநர் மீது குற்றம் சாட்டுகின்றனர். இது தேசிய கெளர்வு பிரச்சினை என மூலம் கட்டிக் காட்டுகின்றனர்.

தன் சமகால முக்கிய நிகழ்வு பற்றி தன் நோக்கில் வெளிப்படுத்துதல் கலைஞரின் கடமை என வாதிடு கின்றார் இயக்குநர் Oliver Stone.

இப்பத்தில் கெண்டி கொலை வழக்கை ஆய்வு செய்யும் வழக்க றினூர் Jim Garrison பாத்திரத்தை ஏற்று படக் கதாநாயகனாக Kevin Costner நத்துள்ளார். Holly Wood ன் முதல் தர நடிகர் என கருதப் படும் Kevin Costner ஆஸ்காரின்

பல விருதுகளை தட்டிச் சென்ற Danse With Wolf's என்ற படத்தின் இயக்குநரும் நடிகருமாவர்கள். இப் படம் அமெரிக்க பூர்வீக குடிகளான செவ்விந்தியருக்கும், அமெரிக்க வெள்ளை இராஜூவு அதிகாரிக்கும் இடையே ஏற்படும் உறவை சித்த ரக்கிறது. பிரான்சின் முன்னணி சினிமா இதழான 'Studio' Kevin Costner ஜி 91ம் ஆண்டின் 'சினிமா மனிதன்' (Man of The Cinema) என சிறப்பித்து கொரவித்துள்ளது. இரண்டு அமெரிக்க கலைஞர்களின் கூட்டுமைப்பான J.F.K. நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளில் கணிசமான செல்வாக்கை செலுத்தும் என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

## ஒஸ்கார் விருது பெறும் சத்தியஜித்ரே



இந்தியா பற்றியும் இந்திய சினிமா பற்றியும் நிலவும் தாழவுபிப் பிராயத்தையும் மீறி இந்த வங்கத் துத் திரைப்பட மேதைக்குத் தலை வணங்குகிறது உலகம்.

பிரான்ஸ் அதிபர் மித்ரன்ட் இந்தியா சென்றிருந்த ஒரு சமயம் 'ரேயை' நேரில் சென்று சந்திப்பதற்காக தனது நேரத்தில் ஒரு பகுதியைச் செலவிட்டார் என்பது பழைய செய்தி.

ஒஸ்கார் கமிட்டியோ, 1991ல் ரேயின் சினிமா சேவையைப் பாராட்டி அவருக்குச் சிறப்பு விருதினை வழங்கியிருக்கிறது.

எழுபது வயதான ரேய் நோய் வாய்ப் பட்டிருக்கும் நிலையிலும் எதிர்வரும் ஜான் மாதம் நடைபெறவிருக்கும் ஒஸ்கார் விழாவிற்கு நேரில் சென்று பரிசினைப் பெறுவதற்கு இருக்கிறார்.

சத்யஜித்ரே பற்றி இன்றைய இந்திய முன்னணி நடிகரும், சினிமா பற்றிய பிரக்ஞா தேடல் உள்ளவருமான கமல்ஹாசன் ரேய்றாக எழுதிய பகிரங்கக் கடிதத்தில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"அன்புள்ள ஜயா! இந்தியாவின் சினிமா மாணவர்கள் உங்களை மதிப்பதன் மூலம் மேன்மை அடைகிறார்கள். விமர்

சிப்பதன் மூலம் வித்தியாசப் படுகி நார்கள். ஆக நல்ல சினிமா சம் பாஷணகளில் அறிவு நிலையின் விலாசம் சொல்லும் கருவியாக நீங்கள் பயன்படுகிறீர்கள். நானும் அவ்வழி வந்தவனே. ரேயை தெரியாது என்று சொன்னால் கேவலம் என் பதனால் வதந்திகளை விபரமாய்க் கொல்லி உங்களைத் தீந்தது போல் நடித்திருக்கிறேன். சினிமா தெரிந்தவர்களுடன் சம் பாஷணயில் ஈடுபடும் ஆர்வத்தில் சொன்ன பொய்யை பலப்படுத்த உங்கள் படங்களின் பெயர்களை

மட்டும் மனப்பாடம் செய்து வைத் திருந்தேன். பின் உங்களின் படங்களை பார்க்காமலே உங்கள் விமர்சகனானேன் வித்தியாசப்படுவதற் காக... பின் சினிமாவை கையாள முயன்று திக்குமுக்காடிப் போன நேரத்தில், அவசரமில்லாமல் மெதுவாய் நகரும் உங்கள் சினிமா வைப் பார்த்தேன். அன்று முதல் ரேயைப் பற்றி ஆழிகம் பேசுவதில்லை நான்-கேட்க மட்டுமே செய்தேன். பொராமையில் வந்த பொறுமை அது.

## அரசியலில் விஞ்ஞானம்

சோவியத் யூனியனின் தற்போது இப்பெயர் புழக்கத்தில் குறைவு ஏற்பட்ட அரசியல் மாற்றம் உலகெங்கும் அதிர்ச்சியையும், வளி யையும் ஏற்படுத்தியது பழைய செய்தி. அதன் பக்க விளைவு விஞ்ஞானத்திலும் தாவியுள்ளது ஆச்சியமானது தான். சோவியத்தின் விண்வெளி ஆய் வாளர் Sergei Krikalev ஏற்கத்தாழ ஒரு வருடமாய் பூமியை கற்றிக் கொண்டிருக்கின்றார். இவர் மார்ச் 23ம் திங்கள் விண்வெளிக்கு செல்லும் ருசிய, ஜேர்மனிய கூட்டு விண்வெளி ஆய்வாளர்களால் அழைத்து

வரப்பட வேண்டும். ஆனால் இப்போதுள்ள சிக்கல் என்னவென்றால், விண்வெளி ஒடம் தரையிறங்க வேண்டிய பைக்கஜூர் விண்வெளி ஆய்வு நிலையம், சித்ரிய சோவியத் துடியரசுகளில் ஒன்றான Kazakhstan துடியரசில் அமைந்துள்ளது. இந்நிலையம் யாருக்கு சொந்தம் என்பது ஒருபூர்ம், விண்வெளி ஆய்வு நிறுவனம் (Soviet Space Agency) பிளவுண்டிருப்பது மறுபுறம், விஞ்ஞான மனிதன் விண்வெளியில் வலம்வர அரசியல் மனிதர்கள் அடிப்படையின்றார்கள்.

தெரியத்தெரிய  
தெரியாமைதெரியும்.

- கி. ராய்நாராயணன்.

## தெள்கீ்க் Zయాప్ కవితాకళు.

కవచ వాకనాంకక్తు ముణ్ణమ  
 ఎన్ యణ్ణల విలిమ్పిణ్ మేల  
 రోహూ ఇత్తుకస్ మల్లాంతు  
 ముంత్రికికం కొడ్చియినింరు  
 ఉగు పక్కనిమ్ల,  
 ఉగు పశుస రణి ఎమ్మంతు  
 ఎన్ ఏటు  
 ఉగు కురు తురియక్ కతీరుకస్ మేరు శాయంతు  
 కులితుతు  
 ఇతెలులామ  
 అవారుకాతు కవచ వాకనాంకస్ వగుముణ్ణమ

అవారుకస్ అర్దివారుకస్  
 ఎన్ నాట్టెత ఆయిరమ్ పోర్ కెప్పఱ్రినెరెన.  
 అవారుకస్ అర్దివారుకస్ ఆయినుమ్  
 అంత ఆయిరమ్ పెగ్గుమె  
 పుయ్యరుకార్చరిం పణ్ణిపోణ్ణు  
 కరెతుతుమ్మినునెరెనఐమ్  
 అవారుకస్ అర్దివారుకస్.

సెల్పమాణ  
 తణ్ ముఱ్రతు మణ్ణనీల  
 ఉగుకున్ఱు అవణెప్ పుతెతక్కు మున్  
 సెల్పమాణ్ ఎమక్కు చొణునాణ్ :  
 "పిరియానువారుకసెల్  
 నెట్టుంకాలమాక నూమ  
 నూమ విగ్రుమ్పియవారు వామ్మవిలులు  
 ఇప్పోతు వాప్పుకిరోమ."

1932 ఇల్ పిర్రత తెలుక్ క్ డియాప్ పలుస్తైనాక్క కవిగురుమ్  
 ఎముతుతాణురుమావార్. నసరతుతులుమ్ పిన్పు మొసుకోవిలుమ్  
 కసువి పయిన్రవార్. రష్య ఇలక్కియతుతుర్ పులుముయుటెయ ఇవార్  
 రాక్పిం ఎన్నుమ్ కమ్ము నిసుట్ సుతూపనుతునిన్ ములమ్ ఇసురోవిలు  
 పలుస్తైనామక్క కున్కకాక ఉమ్మతువార్. ఇవరతు కవితాకస్ పల  
 పోరాట్టప్పాటలుకణాక వాటవమ్ బెఱ్రుసెనాన.

**இங்கேயே இருப்போம்**  
 விடாவில் 1, நம்லாவில் 2, ஜிலியில் 3  
 நாம் தொடர்ந்து இருப்போம் -  
 உம் மார்புகள் மேல் மதில்கள் போல்  
 உம் தொண்டைகளிற்  
 கண்ணாடிச் சிராய் போல  
 கற்றாமே முன் போல  
 உமது விழிகளில்  
 மணற் காற்றுப் போல.

உம் உணவுச்சாலைகளில் பீங்கான் கழுவி  
 உம் மதுக்கடைகளிற் பானம் வழங்கி  
 உம் சமையலறை நிலங்களைத் துடைத்து  
 உம் நீலப் பற்களின்று  
 எம் பிள்ளைகள்கட்டுத் தீவி பறித்தெடுக்க  
 நாம் தொடர்ந்துமிருப்போம் -  
 உம் மார்புகள் யேல மதில்கள் போல்

**இங்கேயே நாம் இருப்போம்**  
 எவ்கள் பாடல்களைப் பாடுவோம்  
 சினமிகுந்த வீதிகட்டுச் செல்வோம்  
 மான்துடான் சிறைகளை நிறைப்போம்.

விடாவில், நம்லாவில், ஜிலியில்  
 நாம் தொடர்ந்து இருப்போம்  
 அத்திமர நிழலுக்கும்  
 ஒலிப் நிழலுக்கும் காவலிருப்போம்  
 ரொட்டிமாவில் யீஸ்ற் போன்று  
 நம் பிள்ளைகள் மனதிற் புரட்சியை விளைவிப்போம்.

(1LIDDA, 2RAMLA, 3GALILEE என்பன  
 இஸ்ரேலில் உள்ள ஊர்கள். இங்கிருந்த  
 பலஸ்தினியர் பலர் யூதக் குடியேற்றத்தின் விளைவாகத்  
 தம் மண்ணின்று விரட்டப்பட்டனர்) - தமிழில் : மணி.



இனி ஒரு கவகாரை  
கேட்கத் தெருகி

.ம.ப அரசுத்தாங்கு  
பொன்னி  
25 அருளாகவுரும் பிரதானகாலை  
அண்டயாறு.  
பேரவை 20.

## குழந்தைகளுக்கான திரைப்படங்கள்

ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலும், திரைப்படத்துறையினை சூக்குவிக்கும்கமாகத் திரைப்பட விழாக்கள் நடாத்தப்பட்டு வருவதும், விழாக்களின்போது சிறந்த திரைப்படங்கள், திரைப்படக்கலைஞர்கள் கொரவிக்கப்பட்டு உயர்விருதுகள் வழங்கப்படுவதும் யாவரும் அறிந்தவிடயம்.

'குழந்தைகளுக்காகவும் திரைப்படங்களா ?' எம்மில்பலருக்கு ஆசிரியமான கேள்வி. ஆனால் சர்வதேசாளவில் குழந்தைகளுக்கான திரைப்பட விழாக்களே நடைபெற்றுவருகின்றன.

சென்றஆண்டு நவெம்பர் மாதம் இந்தியகேரள மாநிலத்தில் குழந்தைகளுக்கான ஏழாவது சர்வதேசத்திரைப்படவிழா நடைபெற்றது. இதில் இந்திய, சீன உட்பட பல்வேறு பல்வேறு நாடுகளையும் சேர்ந்த தொண்ணுாறு திரைப்படங்கள் வரையில் கலந்துகொண்டன. திரைப்படத்தெறிவுக்குழுவில் சிறுவர்களே நடுவர்களாகவும் அங்கம் வகித்தல் குறிப்பிடத்தக்கதும் சம்.

கேரளவிழாவின் போது திரையிடப்பட்ட ஒருசில படங்கள் பற்றிய குறிப்புக்களை 'சுபமங்களா' சஞ்சிகையிலிருந்து 'ஓஸை' வாசகர்களுக்காகப்பிரசாரிக்கிறோம்.

### THE YOUNG TEACHER

92 நிமிட நேரப் படமான தீரையாசங் என்பவர் இயக்கியது. மியாமியா என்பவர் தொடக்கப்பள்ளி ஆசிரியயாகப் பணியைத் துவங்கி எல்லோராலும் சீர்ப்பாக பேசப்படுகிறார். அவளது அண்ணன் ஆசிரியப் பணியை வெறுப்பவன். மியாமியாவோ ஆசிரிய வேளைக்கு விருப்பப் பட்டு வந்தவன். பின்னைகளின் பெற்றோரால் அவளுக்கு பல கஷ்டங்கள் ஏற்படுகின்றன. அவளது வகுப்பில் எதிர்ப்புப்படியாளர் ஒருவரின் மகன் படிக்கிறான். மியாமியா எவ்வளவுதான் முயற்சித்தும் அவளது முரட்டுத்தனத்தை மாற்ற அவளால் இயலவில்லை. வாருத்தத்தில்

வேறு பள்ளிக்கு தன்னை மாற்றும் படி வேண்டுகிறாள். இந்தப் படத்தின் கடைசிக் காட்சி நம்மை நெகிழிச் செய்கிறது. கடற்கரையில் தனிமையில் நிற்கும் அவளிடம் எல்லாப் பின்னைகளும் போய் நின்று தங்களை விட்டுப் பிரியக்கூடாது

என்று கெஞ்சுகின்றன. அதில் அந்த முரட்டுப் பையனும் ஒருவன்.

பள்ளிச் சிறார்களை எப்படி ஒரு ஆசிரிய அண்பால்வென்று வழிகாட்ட வேண்டும் என்பதற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணம்.

## ABUJ-BENDU

இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட படங்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம் குணசிந்து ஹரசாரிகா இயக்கிய அஸ்ஸாமியப் படமான Abuj-Bendu, 85 நிமிடங்கள் ஒடக்கூடிய இப்படத்தின் இயக்குநர் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்டிருக்கும் பல நீர்களில் வசிக்கும் மக்கள்.

ஒருவரைரூவர் விழும்பாதவர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் தனிக் கலாச்சாரம் அதில் ஒரு சிராமத்தை சேர்ந்த பின்டு, ஜோதி என்ற இரு சிறுவர்கள் இரண்டு தலைவுள்ள மக்களை எவ்வாறு ஒன்றிணைக்கிறார்கள் என்பதே கைதெ. இப்படத் தில் ஒரு தொழுநோயாளியான பெண் வருகிறாள். ஜாரில் யாருமே அவளுக்கு உதவி செய்வதில்லை. கீழே விழுந்தால் கூட தூக்கி விடுவதில்லை. அவளைக் கண்டால் அருவெறுப்பில் ஒதுங்குகின்றனர். காரித் துப்புகிறார்கள். ஒருநாள் பிரம்ம

புத்திராவில் விழுந்த ஒரு குழந்தையைக் காப்பாற்றிவிட்டு தனது உயிரை இழக்கிறாள். உயிரிருக்காக அவள் போராடும் போதும் அந்த ஜனங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்களே தவிர யாரும் அவளைக் காப்பாற்றவில்லை. இந்த தொழுநோயாளியான பாட்டியை சிறுவர்கள் நேசிக்கிறார்கள். பின்டு, ஜோதி இவர்களின் சிறுபிள்ளைக் குறும்புகள் ஜாரில் பக்களைக் கொண்டு அட்டகாசம் செய்து வரும் புலியை வலை கட்டிப் பிடிப்பது போன்ற வீரச் செயல்கள் ஆகியை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தங்களுடன் விளையாட வரும் ஒரு சிறுமி பெரியவளானதும் முன்போல் வராதது கண்டு அவளைத் தேடி வீட்டுக்குப் போதும், அவளை வீட்டார் மறைப்பதும், பக்கத்தின்ன மரத்தில் ஏறி அமர்ந்து அவளைக் காண்பதும், அஞ்சு தொழுநோயாளியான பாட்டியிடம் அதுகுறித்துக் கேட்பதும், அவள் மனிதனின் நிலை, வாழ்க்கையின் சுழற்சி, இவைகுறித்து எடுத்துரைப்பதும் நன்றாக உள்ளன. காணாமற் போன பின்டுவும் ஜோதியும் பக்கத்து நீலில் கண்டுபிடிக்கப் படுகிறார்கள். அவ்வீட்டிலுள்ள சிறுமி இவர்களின் ஒன்றிணைப்பிலிருந்து மீளமுடியாமல் பிரம்மபுத்திரா நதியில் அவர்கள் படகில் திரும்பும் போது ஓடிவரும் காட்சியுடன் படம் முடிவடைகிறது.

## DADDY'S EYES'

Daddy's Eyes' 12 நிமிடங்கள் கொண்ட முகமது ரேசாவிர்காங்கி இயக்கிய படம். ஒருசிறுவனின் குற்ற உணர்ச்சியை மையமாகக் கொண்டது. ரேசா என்ற பையன் அவனது நண்பனிடமிருந்து ஒரு பெண்சிலைத் திருகுகிறாள். தனது தக்ப்பணாரின் போட்டோவைப் பார்க்கும் போது அது கோபமாகத் தெரிகிறது. காலையில் எழுந்ததும் நண்பனின் வீடுதேடிப் போய் அதைத் திருப்புகிறாள். அவன் மனம் திருப்பதி அடைகிறது. தக்ப்பணாரின் போட்டோ இப்போ அவனைப் பார்த்துச் சிரிக்கிறது. கவரில் மாட்டப்பட்ட ஒரு பத்தை வைத்துக் கதையைக் கொண்டுபோகும் இந்த உத்தி-புதுமையானது.

## THE OZONE LAYER VANISHES

பெண் கியானிங் இயக்கி 94 நிமிடங்கள் ஓடக்கடிய

The Ozone Layer Vanishes என்ற சீஸ்ப் படம் மிக முக்கியமானதாகும். இப்படத்தில் இயற்கைப் பாதுகாப்பு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஆகியவை படலத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு வாயு ரெயிலில் ஏற்றிச் செல்லப்படும் போது கசிந்து, அதைக் கொண்டு செல்லிறவர்கள் மரிக்கிறார்கள். விஞ்ஞானிகள் அறையிலிருந்து கொண்டு எங்கிருந்தோ ஒரு வாயு வருகிறது. அதனால் பெரிய ஆபத்து ஒன்று நிகழ இருக்கிறது என்று விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். ஒரு சீறு பையன் பூஜை, நாய்குதிரை போன்ற மிருகங்களின் துணைகொண்டு எவ்வாறு வெற்றி காண்கிறான் என்பதே கहத.

இப்படத்தில் மீன், புலி, மான் ஆகியவை பையனிடம் சுற்றுப்புறச் சூழலைப் பற்றி பேசுவதாக அமைந்திருப்பது தத்துருபாக எடுக்கப்பட்டுள்ளது. சாகப்போகும் நிலையில் ஒரு குட்டையிலுள்ள மீன் தன்னை இன்னொரு குட்டையில் கொண்டு போய் விடுமாறு கேட்கிறது. பையன் அதைத் தூக்கிக் கொண்டு போகும் போது விழுக்கிறான். கடைசியில் ஒரு வழியாக இன்னொரு குளத்தைக் கண்டுபிடித்து அதில் மினைவிடப் போகும்போது அதுவும் தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவு நீரால் அசுத்தமாகி இருக்கிறது. இப்படத்தில் ஒரு பெண் வியையும் எடுத்து வருபவர்) வருகிறாள்.

அவளுடன் ஒரு டிரைவர், இந்தப் பையன், மூவரும் வாயு கசியும் ரெயிலன்டை நிற்கிறார்கள். டிரைவர் அதை அடைக்கப் போய் பலியாகிறான். அந்தப் பெண் அவ்விடம் விட்டு பாதுகாப்பாக ஒடிவிட நினைக்கிறாள். பையன் அவளிடம் இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டம் இல்லையேல் மனிதகுலத்திற்கே ஆபத்து என்கிறான். அவள் நகரவே, அவளிடமிருந்து தவறிய துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறான். அவள் திரும்ப வந்து அந்த வாயுவை தீயினால் எரித்து அழிக்கும் முறையைக் கண்டுபிடிக்கிறாள். துரதிருஷ்டவசமாக அவளும் அந்த முயற்சியில் மரிக்கிறாள். கடைசியில் பையன் ஒரு தீப்பந்தத்தோடு தன்னையே அழித்து வாயுவை எரிக்க ஒடும் போது அவளுடைய நாய் அந்தத் தீப்பந்தத்தை கவ்விக்.. கொண்டு போய் தன்னைப் பலியிட்டு வாயுவை எரிக்கி ரது.

இப்படத்தில் பணத்திற்காக மரங்களை வெட்டுதல் இயற்கையை நாசம் செய்தல் போன்றவைகள் விவாதிக்கப் படுகின்றன. இந்தியாவில் நடந்த போபால் குறித்து நமது சினிமா பேசாத் போது இன்னொரு நாட்டில் அது குழந்தைகள் சினிமா வின் மூலம் பேசப்படுவது சிந்திக்கத் தக்கது.



## எனக்கொரு....

சிறுகதை

....நான் 'ஏதோ' காதுக்குள் சொல்ல அனுவக்கு வெட்கம் வந்தது. 'கம்மா போன்கோ' செல்ல மாகக் கோபித்தபடி முகத்தைத்தி ருப்பிக்கொண்டாள்.

....கிட்டநெருங்கிக் கையைப்பிடித் தேன். நிமிர்ணாள்.

....விமான இரைச்சல் போன்றொரு சத்தம் காதினுள் ரீவ்காரமிட்டது.

...."கொஞ்சம் பொறு....பொறுங்கோ அனு" என்றபடி காதைக் கூர்மையாக்கினேன். அனுவம்தான். ஆனாலும் பிடித்தபிடி விட வில்லை. அனு என் அணைப்பிற்குள் இறுகிக்கொண்டாள்.

....விமான இரைச்சலேதான்! சற்று உரக்கக்கேட்டது. நிலெரன்று சத்தம் உச்சஸ்தாயிக்குப் போன்று.

....அனு கைகளை உதறி விடுவித்துக் கொண்டு காதைப்பொத்திக்கீசிட்டாள்.

....நான் திடுக்கிட்டேன்.

....நேரத்திலே T.V யின் மேலிருந்த எலைக்ரோனிக்கட்காரம் செல் வொளியில் ஏழைக்காட்டியது.

....வெட்கமாக இருந்தது. குளிர் மேதுமெதுவாகக் காலிலிருந்து முழங்கால்வரை ஊர்ந்து கொண்டிருந்தது. பெட்சீற்றினால் உடம்பு முழுவதையும் இறுக்கச்சுற்றிக்கொண்டேன்.

....இடதுபுயம் திருப்பினேன். பின் வலதுபுயம் திருப்பினேன். மாறிமாறிப்புரண்டேன்.

....இனி நித்திரை வராது. முடிவாசி விட்டது.

....இலவ்செ நேரப்படி மணி பதி ஜொன்றைர. 'இப்ப என்ற அனு Fly பண்ணிக்கொண்டிருக்கும்!'

....அனுவியா! எவ்வளவு அழகான பெயர். பெயருக்கேற்றாற்போலவே தெற்றமும் அழகும். பாஜுப்பிரியா என்ன பெரிய பாஜுப்பிரியா! என்றானுவோட் ஓப்பிட்டால் ஒரு மூலைக்குள். மூன்றுமாதத்திற்குள் வந்திருந்த ஒரேஒரு போட்டோவும் எவ்வளவுதாரம் கங்கிப்போய்விட்டது.

....இன்று வந்திறங்கப்போவிறான் என்மராணி! நானே எப்படி இருக்கும்? இரவு! உடல்முழுதும் கூலவுடையது.

....என்ன இது! கல்யாணம் என்கி நது வெறுமனே 'ஸெக்ள்' நானா? அங்குக்கு அடிப்படை ஸெக்லா? எங்கோ ஒரு புத்தகத்திலும் படித்ததாக ஞாபகம். அப்படியென்றால் எலும்பும் தசையும் சுருங்கியிபின் வாழ்க்கையே இல்லையா? ஆன் இன்னொருஆண் மீதோ அல்லது பெண் இன்னொரு பெண் மீதோ அன்பு கொள்வதென்பதெல்லாம் போலியா? அடிக்கடி வந்துகொண்டிருந்த குழப்பம் அப்பவும் வந்தது. ....எப்படியோ எனக்கொரு துணை தேவையென்பதுமட்டும் என்னுள் ஒழிக்கமுடியாத உண்ணமையாக இருந்தது. ....அனு குடும்பம்

கொழும்பில் இருந்தது எவ்வளவு வசதியாகப்போய்விட்டது. அம்மா-அப்பா, உற்றார்-உறவினர் எல் லோருமாகச்சேர்ந்து எனக்காகப் பேசுமுடித்து - இப்பவாவது - ஒப்பெற்றிய சம்பந்தம்.

...அவனவன் கட்டினமனைவியை இழுத்தெடுக்கவே ஆண்டாண்டா அவைய - நான் - அதுவும் பேசின கல்யாணம், மூன்றுமாதுத்திற்குள் கூப்பிட்டு எடுப்பதென்றால் ... ! கம்மாவா ?

...இனி நித்திரை வராது.

...எழுந்து அறையைச்சுத்தம் பண்ணத்தொடங்கினேன். வழமையை விட மாறுமாறாக எல்லாம் ஒழுங்குபடுத்தினேன். சாம்பிராணி கொழுந்துவோமா ? சி ... ! என்ன இது ... பரிலில் இருந்து கொண்டு .... !

...வாங்கிவைத்திருந்த விலை உயர்ந்த 'சென்ற' ஜ அறை முழுவுதும் விசிரினேன். கட்டில் தலையணக்குக் கொஞ்சம் அதிகமாகவே. கட்டிலுக்க் விசிரியபோது 'மேளனைக்கங்கள்' பாக்கியராஜ் நினைவுக்கு வர சிரிப்புடன் கலவையும் சேர்ந்து கொண்டது.

...அரைப்போத்தல் காலி ! அறை 'கமகம்' என்றிருந்தது. ஒருமுறை திரும்பி நாற்பறமும் பாத்துக்கொண்டேன். என்னுடைய 'கத்துக்களைப்பார்த்துக் கொள்வதற்கு யாருமில்லை.

...நிம்மதி.

...நிமிர்ந்து அறையைப்பார்த்தேன். அட்டகாலுமாக இருந்தது.

...இருக்கதா பின் .... !

...ஒருமாதத்திற்கு முன்பே பண்ணிய ஏற்பாடு. அறை முழுவுதும் பேப்பர் ஒட்டிப்பெயின்ற அடித்து, நிலத்திற்கும்'காப்பற்' மாத்த ரெண்டாபிரம்பிராள் ஓடிசூழித்தது.

...மணிக்கட்டுமுள் அசைவதாக இல்லை. மூன்றுமணிக்குத்தான் 'Flight' வந்திருங்கும். இப்பவே போய் என்ன செய்யிறது ?

...பாவும் அனு பசியோட வரும். Flight க்குள்ளுயம் சாப்பிட்டிருக்காது. பச்சைகிறைச்சியள், இலை குழையள், போதாததிற்கு கத்திகர ண்டி வேற்.

....சமைத் து விட்டுப் போவமா ? வேண்டாம். பிறகு அளறமுழுவதும் சமையல்மணம் கொள்ளும். எப்படியோ முதன்முதல் வீட்டுக்கு வாற மகாலாக்குமியை சென்ற வாசம் வரவேற்கட்டுமேன் !

....பதினொருமணி. வெளிக்கிடத் தொடங்கினேன்.

....ஏற்கனவே Iron பண்ணிவைத்தி ருந்த Trouser Shirt தான். இருந்தாலும் கொஞ்சம் கசங்கிக்கீட்டந்தது. திரும்புவும் Iron பண்ணியபின் போட்டுப்பார்த்தேன். Trouser ற்குச் Shirt Much பண்ணுவதாக இல்லை. மாறிமாறி உள்ள Shirts எல்லாம் போட்டுப்பார்த்து ஒரு வாறு போட்டு முடித்து 'ரை'கட்டிச் சப்பாத்தும் போட்டுநிமிர ஒரும் வியாகிவிட்டது.

....நேரம் மட்டு மட்டு. ஒட்டமும் நடையுமானேன்.

....பஸ்லிங்குள் இருக்கிறேன். ஆளால் மணம் மட்டும் எங்கேயோ.

....காச்போனானும் ஏஜன்ஸிக் காரரை நம்பேலாதென்று 'இமிக்கிறன்ற்' விசாக்காரரைப்பிடிச்சு அனா. இவ்வும் வழியள் ஏதாவது சேட்டை விடுவானோ ?

....கொலை விழும் ! நாஸ்கல் !

....உருத்திரன்றை 'வைவ்' வந்து சொன்னது இப்புவும் நெஞ்சில நிக்குது. "ஏஜன்ஸிக்காரங்கள் படுமோசம். கெட்டநாயள். நடுவழில் கொண்டது வைச்கக்கொண்டு கண்டமாதிரியெல்லாம்நடந்து கொள்ளுவாங்கள். இல்லைண்டா திரும்ப சிலோனுக்கு அனுப்புவும் என்னும் வெருட்டுவாங்கள்." ...."பாங்கொக்கில ஆயிரம் சனத்துக்கு மேலயாம் - இஞ்சொனந்துவிடுறம் என்னுகாசைவாங்கிப்போட்டு அங்கொண்டு அகதியளாப் பதிஞ்சுவிட்டுடுப் போட்டாங்களாம். இவங்களெல்லாம்....."

....பரஞ்சோதி அண்ணையின்றை சாபத்துக்குமட்டும் சக்தியிருந்தால், உந்த ஏஜன்ஸிக்காரங்களெல்லாம் எங்கையாவது பிளேணோட வெடித்துத்தான் சிதறுவான்கள்.

....Airport ல் சிறிதுநேரம் காத்திருந்தேன்.

....U.T.A. வந்விட்டது. ஆளால்

இவர்களைக்காறும்.

....ஏதாவது சிக்கல்ல டீம் !

....தூரத்தே Light bulb கலரில் ஓரு சாறி. 'போட்டோ'வில் பார்த்த அதே என் இதயராணி. அழுகு தேவதை. மெல்ல மெல்ல அடின இத்து வைத்துக்கொண்டிருந்தான்.

....எனக்கோ இதயம் படபத்துக் கொண்டது. இதென்ன இது ! ஏன் இப்படி ! புரியவில்லை.

....கிட்டப்போனேன். கிட்டவந்தார்கள்.

....நான் அஜுவைப்பார்த்து மெது வாகச்சிரித்தேன். அஜு பேயறைந் தவள் போல நின்று கொண்டிருந்தாள். எனக்கு வியர்த்தது.

....ஓ ! தமிழ்ப் பெண் யிற்றே ! பயப் பிடட்டும் பயப்பிடட்டும். பிறகு பார்க்கலாம்.

....கூட்டிவந்தவன் முந்திக்கொண்டு வந்து கையைத்தந்தான்.

....அவனது 'பிசகு' ஏற்கனவே வெட்டியிருந்தபடியால் அவனும் 'படக்' கென எங்களை வெட்டிக் கொண்டான்.

...."வாங்கோவன்" என்று அசடு வழிவதைப்போல சொல்லிவிட்டு நடந்தேன். அஜு பின்தொடர்ந்தாள்.

....பஸ்லில் ஏறி அமர்ந்து கொண்டோம். எனக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.

....ஏன் ! பக்கத்தில் இருக்கலாமே ! நினைத்தேனேதவிர கேட்டுக் கொள்ளவில்லை. எனக்கும் வெட்கமாக இருந்தது.

....பஸ் புறப்பட்டது. இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

....ஏ ! முன்டம் ! ஏதாவது கதை யன்றா பொம்பிளையா வலிய உன் னோட கதைக்கப்போறாள் ? கடைசி சாப்பிட்டங்களா என்றா வது கேளன். ஜடம்!ஜடம் !! யாரோ என்னுக்குள்ளிருந்து கொண்டு என் னையே நிட்டினான்கள்.

....ஆளாலும் நான் எதுவுமே கதைக்கவில்லை. நெஞ்சு மட்டும் படப்பட வேன அடித்துக்கொண்டிருந்தது. அஜுவக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.

....கையிலிருந்த Times ஜப் புரட்டி

ஏன். போகும்போதே நாகரீகத் தீற்காகக் கொண்டு போனது. 'எதை நாகரீகம் என்டு தெரியாத என்ற புத்தி எப்பதான் மாறுமோ ?' கஷ்டப்பட்டுக்கஷ்டப்பட்டு வாசித் தேன். ஒரு மணித்தியாலம் ! ஒரு பந்தி கூட நகரவில்லை. எப்பிடி நகரும் ?

....இடையிடையே நிமிர்ந்து பார்த்தேன். குனிந்தபடி இருந்தாள். வெக்கம் போல - என்னைப்போ வலுவே.

....எனக்குக் கஷ்டமாக இருந்தது. ஒருவாறு விடுவந்துகோர்ந்தோம்.

....தீரும்பிப்பார்த்தேன்.

....வலதுகாலைத்தூக்கி வைத்து என்னே வந்தாள். தெய்வாம்ஸம் மினிர்ந்தது.

....கதவைத்திறந்தேன். வயிறு குமட்டியது. அளவுக்குதிகமான 'சென்' பின்னையார்பிடிக்கப்போய் குரங்காட்டம் ஆடினின்ற என்னைப்பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது.

....என்னைலத்திறந்து விட்டேன்.

....விட்டுக்குள் வந்து கதவைத்தா எரிட்டதும் என்னை அறியாமலே என்னுள் ஒரு தெரியம் பிறந்தது.

...."என்ன பேசாமலே வாறின்கள் ?"

....அஜு சிரிப்பாலேயே பதில் சொல்லியிருக்கவேணும். நான் பார்த்தால்தானே ?

....தடக்குப்பட்டால் ஏதாவதொரு பொருளுக்குமேலேய விழுந்தெழும் பவேண்டிய அளவில் இருந்த என்னுடைய Room ஜக்காட்டி, இது நான் எங்கட 'வசந்தமாளிகை' என்றேன்.

....பெரியபவிடி ஒன்றை விட்டவன் போல நான் மட்டும் சிரிக்க அறை அமைதியாகவே இருந்தது.

....அசடு வழிந்தது.

...."ஏ குடிக்கிறின்களா?" மெளங்தெக்கலைப்பதற்காகவும் கேட்டேன்.

....அஜு தலையசைத்தாள். சிரித்துக்கொண்டாளோ இல்லையோ எனக்குக் சிரிப்பது போலவே இருந்தது.

...."ஏ போட்டேன்.

....அட, ஒருசம்பிரதாயத்துக்காவது

....'நான் ஒரு புருஷன்' ரீ போடுறன் ... விடுங்கோ எண்டாவது .....  
 ....சரி,பரவாயில்லை. எங்க எங்க சாமான்கள் இருக்குதோ எண்ட குழப்பம் - அல்லாட்டி இன்னும் பயம் போகாமல் இருக்கலாம் !  
 ....ரீ யைப்போட்டுக்கொடுத்தேன். தயார்ந்தெலையில் வைத்திருந்தது போலவே கடிதம் உள்ளை எடுத்து நீட்டினாள்.  
 ....'திக்' என்றது.  
 ....அவசரமவசரமாகப்பிரித்தேன்.  
 ...."மதிப்பிற்குரியவருக்கு,  
 தயவு செய்து முதலில் என்னை மன் வியுங்கள்" என்று தொடங்கியது.  
 ....தொண்டை வறங்டது. கஷ்டப் பட்டு எச்சிலை வருவித்து விழுங் கிக்கொண்டேன்.  
 .... நனக்கு ஒருகாதலன் இருப்பதாகவும், 'அந்தஸ்து' குறைவு என்ற காரணத்தினால் பெற்றோர் கள் அதைத்தடுத்து நிறுத்தித் தன்னை இங்கு அனுப்பியதாகவும், எத்தனையோ தடவைகள் என்னு

என் தொடர்புகொள்ள முயற்சித் தும் முடியாமல் போனதாகவும், எப்படியும் தன்னைக்காதலஸுடன் சேர்த்துவைக்கும்படியும், மன்றாட்டமான விரிவான கடிதமொன்று .....

....எனக்கு அடக்கமுடியாதபடி அழுகைவந்தது. கைகள் நடுங்கின. தலை கவிழ்ந்தது. யோசித்தேன் - ஆழமாக.

....தவறு என்னுடையதுதான். அட, எத்தனைத்தடவைகள் 'மாமா மாமியுடன் ரெவிபோன் ல கதைத் திருக்கிறன். ஒரு தடவையாவது அனுவோட ....? சேர்ந்துவாழுப் போறன், கடைசி அனுவினர் சமம் தத்தையாவது .....

....என்னால் அடக்கிக்கொள்ளமுடியவில்லை. கண்களில் திரையிட்டிருந்த நீர்த்துளிகளை விரலினாற் கண்டிவிட்டுக்கொண்டேன்.

அனு கண்களைப்பொத்தி விக்கிக்கி அழுதுகொண்டிருந்தாள்.

## ஓருவிமர்சனம்

....உசை(இதழ்சி)ல் கி. பி. அன் எழுதிய தகவல்கள் மீது கவனயீனம் உள்ளது. உதாரணமாக தம்பிழுத்து துரைராஜா என்பவர் உண்மையில் துரைராஜா தம்பிழுத்து என்பவர் உண்டனவில் இந்நாற்றாண்டின் முன் - இடைப்பகுதியில் வந்து இருந்த யாற்பானத்தவர். தம்பிழுத்து ஒரு நல்ல கவிஞர், கவிதை ஏடு வெளியிட்டவர் ஆயினும் அவரது சமுதாய உணர்வு மிகவும் கேள்விக்குரியது. அந்நியர் எம்மை அங்கீரித்தால் / பாராட்டி னால் நாமெல்லாம் குதாகவிக்கத்தான் வேண்டுமா? நமக்கென்று தராத ரங்களும் நம்மீது நம்பிக்கையும் மதிப்பும் எவரது அங்கீகாரத்தையும்விட முக்கியமானவை.

பாரதிதாசன் பாரதியார் செல்வாக்கினால் பாரதிதாசன் ஆனார் என்பது பாரதி மீதான அன்பினால் பாரதிதாசன் ஆனார் என்ற விசயத்தைத் தெளிவாக்கத்தவறிவிடுகிறது. சொற்பிரயோகத்தில் கவனம் அவசியம்.

'கண்டது கேட்டது' பகுதியில் வதந்திகளைத் தவிர்ப்பது நல்லது. - சி. சிவசேகரம்

## ● எவரிலும் இளகுமனம் தமிழிற்கு..

இன்னமும் ரத்தஜாலை  
அடிவயிற்றை  
ரண்மாக்கும் நினைவோடு

சொந்தமும் ,அயலும்  
முற்றம் கூடி  
கமந்துவந்த துயரம்  
கொட்டும்.

தென்னகம் எங்கும்  
தலையிழந்த குழந்தைகள்  
மார்பிழந்த பெண்கள்  
உயிரிழந்த தர்மம்  
அவலம் பார், அங்கு  
பெளத்தம் கூட தலைமறைவு  
வாழ்வினில்  
வரண்ட மண்விட்டு  
செழித்து வரப் போனவர்  
உடைமையென்று  
சிறுசாம்பல்ப் பெட்டகத்தோடு  
திரும்பக்கண்டு  
முழுமுற்றமும் புலம்பும்.

"அவர்களுக்கோ  
அரக்கர் நெஞ்சம்  
அரக்கர்களுக்கோ  
மதுவிலும் மனிதரத்தத்திலும்  
கவை அதிகம்

அவர் போன்றோ நாம் ?  
இல்லவே இல்லை !  
வெண்ணையிலும் இளகுமனம்  
தமிழிற்கு,  
புல நூலி அரியார்  
வதையென்று

எறும்புக்கும்,புழுவுக்கும்  
எம்முச்சிடைக்காறுரே  
சொறியும்,துண்பமென்ததுடிப்பார்!"

ரகமான முடிவு கேட்டு  
எனக்கோ  
தமிழனைப்பெருமைப்போனத !

எல்லாமே  
சென்ற கணம் நடந்ததாகவே  
மனம் உணரும்  
ஒர் ஏழுவருடம்  
கழிந்ததாகக் கூறின் ஆச்சரியம்தான்!

இப்போதும்  
சொந்தமும் அயலும்  
முற்றம் கூடும்.  
முன்னர் போலவ்வ  
ஆகாயம் விரிந்த யமனின் விழிகளுக்கு  
மறைவுதேடி  
மரத்தோடு ஒடுக்கியபடியே.  
கொலைக் குண்டென்றும், வெளிநாடென்றும்  
எம்மிடையே  
இல்லாது போயினர் பலர்.

தொடக்கிவைத்தார்  
முதிர்ந்த மாணிடர்.  
"சிறுமைனப் பெருமீலும்  
பெருமைன அளவிலாப் பெருமீலும்  
உண்டகதை  
மெய்யாலும் விரியுது கண்ணெதிரே.

தொழுநேரம் கூட  
பொறுக்கார் கொடுரர்  
தொழுகடம் ஜடுருவிச்சிதைத்தார்  
குழந்தைகள் தலையைக்கூட.  
  
ரத்த வாடை பட்டு  
தெய்வம் கூட மூச்சை இழந்தது.  
திரும்பிய வழியில்  
பசியென்று உணவிட்டவரின்  
கைகளை முறித்து  
மறைவிடம் தந்தவரின்

கழுத்தைத் திருகி  
'நன்றி' சொல்லிச் சென்றனர்.

அவர்களுக்கோ பண்ணாளாய் தாகம்  
தாகம் போக்க  
மூலஸ்தானம் மீதேறி  
இரத்தாபிழெகம் புரிந்தே முகிழ்ந்தனர் மகிழ்வில்,  
தடுக்கவென்று புறப்பட்டார்  
இவரோ  
கோபுரக்கலசம் நீங்கி  
அரிந்த தலை வைத்து  
அழகு பார்த்தாரே? கொடுரம்!

வந்தானர வாழுவைக்கும்  
தமிழர் பண்பாடு  
ஏதுமறியாரை  
உடுதுவியோடு துரத்தும்  
கலையைப் பெற்றது எப்போது?  
கேவலம் தமிழ்னெனக் கூறின்!  
வெகுண்டு எழுந்தன  
'தமிழ் நெஞ்சங்கள்'.  
'எம் பக்கம் இல்லாதவன்  
ஒழியட்டும்  
பூண்டோடு அழியட்டும்'  
உதிர்த்தன நவீன மாணிட தர்மங்கள்.

இரத்தயுலைப் பொழுதுகள்  
மண்டும்  
என் காதோரமாய் நீண்டு  
உடைக்கும்  
'வெண்ணெயிலும் இளகுமணம்  
தமிழிற்கு,  
புலங்கி அரியார் வதையென்று.

எறும்புக்கும், புழுவுக்கும்  
எம்முச்சிடைக் காற்றே  
சொறியும், துண்பமென்ற தூடிப்பர்!.'

- தம்பா.

சினிமா திருமாத திதழ்.  
தமிழில், அறிந்து கொள்வதற்கு ஏராளம்!

முயற்சிக்கிறது கலை!

முகவரி

T.KALYANARAMAN  
MADRAS FILM SOCIETY  
22, THAYAAR SHAHIB,  
2nd STREET,  
MADRAS. SOUTH INDIA.

பிரதிகளுக்கு

'ஒசை' முகவரியிடத்தும் தொடர்பு கொள்ளலாம்.

**சல்லைம்**

## மகாகவியின் அகவிகை :

### கதையுங் கவிதையும்.

- சி. சிவசேகரம்.

சமுத்தின் அண்மைக்கால கவிஞர்களுள் நவீன சிந்தனையுடையோராயும் அதே வேளை மரபு சார்ந்தே கவிதை எழுதினோராயும் இருந்தவர்கள் மகாகவியும் முருகையுமும். மகாகவியின் அரசியற் பார்வை மிகவும் ஆழமானதல்ல. ஆயினும் அவரது மனித நேயமும் நியாய உணர்வும் வலுவானவை. அவரது நகெச்சுவையும் ஊர்வை அவருடைய குறும்பாக்களிற் தரிசித்தவர்கள் அவரது நியாய உணர்வையும் மனிதாபிமானத்தையும் அவரது பலவேறு கவிதைகளிலும் பா நாடகங்களிலும் கண்டிருப்பார்கள். பெண்ணுரிமை பெண்ணிலைவாதிகள் ஏற்கக்கூடிய நிலைப்பாடுடையவராக இருந்ததல் சாத்தியமில்லை எனிலும்

பெண்களின் சமுதாய உரிமைகள் பற்றிய அவரது உணர்வு

சமகாலத் தமிழரது நிலைப்பாட்டில் வைத்துப் பார்க்கும் பொழுது மிக முற்போக்கானதே. திருமண உறவு கற்பு என்ற விஷயங்களில் அவர் நடைமுறையிலுள்ள சமுதாய விழுமியங்களை

நிராகரிக்கவில்லையெனிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்புக்கான வெவ்வேறு நிதிகளை வலியுறுத்தியவர்கள். இந்த

வரையறைகளை மீறாமல் அகவிகை பற்றிய புராணக் கதைக்கு

அவர் தரும் கவித்துவமான புதிய வியாக்கியானம் கீழே உள்ளது.

#### மஹாகவி (1927-1971)

யாழ் குடாநாட்டைப் பிறப்பிடமாகச் சொன்னவரும் - அளவெட்டி - துச்சுருத்திரமுர்த்தி என்ற இயற் பெயரையுடையவருமான மகாகவி பண்டிதன், புதுக்கூப்பன், புதுநாப்பு வெர், மாபாடி, மகாலட்சுமி முதலிய புணைபெயர்களில் எழுதியிருக்கிறார். இவர் பாடசாலைக் கல்வியை 19வயதில் முடித்துக் கொண்டு அரசு எழுதுவினைக்குராப் பணியாற்றினார். மரணித்த போது C. A.S. அதிகாரியாக இருந்தார்.

1943 முதல் பத்திரிகைகளில் இவரது கவிதைகள் பிரகரமாகின. முதலிற் சிலசிறு கதைகளையும் எழுதினாலும் பின்னைய எழுத்து முழுவதும் கவிதை சார்ந்தே அமைந்தது. ஐந்து காவியங்களும் மூன்று மேடை பா நாடகங்களும் பத்து வாணோலிப் பா நாடகங்களும் எழுதிய இவர்

பெருந்தொகையான கவிதைகளை எழுதினார். பரீட்சார்த்தமான முறையில் Limeride

எழும் வடிவத்தை தமிழில் புகுத் துமுகமாக இவர் எழுதிய வெடிக்கையான கவிதைகள் குறும்பா எழும் தொகுப்பில் வந்தன. இவரது கவிதைகள் மரபு சார்ந்தே அமைந்தன. நிச்சயமாக 20ம் நூற்றாண்டின் சிறந்த தமிழ்க் கவிஞர்களுள் மகாகவி ஒருவர் எனலாம். 1955 - 56இல் தேன் மொழி எழும் கவிதை ஏட்டின் ஆசிரியராக இருந்தார்.

பிரகரமான நூல்கள்.

வள்ளி(1955), குறும்பா(1966), கண்மணியான் காதை(1968), கோடை(1970), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1971), வீடும் வெளியும் (1973), இரண்டு காவியங்கள் (1974), புதியதொரு வீடு (-ஆழநாடகங்கள், 1979, தொகுப்பில் இடம்பெற்றது )

## அகலிகை

இந்திரன் இறங்கி வந்தான் இமயத்தின் அடிவா ரத்தே  
சந்தனம் கமழும் மார்புச்சாலவையிர்சாரிகை மீதில்  
பிந்திவந்தெறிக்கும் தேய்ந்த பிறையின் செந் நிலவு பட்டுச்  
சிந்திற்று, மருண்டங்கே ஓர் சிள்வண்டு வாய் மூடிற்றாம்

கற்களிற் படாத காலில் கழல் ஒலி விளம்ப வில்லை  
நிற்கவும் இல்லைத், தொள்கள் நிமிர்ந்தவன் நடந்து சென்று  
புற்றார அடைந்த போது பாத்ததைப் பொறுக்க வைத்தான்.  
சிற்றாற்றின் அரவும் கேட்டுச் செல்லின்றான் அதனை நாடி.

பாதையில் விடியும் போது பகல்போல விரியப் போகும்  
போதினைப் பிடிஸ்கிகைக்குள் பொத்தினை, மோந்து பார்த்தான்.  
ஆதலும் வாழ்ந்தோர் நாளில் அழிதலும் மான இந்த  
மேதினிச் சிறப்பைக் கண்டு வெறுத்தாலும் கவாச்சி கொண்டான்.

கையினில் நீரை அள்ளக் குனிந்தவன் களைப்பைத் தீர்த்தான்.  
ஜய, எச் கைவயும் அற்றும் தேவரின் அழுதை வென்றி  
செய்ததைச் சிந்தித்தானோ? சிரித்தனன் சிரிது, முன்னர்  
கொய்தபூக் கீழே வீசிக் குகை ஒன்றைக் குறுக வூற்றான்.

முத்தினால் நிறைந்த வான முடி, இந்த நிலத்தில் உள்ள  
அத்தனை பட்டும் ஒவ்வா அழிய நிறமேலாடை  
கத்தி, காற்சிசெருப்புக் காப்புக் கழற்றி, ஓர் ஒதுக்குத் தேடி  
வைத்துப்பின் திரும்பிப் பள்ள வழியினைத் தொடர லாணான்.

இருட்டிலும் நுழைய வல்ல இந்திர நோக்கிலே, அம்  
முரட்டுவான் மரங்கள் தூழ்ந்து முதிர்ந்த காட்டிடை நீர் ஓடும்  
புறத்திலே, கழுகும் தெங்கும் புலப்பட், இரண்டு கணகள்  
உருட்டினன் ஊன்றி நோக்கி உள்ளதோர் குடிலும் கண்டான்.

வேவியில் முன் இல்லாத வெண்டியை மெல்லத் தாண்டக்  
கோழிகள் விழித்துக் கொண்டு குசகுசத்தன மாங்கொப்பில்.  
ஒலையோடு மூழ்த்த தட்டிஒட்டையில் நாட்டம் வைத்து  
மாலுண்ட வானக்காரன் மறுவினான் நோக்கி நோக்கி.

அகலிகை தளிர்க்கை கொஞ்சம் அசைந்ததும், அருகில் தூங்கும்  
மிகுதியாம் நரைத்த நெஞ்கூக்க கோதமர் மேற்பார்ந்து  
புக, இவர் விழித்துப் பார்த்துப் பொழுதாயிற் ரென்ப தெண்ணி  
அகன்றதும், ஆனாயாவும் அவன் அங்கு நின்று கண்டான்.

ஆதரவு அயலிற் தேடி அலைந்தகை விரல்கள் மீண்டு  
பாதிமூடாமென் மார்பிற் பதிந்தன. நெளிந்த வாயின்  
மீது, புன் முறுவல் மீண்டும் விளைத்தனள், முயன்று பின்னர்  
மாது குப்பறப் புரண்டு மஜையினை அணைக்க லாணாள்.

கோதமர் நடந்து சென்று குந்திய கல்வின் மீது  
சாதலே நிகர்க்க ஏதோ தவம்புறிந் திருந்தார், வீட்டில்  
காதலின் பிடிப்பிற் சிக்கிக் கலங்கினாளது கால் மாட்டில்  
நீதிகள் நினையா னாகி நெடும்பிழை இழைப்பான் நின்றான்.

காட்டுக்குள் அமைந்தும், அந்தக் கடும்தவமுளிவர் செய்த  
வீட்டுக்குள், இன்று மட்டும் விலங்குகள் ஸுழைந்த தீல்லை.  
பாட்டுக்கோர் உருப்போல்வாளைப் பச்சையாக்க் கண்ட போதை  
சுட்டிபோல் இதயத் தேற இந்திரன் எதுசெய் தானோ?

துடித்தனள், எனினும் பட்ட துங்பினுள், வலியோன் கைக்குள்  
பிடித்தது பிடித்ததால் அப்பிடி பிடி கொடுத்தாள், வந்த  
அடுத்தவன் அழுத்த மாக ஆஸகள் புதைக்கக் கண்கள்  
எடுத்துநோக்காது சோர்ந்தும் உலகையே இழக் லாணாள்.

பித்தம் கொண்டவளைப் போலப் பிதுங்கிய விழியிற், காதல்  
அர்த்தங்கள் சிதறிப் பாய அவள் உடல் தனதேயாக்கி  
முத்தங்கள் பறித்தான் அன்னாள் முகம் முழுவதுமே, இன்பிற்  
கத்துங்கால் மாது சுற்றே கண்ணிலை திறந்து போகப்...

பார்த்ததும் துவண்ட மேனி படப்படத்தீடு மேலெல்லாம்  
வேர்த்தது. வேர்த்த போதே விழைத்தத, வினைப்பு முச்சை  
நூர்த்தது, நூர்ந்து போனாள். நொடியிலே நொடிந்து கண்கள்  
பார்த்துதே பார்த்த பாங்கிற் பாலை கல்லாகி விட்டாள்.

அந்தரத் தவர்கள் வேந்தன் ஆயிரம் உள்ளவை நெஞ்சிற்  
தந்தவள் நிலையைக் கண்டு தான்மிகக் குறுகிப் போனாள்.  
வந்தவர் முளிவர் நேர்ந்த வளையினை அறிந்து கொண்டு  
தமதொழில் பிறிதென்பார்போல் தாடியை வருடி மீண்டார்.

நில்லாமல் நழுவியோடி நீங்காத வாழ்விலே தன்  
பொல்லாமை நெடுக நோண்டப் புண்ணுண்டான் தேவராசன்.  
எல்லாம் போய்க் கல் ஒன்றாக எஞ்சிய பாழிடத்தே  
நல்லார்கள் மிதிக்கத் தக்க நாள்வரை சிடந்தாள் நங்கை....

பூராண மரபையும் உலக யதார்த்தத் தையும் அவர் பின்னிப் பின்னைக்கும் கைகளை காணலாம். இந்திரன், தேவன் என்பதை அவனுடைய கற்களிற் படாத காலிற் கழல் ஓலி எழும்பாலையும்' பூமியில் யாக்கை நிலையானமையும்' ஒடை நீரின் கலை களைத்திருந்த தேவேந்திரருக்கு அழுதை விட இனித்தமையும் சுட்டிக் காட்டுகின்றன. ஆயினும் பூராணக் களையிற் போன்று அவன் பூணை வடி வில் கௌதமரின் குடிலுள் ஸுழையை நெருங் பாய்கை அவரது வர்ஜனைகளினும் கும் போது சாதாரண மனிதன் போன்றே செயற்படுகிறான். ஆயினும் குடிசைக்குள் ஸுழைந்த காமுகன் பூணை வடிவிற் புகுந்தான் என்ற பூராண மரபைக் கூறாமல் அன்று வர்களெலதமர் குடிலினுள் விலங்குகள் ஸுழைந்த தீல்லை என்கிறார். அகலிகை விடியற் காலைத் துயில் மயக்கத்தில் இந்திரருவுடைய அணைப்பில் இன்பம் பெறுகி

நான் என்பதும் மூலக்கதையின் அமைப் பில் ஒரு மாற்றுமே. எனினும் அவரது கவித்துவத்தின் மேன்மையும் கற்பனை வளமும் இந்திரன் மேலெல்லாம் புண் ஜுண்ட கதையையும் அகவிளக கல்லான கதையையும் சொல்லும் இடத்தில் தான் மிகச் சிறப்பாகக் காணப்படுகிறது.

தன்னை அவைத்தவன் இந்திரன் என்று கண்ட கணத்தே அதிர்ச்சியுண்டு விழைத்துக் கல்லானாள் அகவிளக; அவனது நிலை கண்டு குறுபிப் போன இந்திரன் குற்ற உணர்வாற் புண்ணுண்டான். இவ்வாறு கெளதமிரின் சாபத் தாலன்றி இருவருக்கும் குற்ற உணர்வே அவரவர்க்கு ஏற்பட்ட கதிக்கு காரணமாயிற்று என்கிறார்.

மகாகவியின் இக் கவிதையில் அவர் நம் சமுதாயத்தின் மரபு சார்ந்த ஒழுக்க நெறிகளையோ சமுதாய விழுமியங்களையோ நிராகரிக்கவில்லை. ஆயினும் இந்திரஜுக்கும் அகவிளக்கும் ஏற்பட்ட உறவைத் தற்செயலான ஒரு சம்பவமாகவும் சாபத்துக்குரிய ஒரு குற்றமாக அன்றி வருத்தத்துக்குரிய ஒரு பிறழ்வாக மனிதாபிமானத்துடன் காட்டுகிறார். நான் முன்னர் ஒருமுறை எழுதியது போன்று அகவிளக பற்றிய புதிய ஆக்க இலக்கிய வியாக்கியானங்கள் பெண்ணுரிமை, பாலுறவு, கற்பு போன்ற விஷயங்களில் இன்னும் நீவினமான சமத்துவம்

நோக்குடைய பார்வையை மேற்கொள்ள இடமுண்டு. ஆயினும் மகாகவியின் பங்களிப்பு நல்லதொரு திசையில் அழகானதொரு நகர்வு என்ற வகையில் தனக்கெனவோரு தனி இடத்தைப் பிடித்துள்ளது.

மகாகவியின் சொல்வன்மை அவரது வர்ணனைகளில் வரிக்கு வரி பிரகாசிக்கிறது. சிலேடைகள் ஒன்றிரண்டு (அப்பிடி

பிடி கொடுத்தாள், நொடியிலே நொடித்து) நடுவே வந்தாலும் தனது கவியாற்றலின் வெளிப்பாட்டுக்கு அவர் அவற்றைச் சார்ந்து நிற்பது அருமை. மரபுக் கவிதை கவியாற்றலுக்குத் தடை விதிக்கிறது என்று சொல்லிப் புதுக்கவிதை எழுதுவோர் மகாகவி போன்ற வர்களது படைப்புக்களைப் படித்தால் மரபுக் கவிதை வடிவத்தை மட்டும் அல்லாமல் கவித்துவத்தின் பிற அழகியல் அம்சங்கள் பலவற்றையும் பல புதுக்கவியர்கள் தவறவிட்டுள்ளமையைக் காணக் கூடும். மகாகவி என்றேலும் புதுக்கவிதை எழுதமுண்டிருப்பாரோ என்பது எனக்கு நிச்சயமில்லை. ஆயினும் அற்புதமான கவித்துவமும் புலமையும் தம்மகத்தே சங்கிமத்த அண்மைக்காலப் படைப்பாளிகளுள் மகாகவியை ஒருவராக அடையாளம் காட்டும் அவரது பல ஆக்கங்களுள் அகவிளக முக்கியமான ஒன்று.


\*



எழுத்தாளர் எஸ்.அக்ஸ்தியர்  
பாரிசு பெறுகிறார்.

தமிழ் இலக்கியச் சிறப்புகளைக் கொரவிக்கும் வகையில் கடந்த ஆண்டு தமிழக அரசினால் தேர்வு செய்யப்பட்ட 40 நால்களில் எஸ். அகஸ்தியர் அவர்களின் 'மேய்ப்பர்கள்' சிறுகதைத்த தொகுதியும் தேர்வாகியுள்ளது.

- கி.பி. அன்.



## பகிர்வு

நால் இடைவெளி அகலிக்க நிரம்பல்களும் கணதியாகின்றன. பகிர்வுக்கு எதை அள்ளுவது, எதைத் தள்ளுவது சம்முத் திண்ணலாகவே இருந்தது. இருப்பிலும் முடிந்தவரை....



பொங்கல் கழிந்து மாதமொன்றுக்கும் மேலாகிவிட்டது. பொங்கல் என்ன பொங்கல் என்றும் அலுத்தும் கொண்டாயிற்று. இருந்தும் பொங்கல் எனக்குள் இன்னமும் பொங்கிக் கொண்டே இருக்கின்றது.

பொங்கல் சைவக்காரருக்குரியது, இந்துகளுக்குரியது என்ற வியாக்கியானங்களும், வளர்க்கங்களும் இருக்கின்றன. ஆயிலும் பொங்கல் உழவும், பயிர்த்தொழிலும் என்னும் உழைப்பும் உற்பத்தியும் சம்பந்தமானது.

பொங்கலில் மதப்புச்சு படிந்துள்ள போதிலும் அது ஒரு கலாச்சார அடையாளம், மரபின் தொடர்.

தமிழ் நாட்டில் பொங்கல் 'தமிழர் திருநாள்' என்றே கொண்டாடப் படுகின்றது.

கத்தோலிக்க மதத்தவரும் தங்கள் தேவாலயங்களுக்கு வெளியே பொங்கு கின்றார்கள்.

இல்லாமய மதத்தினரிடையேயும் - விவசாயம் செய்வோரிடை இக்கலாச்சார கூறுகள் இருக்கின்றன. மத அடிப்படைவாதம் கூர்மையடைந்ததன் பின் இவை அருகியுள்ளன.

இப்பொங்கலை தமிழ் பேசும் மக்களின் கலாச்சார அடையாளமாய் காணுதல், அதை இயக்கமாய் கொள்ளுதல் இன்றைய தேவை என்றே கருதுகின்றேன்.

உலகெங்கும் சிதறி வாழ்தல் என்பதும், மதங்களால் பிளவுண்டு அந்நியப் படுதல் என்பதும், நிர்பந்தமாயும், இயல்பாயும் மாறி விட்ட 'அழிவு அபாயத்துள்' நாம் வாழ வேண்டியவராய் உள்ளோம். பல்வேறு காரணங்களால் அருகிச் செல்லும் மனித விழுமியங்களை மீட்டெடுக்கவும், நம் அடையாளத்தை பேணவும், நம் இருப்பை உறுதி செய்யவும் "கலாச்சார ஒன்றித்தலும்", "கலாச்சார புத்தனமைவும்" அவசியமானதாகும். பொங்கலும், பொங்கல் நானும் பற்றியதான் சமூக ஒழுக்கமைவு பற்றி ஆற்றல்மிக்கோரும், சமூக உணர்வுடையோரும் சிந்திப்பாராயின்.....



திட்டங்களை இம்மாதத்தில் ஒருநாள் நான் மூன்றாம் உலகெங்கும் வியாபித்து பல்லிப் பெருகியவன் போலவும், ஆங்காங்கே வாழ்ந்தவன் போலவும் உணர்வு கொண்டேன். இப்போதும் கூட என்னால் மீள் முடியவில்லை. முதலாம் உலக நாடோன்றின் வாழ்வு தூழலின் அந்நியமும் காரணமாக வாம். இருப்பினும் இலக்கியம் எதனையும் விளைவிப்பதில்லை, சாதிப் தில்லை என்பதைக்கூற சொல்லுகின்றார்கள் என்பேன்.

இலக்கியம் காலத்தை, வாழ்க்கையை பதிவு செய்கின்றது என்பது ஆகக் குறைந்த செயலாகும். அதன் கஷ்ச வெளிப்பாடுகளை சுதந்திரம் மறுக்கப் பட்டோரிடமும், அடக்கு முறைக்கு உள்ளாண்காரிடமும், மானுட நேயம் மிகுந்தோரிடமும் காணலாம், கேட்கலாம், படிக்கலாம்.

இப்படித்தான் 'மண்ணும், சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள் தொகுப்பும்.

தாங்கள் ஆங்கிலத்தில் படித்தவற்றை தமிழாக்கி தொகுத்தமைக்கு திரு. எஸ்.வி இராஜதுரைக்கும், வ.க்தொவுக்கும், 'தமிழில் படிக்கும் அற்பர்கள்' நன்றி ! தொவிலிப்பது கடமையாகின்றது.

தமிழுக்கான சிறந்த வரவுகளில் இதுவும் ஒன்றே. "தனித்துவம் மறுக்கப் பட்ட, பண்பாடு சிதைக்கப்பட்ட, மொழி வளர்ச்சி தடுக்கப்பட்ட, ஜூரோப் பிய பண்பாட்டு வளர்ச்சியுடன் ஒப்பிடப்பட்டு, காட்டுமிராண்டி நிலையில் இருப்பவை என ஒதுக்கப்பட்ட" மூன்றாம் உலக நாடோன்றை சேர்ந்த என்னால் இக் கவிதைத் தொகுப்பில் என் குரவைக் கேட்கவும், என்னை அடையாளம் காணவும் முடிந்தது. உற்சாகமாயும் இருந்தது. கவிதைகளில் இச்சொல்மானுட்டுடன் கலந்து உறவு கொள்கையில் இவர்களை நேரில் சந்தித்திருக்கக் கூடாதா என்ற ஏக்கமும் மேலிட்டது.

'கொரில்லாப் போராளி கவிஞரைப் போன்றவன்( என்னும் பிலிப் பெபன்ஸ் நாட்டின் ஜோஸ்மா சிசோனின் கவிதையைப் படித்த போது தெரிந்த மானுடன் ஒருவனாகுதல் இருந்தானே எனஆறுதல் கொள்ள முடிந்தது.

இத்தொகுப்பிலிருந்து இவ்விதழில் இடம் பெறும் பராக்கிரம கொடிதுவக் கின் 'நம்மில் ஒருவன்' கவிதைச் சொற்கள் நமக்குணர்த்துவதென்ன? இப்படித்தான் இத்தொகுப்பு முழுமையும் ' சொல் 'ஒரு தன்னிகில்லா ஆயுதமாக வடிவமைகின்றது.

மொழி பெயர்ப்பில் இத்தனை வீச்சானால், மூலத்தில்...

மொழி பெயர்ப்பாளாகள் குறிப்பது போல் "சொல்லுக்கும் வராற்றுக்கும் உள்ள உறவு எவ்வாறு கவிதையில் வெளிப்பாடு காண்கின்றது என்பதை

மட்டுமே ஒரே அளவு கோலாக்க் கொண்டு இக்கவிதைகள் தெரிவு செய்யப் பட்டுள்ளன.

இத்தொழுப்பு சமர்பிக்கப் பட்டிருக்கும் நால்வரில் ஈழத்துக் கவிஞர் சோலைக் கிளியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

○

'தமிழர்', 'தமிழ் பேசும் மக்கள்' பற்றியதான் கோட்பாட்டு விளக்கங்கள் தாமதமாயினும் கடைக்கண் பார்வை பெற்றதே அம்மக்களின் பாக்யம் தான்.

இசோற்பதங்கள் பற்றியும், இப்பதங்கள் கட்டும் மக்கள் பற்றியும், கவலையும் கரிசனமும் பொடியள்ளிடமிருந்து அறிவார்ந்தோரிடம் தாவியுள்ளதும் ஆரோக்கியமானதே.

இல்லாமய மக்களின் எதிர்காலம் அரசியல் நிகழ்ச் சிரிலில் முன்னிடம் வகிக்கும் இவ்வேளையில் புத்தளம் வரலாறும், மரபுகளும், நூலைப் படிக்க முடிந்தது. இன்னமும் அச்சேராத இந்நால் ஒரிரு மாதங்களில் வெளிவரும் என்பது தகவல். இலங்கையில் மேற்கொள்ளப் பட்ட அகழ் வாய்வுகளில் 'பொம்பரப்பி'யில் கண்டு பிடிக்கப்பட்ட வரலாற்று தடயங்கள் இலங்கை வரலாற்று வேரின் புதிய திசை என கூறுவர்.

இலங்கையில் புகழ் பெற்ற வரலாற்றாளர் பரணவிதான் இதனை 'வழிந்த நாகரிகத்தின் எச்சம்' என நட்டிக் கழித்தார். சர்ச்சைக்குரிய இவ்வரலாற் றுக் தடயம் புத்தளம் அருகே தான் இருக்கின்றது.

புத்தளம் வரலாறும், மரபுகளும் நூலின் ஆசிரியர் இதனை 'பொன் பரப்பி' என பெயரிடுகின்றார்.

நூலில் வரலாற்றாளருக்குரிய காய்தல் உதவத்தல் அற்ற ஆய்வு தளர்ந்து சார்பு நிலை சற்றுத் தூக்கலாய்த் தென்படும் போதும் நூலினுள்ளான தகவல்களும், குறிப்புகளும் பயன்மிக்கவை, கவனத்திற்குரியவை.

இவ்வாண்டின் சர்சைக்குரிய நூலாய் இது விளங்கும் என எதிர்பார்க்கின் ரேன்.

இன்னால் வெளிவர முழுச்தவி வழங்கும் அன்பர்கள் வாழ்த்துக்குரியவர் களே.

○

இளையராஜாவை எல்லோரும் அறியக்கூடும். ஆனால் பாவலர் வரதராசன.....

Oliver Stone ன் The Doors திரைப்படம் பார்த்ததில் இருந்து இருவர் என்னுள் உழுடுகின்றனர். ஒருவர் கவிஞர் ஆத்மாநாம். மற்றவர் பாவலர் வரதராசன்.

படத்தில் இவர்கள் இருவரின் சாய்கள் இருந்திருக்கும். பாவலர் வரதராசனை நூண் நேரில் அறியேன். ஆனால் நண்பர் சங்கை வேலவன் எழிய பாவலர் சுகோதாரர்கள் பற்றிய நூலில் படித்திருக்கின்றேன்.

பாவலர் ஒரு பாட்டுக்காரன் - ஊரூராய் அலைந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலைக்குழு அவர் தான். மேடையில் பாடிக்கொண்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்ட போது - கம்யூனிஸ்ட் கட்சியும் அவரைக் கைவிட்டு விட்டது.

பாவலரின் கடோதரர் தான் இளையராஜா. பாவலரின் கலைக்குழுவில் ஆர்மோனியம் வாசிப்பவர். பெண்குரலை சடு செய்பவர். இன்றைய இளையராஜாவின் 'இசை ஞானம்' அண்ணன் பாவலர் தான்.

ஆனால் தமிழ்க்கூட்டு செல்வாக்கும் பெற முன்னரே வாழ்க்கைச் சிக்கவில், நம்பிக்கைச் சிதைவில் அளவுக்குதிகமான குடி போன்றையால் மரணமானாள் அக்கலைஞர்.

இன்றைக்கும் இளையராஜா தன் அண்ணன் பற்றி நினைவு கூருகையில் இந்தியக் கழுவில்கட்சியின் செயல் பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. பாவலரின் வாழ்க்கை அண்ணமைகால தமிழக சமூக அடையாளம் என்றே கருதுகின்றேன்.

சமூகத்துடன் சிவிமாவை இணைக்க ஆர்வமுடையவர்கள், இவர் வாழ்க்கை பற்றியும் சிவிமாவாக்குவது பற்றி முயற்சிப்பாராயின்...

## ○

'மொழி இல்லாத தேசத்தார், இதயமற்ற தேசத்தவராவர்' என்பர் மொழியில் வல்லுநர்கள்.

இவ்வகையில் பல தேசத்தாரின் மொழிகள் செத்துக்கொண்டிருக்கின்றன என கவலை கொள்கின்றனர் ஜூரோப்பிய மொழியியலாளர்.

இணைய இருக்கும் ஜூரோப்பாவில் ஏற்றதாழ ஜம்பது மொழிகள் பேசப்படுகின்றதென்றும், இதில் 31 மொழிகள் அருகி அழியும் நிலையில் உள்ள தாழும் கண்டிந்துள்ளனர்.

'Lesser Used Languages' என வகைப் படுத்தப்பட்டுள்ள இம் முப்பத் தொரு மொழிகளையும் காக்கும் பணியில் இறங்கியுள்ளனர் மொழியியலாளர்கள். இம் மொழிகள் அழிவறும் நிலைமைக்கு நவீனமயமான தொடர்பு ஊடகங்களின்தும், சாதனங்களின்தும் வளர்ச்சியென கூட்டிக் காட்டும் மொழியியலாளர் தொலைக்காட்சியை 'மொழிகளின் எதிரி' எனக் கூறுகின்றனர்.

1992 ஃபின் இணையும் புது ஜூரோப்பானது இவ்வகை மொழிகளில் தீவிர கவனம் செலுத்தும் வகையில் பெல்லியத்தில் செயலகம் ஒன்றை மொழியியலாளர்கள் அமைக்க அள்ளனர்.

நமக்கு ஒல்லாந்தென அறிமுகமான நெதர்லாண்டின் மொழியான 'Dutch' டச் அழியும் ஆபத்தில் உள்ளதாம். டச்கக் காரண தாம் மொழியை விடவும் யானால், நம் மொழி தமிழ்.....?

**உங்களுக்கு !**

. இந்த இதழில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள அனாவசிய வசனமுறிவுகளுக்குக் காரணம் ஆக்கதாரர்களோ அல்லது அச்சுப்பதிப்பாளர்களோ அல்ல. *Computer* இன்னும் கைக்குப்படியாகமை அல்லது நாம் பாவிக்கும் *Programme disk* லுள்ள குறைபாடோ தான்.

. அப்பாடா ! இயந்திரத்தின்மேல் பழியைப்போட்டு விட்டுத்தப்பித்து விட்டோம் - இல்லையா ? அப்படியல்ல. முத்துவரை தவறு களைச்சீர் செய்ய முயற்சிக்கிறோம்.

. "அப்ப எழுத்துப்பிழைகள் !"

. ....ப்ளீஸ்.....

. ஒசை -



என் ?

- நரேஷ்.

...."இந்த முறையெண்டாலும் நாதனை ஒழுங்காய் அனுப்பிப்போட்டு வாருங்கோ"

...."மற்றமுறையெல்லாம் ஒழுங்கில்லாமலே அனுப்பினான் ? அதெல் லாம் அவையைவையின்றை தலையெழுத்து."

...."என்ன எழுத்தோ ? நீங்கள் இஞ்சை கேற்றைத் தீறக்கமுந்தி மேன் கொழும்புக்குத் திரும்பிலிட்டாராம் எண்ட புதினம் படலையைத் தட்டா மல்லிட்டால் சரி. அவன் கவிலிலையிருந்து ரெலிபோனில் கதைச்சாப்பி ரகுதான் நீங்கள் கொழும்பைவிட்டுக் கிளம்பவேணும்; சொல்லிப்போட்டன"

.... பாதை கரை தட்டியிருக்கவேண்டும். கிழு நகர்ந்தது. கேரதவு ஜெற்றி தூந்திலைக்குத் தன்னை இளைஞராககிக்கொண்டு சிவப்பிரகாசத்தாரும் தனது பயணபாய்க்கைத் தூக்கிக்கொண்டு கிழுவுடன் அசைந்தார். அந்த இயக்கத்தில் வீட்டு நினைவு நின்று போய்விட்டது.

.... "அதாரது இடேக்கை பூர்ந்து. நீங்க ஏமலாந்திக்கொண்டு நிக்கிறதா வைதானே பூருதுகோன்"

.... கிழு சலசலத்தபோதிலும் இடையில் புகுந்தவர் வென்றுவிட்டார். தன்னை கிழுவின் சங்கிலிப் பிணைப்படின் வேகமாக இணைக்கமுடியாமற் போன தனது கவனக்குறைவைப் பயன்படுத்திவிட்ட சொருகியின்மேல் தீராத கோபம் பொங்கிப் பிரவாசித்தது சிவப்பிரகாசத்தாருக்கு.

.... "தங்களைக் கெட்டிக்காற்றெண்டு நினைச்சுவிடுகினம் - இடையிலை பூந்தவுடனை"

.... சிவப்பிரகாசத்தாரும் எல்லோரையும் போல தனது கையாலாகாத்த வைத்தை வார்த்தைகளில் கூமததி அடங்கிப் போய்விட்டார்.

.... "ஒழுங்காய் வரலாந்தானே? ஏன் கிழுவைக்குழப்புவான் ? அந்தரப்பட்டுப் போய் மெயில் நெயினே பிடிக்கப்போறார்? எல்லாரையும் போலை நாளைக்குக் காலமை நெயின்தானே?"

.... இந்த மாலை ஏழுமணிப்பொழுதில் முன்னர் மெயில் நெயினுக்கு யாழ் புகையிரத நிலையத்தில் முண்டியடித்ததை எண்ணிக்கொண்டு போலும் பின்னாலிருந்து ஒருவர் பதில் வேண்டியிராத கேள்விகளை அடுக்கிக்கொண்டிருந்தார். 'மெயில் மலையேறி இப்ப எவ்வளவு காலம்' என்ற அங்கலாய்ப்போடு சிவப்பிரகாசத்தார் திரும்பிப் பார்த்தார் -

**சிறுகதை**

தன்னைப் பார்த்துத்தான் கேள்விக் களைகளை வீசினாரோ என்று கேள்விகாற்றோடு கதை பேசிக் கொண்டிருந்தது. சிவப்பிரகாசத் தாரும் தனக்குள்ளே அழுங்கவிரும் பினார்.

.... வீட்டில் மகனின் பயணத்தை உறுதிப்படுத்தசொல்லி மனைவி கட்டாயப்படுத்தியபோது தான் கோபமாய்ப்பதில் சொல்லிவிட்டதை என்னி இப்போது வருத்தப் பட்டார்.

.... "நான் கேற்றைத் திறக்கிறனோ என்றை சுவம் வந்து கேற் திறப்புமோ ஆர் கண்டது? இல்லை, அவர்பயணம் போராரோ நான் சிவலோகம் போரேனோ ஆர் கண்டது?"

.... "என்னத்துக்கிப்ப நந்தக்களதையள் களதக்கிறியன். பயணம் வெளிக்கிடிற நேரம் களதக்கிற களதயனே உதுகள்?"

.... "பின்னை என்ன? நான் என்ன ஒடு கேரத்வ பாலம் தாண்டப் போறன், எப்படி வவுனியாக்காட்டுக்குள்ளாலை ஏழைட்டுமைல் நடக்கப்போறன் எண்ட ஏக்கக் திலை விடக்கிறன் நான். அந்த நேரம் பாத்தே நீ உன்றை மோனின்றை கெட்டித்தனத்தைச் சொல்லவேண்டும்?"

.... "சரி, சரி ஏனிப் பரன்டுபேரும் சண்டைபிடிக்கிறியன்? முதல்தரம் தம்பி எயர்போட்டை இருந்து திரும்பினது அடுத்தமுறை எயர்போட்டைத் தாண்ட ஒரு அனுபவமாய் இருந்திச்சு. ரண்டாம் முறை சுவிஸ் போட்டிலையிருந்து திரும்பியிருக்கிறான். அந்த அனுபவத்திலை இனிக்கவில் போட்டரைத் தாண்டிவிடுவான் தானே, இதிலை தம்பியின்றை கெட்டித்தனமும் ஒண்டுஞ்செய்யாலாது, ஏஜூன்சியின்றை கெட்டித்தனமும் ஒண்டுஞ்செய்யாலாது - எல்லாம் ஒரு அதிர்ஷ்டந்தான்"

.... "இப்ப எனக்கு வவுனியா பேர்ட்டரை ஒரு எத்திலை தாண்ட முடிஞ்சா, அந்த அதிர்ஷ்டத்துக்கு

முன்னாலை ஒரு அதிர்ஷ்டமும் நிக்கேலாது"

.... "என்னப்பா செய்யிறாது? இயக்கதுத்துக்குப் போய்விடலா மெண்டா எனக்கும் தம்பிக்கும் வயக் போட்டர் தாண்டிப் போச்சு. இருபத்தேழிலையும் இருபத்தைஞ்சிலையும் நிக்கிறோம். இப்ப உள்ள நிலைமையிலை எங்கட குடும்பப் பிரச்சனையைத் தீர்க்க தம்பி வெளியிலை போகத்தான் வேணும். அதுக்காக நங்கள் கொஞ்சம் கஸ்ரப் படத்தான் வேணும்"

.... மன்னும் பாதை கரைதட்டியிருக்கவேண்டும். சிவப்பிரகாசத்தார் பாய்க்கைத் தூக்கிக்கொண்டு முன்டியிடத்தார். இப்போது அடுத்த பாதையில் ஏற்கூடிய போட்டில் தான் நிற்கும் அதிர்ஷ்டத்தை என்னி மகிழ்ந்தார். யாரும் சிலர் இடையில் புகுந்துவிட்டால் அநேகமாய் அடுத்தமுறையும் உள்ளே போகமுடியாமற் போகலாம். நல்ல வேளையாக ஒரு கெட்டிக்காறரும் இத்தடவை வரவில்லை.

.... பாய்க்கைக் கீழே வைத்துவிட்டு வீட்டு நினைவுகளைத் தலையில் ஏற்றிக்கொண்டார் சிவப்பிரகாசத்தார்.

.... "மகள் சமாதானப்படுத்திய தோடு சாந்தமடைந்து, சந்தோஷத்தை வரவழைத்துக்கொண்டது நல்லதாய்ப் போய்விட்டுது. இல்லையென்றால்திரும்ப வீட்டுக்குப் போய்ச் செரும் வரை நிம்மதி யிரான், மனுசியும் அந்தரப்பட்டுக்கொண்டு இருந்திருக்கும்.

.... தனது இரண்டாவது மகளின் கெட்டித்தனத்தை சிவப்பிரகாசத்தார் தனக்குள் மெச்சிக்கொண்டார். அந்தக் கெட்டித்தனத்துக்கு இவ்வளவு நாளாய் ஒரு மாப்பிள்ளை கிடைக்கவில்லையே? முத்தவருக்கு உத்தியோகத்தில் இருந்தபோது கட்டிவைத்து விட்டது போல இளையவருக்கும் கல்யாணத்தை முடித்துவிட்டிருக்கவேண்டும்.

.... எப்படி முடியும்? முத்தவ

ஞக்கே முழு உழைப்பையும் கரைத் துக்கொட்டிய பின் எப்படி முடியும்?

.... பென்சன் எடுத்தும் மூன்று நாண்கு வருடங்கள் கடந்தோடிவிட்டன. இந்த அறுபத்திநாலு வயசில் இப்படி அவலப்பட்ட பயணத்தை ஏன்தான் கடவுள் என் தலையில் எழுதிவைத்தானோ?

.... பயண அலுப்பில் வாழ்க்கை அவலம் இடையிட்டாலும் தன் வாழ்வை மகிழ்வுட்டும் வகையில் இளையமகள் அமைந்ததை யெண்ணி அவர் பெருமகிழ்வடையவும் தவறவில்லை.

.... பயணம் புறப்பட்டபோது வழக் கம்போல் பாய்க்கைக் கையில் எடுத்துத்தந்துகொண்டு கலகலப்பட்டிரான் மகள்.

.... "அடுத்த பயணம் இதைவிடப் பெரிய பாய்க்கைக் கொண்டு போக வேண்டியிருக்கும்"

.... "இதோடை படப்போற பாட்டை நினைச்ச நான் தலைக்கிற மலைப்புக்கு இதைவிடப் பெரிய பாய்க் காலிற்றோ? நல்ல கதை தான்"

.... "ஆனா அந்த பாய்க்கை நிங்க காவத்தேவையில்லை அப்பா; அந்த பாய்க் நடந்து வரும்"

.... "என்ன நடக்கிற பாய்க்கோ? ஆர், உன்றை தம்பி கவிலில் இருந்து வாங்கி அனுப்புவாரோ?"

.... "இல்லை, தம்பி கடிதம் போடுவன்- கவிலிலயிருந்து, நல்ல கட்டுமஸ்தான், அழகான குணவாளனாயுமிருக்கிற மாப்பிள்ளைக்கு

என்னைப்போல மனமகள் தேவையாகிறுக்கொண்டு. நீங்கள் பாசல் பண்ணி அனுப்ப கொழும் புக்குக் கூட்டிக்கொண்டு போவீங்கள். மாப்பிள்ளை பாசலைத்திறந்து பாக்க, நான் வெக்கத்தோட திரும்புவன்"

.... அந்த வார்த்தைகளும் அதற்கேற்ற அவற்றைய அபிநியங்களும் கண்டு, அப்போது சிரித்த சிரிப்பு இப்போதும் சிக்கெனப்பற்றிக் கொண்டது. அவர் தன்னை மறந்து சிரித்துக்கொண்டு நின்றதில் விழுந்கரத் தொடங்கியதை கவனிக்கத் தவறிவிட்டார்.

.... "என்ன உம்மட பாட்டிலை நின்டு சிரிச்சுக்கொண்டிருக்கிறீர்? விழுப் போகுதெல்லே, இடையிலை ஆரன் வந்து செருகமுந்திப் போமன்"

.... "மேலை தட்டிப்போட்டுது போலை"

.... "இருக்கும். இப்ப கணசனம் இப்பிடி இடையிலைபடுகிற கஞ்சங்களாலை அந்தந்தப்படி சிரிச்சுக்கொண்டு திரியத் தொடங்கியிட்டினால்தான்"

.... பாய்க்கைத் தூக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கிய போதிலும் இந்தக்கிண்டல் வார்த்தைகள் அடங்க வில்லை. அப்படி நிலைமறந்து சிரித்துவிட்டதற்காகத் தன்னைத் தானே நொந்துகொண்டார்.

.... பாதையடியில் கால்வைக்க இடமில்லை - ஆடுமாடுகள் அடைத்தது போல சனவெள்ளம் உயர்ந்து எழும்பிய கடலைகள் பாதையைத் தெப்பமாக நனைத்துவிட்டன. பாய்க்கைக் கையில் காவுவது தவிர வேறுவழியில்லை.

.... ஸ்ராட் பண்ணியும் பாதை நகர மறுத்தது, முடியாமல் பாரந்தாம் கழுடியாமல் முன்கியது:

.... "எல்லாரும் குந்தியிருங்கோ. அண்ணை அதிலை இருங்கோ. அக்கா உங்களையுந்தான்...."

.... பாதை இயக்குனர்கள் மீண்டும் மீண்டும் கத்தினார்கள். ஒவ்வொரு கத்தலுக்கும் ஒவ்வொருத்தர்..சில கடும் அதட்டல் குரல்களுக்குப் பத்துப்பதினொரு பேர் என்று குந்தி விருந்தார்கள்.

.... சிவப்பிரகாசத்தாருக்கு கொஞ் சம் கால்கடுப்பு. அந்த ஈர்ச்சகத்திலில் நிற்பதே சீரமாய் தெரிந்தது. கால் களை மடித்து இருப்பதை நினைத் துப் பார்க்க முடியவில்லை. கொஞ் சநாட்களாய் இது வாதக்குணத்தின் அறிஞரியோ என்ற மணக்குடைச் சல். யைச் ஏற் ஏற் கடல் நோய்க் கிண் தங்குமடம் ஆகிவிடுகிறதேன சலித்துக்கொண்டால் தான் ஒரு வன் நிற்பதும் பாதகமில்லை என்றெண்ணி நின்றுவிட்டார்.

.... "அப்பு உமக்குத் தனிய ஒருங்காகத்தவேணுமே, காத்து வேகமாய் விசுது, நின்டால் பாதை அசையாதெண்டல்லே குந்தியிருக்கச் சொல் லுரோம். இந்த நயின்றியளோடை பொய் உபத்திரவும்...."

.... அதற்குமேல் நிற்பதால் ஏற்படக் கூடிய அவமானம் நோயைவிடவும் கடுமையானதாயிருக்கும் என்பதால் சிவப்பிரகாசத்தார் பேசாமல் குந்தியிருந்துவிட்டார். ஒரு இரண்டு நிமிடக்கவுடந்தானே என்ற சுயசமாதானம். இந்த இரண்டு நிமிடக்கடற்பயணத்திற்காகத்தான் ஐந்து மணித்தியாலும் கிழவில் கால்கடுக்க நிற்கவேண்டியிருக்கிறது என்று சலித்துக்கொண்டார்.

.... பாதையிலிருந்து களரக்குக் கால் தாவிய போது தன்னை அப்பு என்று திட்டியவனை, அவன் பாராதபோது முறைத்துப்பார்த்து விட்டு, நகர்ந்தார் சிவப்பிரகாசத்தார்.

.... 'என்றை முத்தவளின்றை பிள் ளையள் கூட அம்மப்பா எண்டு தான் சொல்லுதுகள். உவன் கவுணவான் அப்பு எண்ணிரான். என்னப் பாத்தாக் கிழவனாயோ தெரியுது அவருக்கு?

.... மனசினுள் கறுவியவாடே வவு வியா பஸ்ஸைப்பிடிக்க வேகமாய் நடந்தார். 'நாசமாய்ப் போன பஸ் இதிலை வந்து நின்டாக் குறைஞ்சு கபோமோ? கொழும்பிலை இருந்துவாறாவையை இதிலை கொண்டந்து இறக்கும்; போறனாங்களை ஏத்த அங்கை போய் நிக்குதுகள். பஸ்ஸைத்திட்டி என்ன புண்ணியம்,

எல்லாம் எங்கடை தலையெழுத்து'. அலுப்பாக இருந்தது அவருக்கு. இரண்டு மூன்று மைல்கள் என்றாலும் நடக்கவேண்டுமே?

.... பார்க் பெரிய பாரமாய் இல்லாத போதிலும் பலமாக வீசுக்காற்றை எதிர்த்து அடியெடுத்து வைப்பதில் இருந்த சீரமாக காரணமாக உபத்தி ரவும் என்ற வெறுப்பைத் தூண்டியது. பேசாமல் கடலில் வசிவிட்டு நடக்கலாம் போல் இருந்தது. 'அந்த அரிசிப்பொரிமாவை பாய்க்குக் குள்ளை வைக்கேக்கை கத்தினான், கேட்டானே பாவி? இந்த அரிசி மாவிலை மேஜை வளைத்துப் போடுவாவாம். பாய்க்கிலை அது தான் கல்லுப்போலை கணக்குது?

.... 'எண்டாலும் அதை அவனிட்டை எடுத்துக்குடுத்து சாப்பிடு எண்டு சொல்ல, கடைச் சாப்பாட்டிலை மரத்துப்போன நாக்கிலை இதை அவன் எடுத்துத் தடவிச் சப்புக்கொட்டேக்குள்ளை எனக்கும் ஆனந்தமாய்த்தானிருக்கும்! அந்தச் சுகத்தை தன் உடல் பூராக நிறைத் தவாறு, கூடியவரை வேகத்தை அதிகப்படுத்தி நடந்தார்.

.... ஒரு மாதிரி மினி பஸ்ஸில் ஏறி அமரந்து நெருக்கியடித்த சீற்றில் சாய்ந்தவாதான்; தன்னை மறந்து தூாங்கிவிட்டார். விடிந்தபோது தான் மினிபஸ் புளியங்களுத்தில் கொட்டில் கடையொன்றின் அருகே தங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். சக யணிகள் காலைக் கடன்களை முடிக்கக் கிளம்பிவிட்டதைப் புரிந்துகொண்டவராய், அவசர அவசரமாய்க் கடையில் ஒரு யோக்குத்தன்னி வாங்கித் தானும் காலைக்கடன்களை முடிக்க விரைந்தார்.

.... அப்போதுதான் பொறி தட்டி யதுபோல காற்சட்டைப் பொக்கற் றிஜுள்ளே மறைவில் வைத்த ஒரு ஸ்டச்ததின் நினைவு நெருட, அதிர்ந்து போய்விட்டார், உத்தி யோகம் செய்த காலத்தில் யண்ணம் செய்ய வாய்ப்பிருந்தாலும் ஊருக்கு மணியோடரில் காசை அனுப்பிவிட்டுப் பின்னால் வெறுங்கையோடு

விட்டுக்குவந்து பழக்கப்பட்டவர் அவர். இப்போது, போன கையோடு ஏஜென்சிக்குக் கட்டவேண்டும் என்னுடைய சொல்லி மனிசி ட்ராவ்ட் எடுக்கவிடமுடியாதென்றுவிட்டாள். மடிகனத்தால் மனிசி மீதே கோபம் பொங்கிவந்தது. மடியைத் தொட்டுப் பார்ப்பதையாரும் கண்டுகொண்டால் காசிருப்பதை அறிந்துவிடுவார்களே ? சுற்றுமுற்றும் பார்த்து, யாரும் கவனி யாத வேளையில் தட்டிப்பார்த்தார். நிம்மதிப் பெருமூச்சுடன் நடந்தார்.

...."இரண்டரை லட்சம் முதலே கடியாச்சே, பேந்தும் ஏனாம் ஒரு லட்சம்"

.... "அதுப்பா...தம்பி விளக்கமாய் எழுதியிருக்கிறான்தானே ? பிற கேள் துள்ளுறியன் அப்பா ?"

.... "திரும்பி வந்தாலும் அனுப்பிற முழுப்பொறுப்பும் தங்களைடையெண்டு ஏஜென்சி சொன்னவைல்லே ?"

.... "பாங்கோக்கிலையிருந்து திரும்பியிருந்தா தாங்கள் பொறுத்திருப்பினமாம். இப்ப கவில் போட்டிலையிருந்தெல்லே தம்பி திரும்பியிருக்கிறான்."

.... "ஓ..கவில் போட்ட காட்டின துக்கு ஒரு லட்சம் ரூபாவோ ? ஒரு முப்பதாயிரத்தோடை பார்த்திருக்கலாம் !"

.... "எனப்பா, முப்பது ரூபாடிவலை பாக்கிற வாய்மை போட்டரைப் பாக்க ஆயிரம் ரூபாஎண்டா இது வஞ்சரிதானே ?"

.... அப்பொது விழுந்து சிரித்தார். இப்போது கல்றப்பட்டு அடக்கிக்கொண்டார். அப்படியிருந்தும் இதழ்க்கடைக்கோடியை இழகவைத்துவிட்டதை யாரும் பார்த்திருப்பார்களோ என்று கடைபூராவையும் துளாவிப்பார்த்தார். நல்ல வேளை, இன்னொருதரம் 'அஸல்யிறாது' பட்டம் வாங்கிக்கட்டாமல் தபிப்பிட்டோம்.

.... எழுபத்தெந்து சத தேஞ்சூக்கு மூன்றுரூபா கொடுத்து, குடித்த போது ஏற்படுத்திய உற்சாகத்தை

யும் வெறுப்பாக மாற்றிக்கொண்டு மினிப்ஸஸை நோக்கி நடந்தார். பாஸ் விபரம் பதியும் இடத்தில் பெரும் கணக்கம் ஓன்பது மணிக்கு மேல்தான் பதிவு முடிந்து மீண்டும் பஸ்ஸில் ஏற்றுமுடிந்தது.இன்னும் முந் திப் பதிந்துவிட்டிருந்தால் வெய்யில் ஏற்றுந்தி காட்டைக் கடந்திருக்க முடியும்.

.... அங்கிருந்து இரண்டு மைல் தூரங்களுக்கு மினிப்ஸஸில் போகமுடிந்தது. தொடர்ந்து இந்த பஸ் வவுனியா நெயில்வே ஸ்ரேசன் வரை போகலாம் என்னுடைய சொல்லி, அங்கைவரை கொண்டுபோய் விட்டால், எவ்வளவு பெரிய அதிர்ஷ்டமாயிருக்கும் ? சி, அதெல்லாம் பூராணக் கதையள்ளுதான் திடீ ரெண்டு கடவுள் வந்து 'இந்த பஸ் நேரே ஸ்ரேசன் வரை போக்கடவுது' என்னுடைய சொல்லிற்கு சாத்தியப்படும். இது கலிமுததி எங்களை வருத்திற் காலம் !

.... பஸ் நின்றது. பாஸ் கொடுக்கவேண்டிய இடத்திற்கு இன்னும் ஒரு மைல் போகவேண்டும்.

.... "ஐயா பாஸ் குடுக்கிற இடம் வரை கொண்டு போய் சயிக்கிள்ளை விடலாம். ஏறுங்கோ"

.... "இப்பிடி ஆரும் புண்ணியத்துக்குக் கேட்டால் எப்பிடி இருக்கும் ?

.... "எவ்வளவு ?"

.... "எழுபது ரூபா"

.... ஜம்பதுக்குக் குறைய வரமாட்டான். வேண்டாம். மெயின் நோட்டானே, இலேசாய் நடந்து போய் விடலாம்.

.... பாஸைக் கொடுத்தார் -கூடவே பஸ் கலாவுகளையும் சேர்த்துக் கையளித்தார்.

.... "ஆத்தைக்கடந்து, சென்றி வரை கொண்டுபோறன்; வாருங்கோ ஐயா ! ஜநாறு ரூபா...நாஜாறு ..சரி முந்நாறு !"

.... "எனக்கு ஆத்தையும் தெரியும் சென்றியையும் தெரியும். நாறு ரூபாவுக்கு வருவியே?"

.... "வேற ஆரையும் பாரும் நுராம் நுராறு"

அவருக்குத் தெரியும், வேறொரும் வரமாட்டார்கள். ஒரு பயணியையும் கொடுக்குமுடியாவிட்டாலும்கூட இருநூறு ரூபாவுக்குக் குறைய சம் மதிக்கமாட்டார்கள்.

.... ஆரென்ன ஆறு ? பாதத்தை நெனக்கமாட்டாத தண்ணி. 'செங்குத்தாயிறங்கி ஏறவேணும்' என்று சைக்கிள் நாட்டாமைகள் மலைப் பது சிரிப்பைத்தான் நந்தது. கொஞ்சம் சிரமந்தான்றாலும் அவரென்ன தோளிலை ஏத்திரிக்கப் போறாரோ ? பாய்க்கை வாங்கி வேறரப்பிடிச்சுக்..கவனம்..கவனம் ? என்னுணவர். போன்முறை கொழும்பிலிருந்து திரும்பியபோது ஏமாந்த அனுபவம், சிவப்பிரகாசத் தாருக்கு.

.... ஆறு கடந்தால் ஒரு நாலைந்து மைல். அதற்கு இருநூறு ரூபா வைக் கட்டி அழுவது அதமாகப் பட்டது. அதிலும் முதல் மூன்று மூன்றாறை மைல்கள் சைக்கிளில் ஏறி ஒடுமுடியாது. காய்ந்த வயற்க வித்தரை. பள்ளமும் பிடிடியும். பாய்க்கை சைக்கிளில் கட்டி உருட்டுவதால் பாய்க் பாரம் மட்டும் குறையும். அதுக்கேன் இவ்வளவு காசைக் குடுக்கவேணும்?

.... மதியில் அவ்வளவு காசை வைத் துக்கொண்டு இருநூறு ரூபாவுக்கு நப்பித்தனமா என்றும் யோசித்தார்.

.... கடைசியாய்க் குடியிருக்கிற விடுவெள்வையும் ஈடுவெத்துக் கடும் வட்டிக்குப் பெற்ற அந்தப்பணம் இந்த இடத்துக்குப் பெறுமதியற்றது தானே? அது ஏஜென்சிக்கோதாரியிலை வாய்க்காரி போவேண்டியது. அதையும் கொண்டு போய்க் கொடுத்து அந்த ஏஜென்சியின் பல்வைலப் பார்த்த பிறகு தானே நிம்மதி.

.... நடக்க நடக்க இயலாமை விசு வருபம் எடுத்து வளர்ந்து உடலை அழுத்தியது. அப்படியிருந்தும் ஆமிக் சென்றியில்,

.... "இருநூறு ரூபா, ஆமியப்பால் பதியிற இடம் வரை கொண்டு போய் விடலாம் - ஜயா பாய்க்கைத் தாருங்கோ என்றபோது எரிச்சல் தான் வந்தது. சொற்ப தூராம், சைக்கிள்கூட இல்லை; இந்தச் சின்ன பாய்க்கை வாங்கிக்கொண்டு

'கொண்டு போய் விடப்போறா ராம்'!

.... ஏற்கனவே உடல்சோர்ந்து தள்ளாத்த தொடங்கிவிட்டது. ஆயினும் பாய்க்கைக் காக் கொடுத்து தூக்கவைப்பதற்கு அவர் மனம் இடம்தர மறுத்தது. இதற்கு நூறு நாற்றைம்பது கொடுப்பதைவிட காட்டைக் கடந்துவர இருநூறு ரெண்ன முந்நூறும் கொடுத்திருக்கலாம் என எண்ணினார்.

.... பாய்க்கை சற்று நேரம் ரோட்டில் வைத்துக் களையாறிவிட்டு மீண்டும் நடைதொடர்ந்தது. குந்தி யிருக்கக்கூட இடமில்லை. நடைபெரும் சிரமமாய் தெரிந்தது; நீட்டி நிமிர்ந்து படுத்தால் நிமமதியாய் இருக்கும். ஆமியிடம் பாஸ் பெறும் இடத்திற்குப் போனால் சற்று ஆற்றாம். அதற்குமுன் நா வறங்கிறேன் தால்கள் இறுக்கமடைந்து, தசை நார்கள் விழு விழு என்று வலிக்கக் கொடங்கிவிட்டன.

.... போதாக்குறைக்கு வெய்யிலும் உச்சந்தலைக்கு ஏறிக்கொண்டிருந்தது. பதின்ரண்டு மணிக்குள் போகவில்லையே என்றால் ஆமி செக் பொயின்ரில் இருந்து திரும்பி வரவேண்டி நேரும். நெயினைத் தவற விடுவது இருக்கட்டும், செக் பொயின்ரினுள் நுழைய முடியாமல் திரும்புவதிலுள்ள வேதனையை நினைத்துப் பார்க்கமுடியுமா? இந்த எண்ணம் உந்த நடைவேகத் தைக் கூட்ட முயன்றார்.

.... இன்னும் சொற்ப தூராம். இதோ ஆமியின் செக் பொயின்ற் போய்ச் சேர்ந்துவிடலாம். சைக்கிள்களுக்கு காக் கொடாமல் பதின்ரண்டு மணிக்குள் வரமுடிந்ததை எண்ணி மகிழ்ந்தார். காசைப் பத்திரிமாய்க் கொண்டு போய் கொழும்பில் சேர்க்கவேண்டும்; இங்கே கரைக் கமுடியுமா?

.... கணக்கை என்ன மறைத்து மறைத்துவிலகுவது? உச்சி கொதிக் கையிறில் இருளா? கால்கள் பெயர மறுக்கின்றனவே? முழுப்பலமும் ஒருங்குட்டிக் காலைத்தூக்கினார் - எங்கே, எங்கே வைப்பது? தரை எங்கே?


.... முன்னே வேகமாய் விலத்திப் போனவர்கள் தாங்கிப்பிடிக்க முயல்கின்றனரோ ? பிடித்தால் நல்லது தான். உடல் விரைத்து விழுந் து கொண்டிருக்கிறேன் போலும். கண் இமைமுடியதாய்த் தெரியவில்லை - பின் ஏன் இந்த இருட்டு ? வாயைமுட முடியவில் வையா ? எங்கோ ஆழந்த விணற்றினுள் முழ்கியபடியா ? எங்கோ தொலைவில் சிங்களக் குரல்கள் குழ்வது ஆமிக்காறாரும் அருகிலா ? .... "இப்படித் தள்ளாத வயதில் ஏன் பயணம் செய்யவேண்டும் ?"

.... இதைக் கேட்டதும் மங்கலாய்; பதில் சொல்ல நினைத்தும் நா அசைய மறுக்கிறது. அந்த ஒரு வட்சம் பணம்...மகன் பயணம்.... இளைய மகளின் திருமணம்....?

.... அந்த நினைவுகளையும் தொலைத்தவாறு எண்காண்சி டெயாக சிவப்பிரகாசத்தார்....

ஜூலை 91  
நாடுகள்.

## கிடைக்கப்பெற்றோம்.



நன்றி

## ○ காக்கை நாய்ச்சவாரி

○ - சோலைக்கிளி.

ஒவ்வொரு காக மும் இப்படிமாறுவேண்டும்  
ஒவ்வொரு நாயும் இப்படி உதவுவேண்டும்

தான் கடிக்கும் எலும்பை தன் தோழலுக்கு கொடுக்குவேண்டும்  
நாய்  
தான் கொத்தும் பிழைத்தை தனது நண்பனுக்கு வழங்க வேண்டும்  
காகம்  
அருமை  
அறுபுதம்  
அழகு

இந்த மனிதன் வெட்கப்படுவேண்டும்,  
மனிதம் இவைகளிடம் இருக்கிறது  
பொருத்தமுடியாத இரு ஜீவராசிகள்  
பொருந்திக் கொண்ட வியப்பில்,  
சேவலுடன் கூடிவிட்டு குளிக்கமுடியாமல் நீரின்றி இருந்த  
குருவி  
ஆனந்தக் கண்ணீர் விட்டே  
அதனை அது நீராட்டிக் கொள்கிறது

இன்னும் நாய் போகிறது  
அதன் தோளில்  
இன்னும் காகம் இருக்கிறது

இது உலக சமாதானம் ஏற்படும் சகுனமா!  
மனித அழிவுகள் நிற்கும் நேரமா!

ஓராயிரம் காகங்கள் பாடி மகிழ்டும்  
பல்லாயிரம் நாய்கள் குரைத்துக் களிக்கட்டும்

ஓரு கவிஞர்  
அது நான் தான்,  
தினமும் கண்ணீர் விடுகிறேன்  
மனித அழிவுகளுக்காக  
இந்தக் காக்கை நாய்ச் சவாரி  
திருப்பதி தருகிறது  
பார்க்க.

## ஓ அன்னியப்புளை.

ஓ - சோலைக்கிளி.

ஓர் அன்னியப் பூஜையைப் போல் வளவுக்குள் நுழையாதே!  
வளர்ப்பு நாயாய் வா.

ஒற்றுமையே! ஊர்முழுக்கத் தெடுகின்ற ஒற்றுமையே!  
வா!  
என்னைக் கட்டிப்பிடி!  
கொண்டாடு!

நாக்கை வெட்டி ஏறிந்தால்  
அவன் துடிக்கட்டும்.  
என் தோலில் எழும்பு கடித்தால்  
அவன் துடிக்கட்டும்.

என் தலையில் ஏறி என்னை வழிநடத்து.  
ஒற்றுமையே! ஊர்முழுக்கத் தெடுகின்ற ஒற்றுமையே!  
என் நரம்புக்குள் புகுந்து ஏற்கனவே படிந்துள்ள  
ஒட்டறையைத் துடை.

நீ வரத்தானே என் வாசலில் பூமரங்கள் நட்டுள்ளேன்.  
என்றோ ஒருநாள் நீ வருவாய் என்றேதான்  
அந்த மரங்களில் குருவிகளை வளர்க்கின்றேன்.  
ஒவ்வொரு காலையிலும் உண்டு நினைவாய்த்தான்  
பழுத்த இலைகளை இடுங்குகிறேன்.  
உன் வரவை எதிர்பார்த்தே  
நாளை விரிய இருக்கின்ற கன்னிகளை  
ஆட்டிப் பார்த்து நேரத்தைத் தொலைக்கின்றேன்.

வா!  
தொலைந்த மனிதனது ஒற்றுமையே  
வந்து,  
குயில் போல கூவு.  
காய்கள் பழுக்கட்டும்.  
அவற்றின் விதை விழுந்து மரங்கள் மீண்டும்  
மீண்டும் மீண்டும்  
மண்ணில் முளைக்கட்டும்.  
அந்த மரங்களின் கிளைகளில் நான் ஒரு நாள் ஏறித் தொங்குவேன்.

## உங்களோடு.....

வணக்கங்கள்.

முன்றாம் ஆண்டின் முதல் இதழ்.  
என்ன! ஆச்சரியமாக இருக்கின்றதா?  
எமக்கும் கூடத்தான். ஆனால் உண்மை.

இந்த இதழ் சற்றுத் தாமதமாகவே வருகிறது.  
Computer 'இயந்திரம்' கொடுத்த சிரமம் எழுத்தில்  
விபரிக்க முடியாதது. அதுவும் ஒரு காரணம் தான்.  
நிதி நிருக்கடி. ஆடுகொடுக்க முடியாமல்,  
இதழை நிறுத்துவோம் எனவும்,  
-கிட்டத்தட்ட- முடிவுக்கு வந்தோம்.

ஆனால், வந்திருந்த ஆக்கங்களும், வாசகர்களது எதிர்பார்ப்புகளும்,  
இல்லை! 'ஓசை'யை நிறுத்துவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை  
என்ற தோரணையில் வெருட்டின.  
சில நண்பர்கள், முடிந்தவரை கைகொடுக்கிறோம் என்றனர். இருந்த  
போதும் 'வலிதான்'.  
தொடர்கிறோம்.....

இலங்கை இந்திய எழுத்தாள்-வாசகர்களது உற்சாகமான ஒத்து  
ழைப்பு - வரவேற்பு எம்மை நெகிழி வைக்கின்றது.  
எமது தேசத்துடனான தொடர்புகள் இறுக இறுக  
நெஞ்சு மேலும் மேலும் கனமாகின்றது.

எம் தேசத்து எழுத்தாளர்கள், அவர்களது படைப்புக்கள் ஊக்குவிக்  
கப் படல் வேண்டும்!  
தீராத எம் உள்ளக் கிடக்கை  
கனவுகளாய் விரிய,  
'மூஞ்துறுகளும் விளக்குமாறுகளும்' நினைவுக்கு வந்து போகின்றன.  
இருந்த போதும், முடியும் என்ற நம்பிக்கையோடு  
உங்கள் ஒத்துழைப்பையும் நாடு.  
'ஓசை' தளம் விரிக்கின்றது.  
முடிந்தவர் கால் பதிக்க, தோள் கொடுக்க,  
முடியாதோர் முயற்சிக்க.

நன்றி.

-ஓசை-



'இந்த ஜப்பானியர்களுக்கு ஏன் ஜப்பானின் மதுப்பின்மீது நம்பிக்கையில்லை?

வெளிநாட்டுவிசயங்களைபெல்லாம் உயர்த்தியும் ஜப்பானிய விசயங்களை பெயல்லாம் தாழ்த்தியும் மதிப்பிடுசெய்யும் இந்தச்செயலை இவர்கள் ஏன் செய்கி றார்கள்? உடாமாரோ (Utamaro), ஹோ சுசாய் (Hokusai) மற்றும் ஷராகு (Shara ku) பிரதேசங்களில் மர அச்சுக்களால் துணிகளை பிரிண்ட் செய்யும் முறையின் கலைநயத்தைக்கூட மேற்கத்தைய நாடுகள் கண்டுபிடித்துச்சொல் லும்வரை ஜப்பானியர்களால் உணர்ந்து பாராட்டமுடியவில்லையே ! இத்தகைய மதிப்பிட்டுக்குழப்பத்தை என்னால் எப்படிப்புரிய வைக்க முடியுமென்று தெரிய வில்லை. என் மக்களின் இந்தத்தன்மையைக்கண்டு மனம் சோரத்தான் முடிகிறது.

- அகிராகுரோசாவா -  
ஜப்பானியத்திறரப்படமேதை.

